

SIVAN SITHTHAR

# அக்ட்டியர் அந்தராஷ்டிக் தீசூரா பிள்ளை

ஆசிரியர் :  
வெத்திய ரத்தினம்

V. பலராமய்யா, B.A., B.L.,  
மாவட்ட நிலை (ஒன்று பெற்றவர்)

வெளியிடுவேர்

பாடப். R. அஞ்சனாதேவி (ஆசிரியர் மகன்)  
அருள்ஜோதி பதிப்பகம்  
சென்னை - 500 106.

# அகத்தியர் அந்தரங்க தீவாவிதி

இந்நுரைலை வாசிப்பவர்களில் நூற்றில் ஒருவர்.

ஆயிரத்தில் ஒருவர் அல்லது கோடியில்  
ஒருவராயினும் பயன் அடைவார்களாயின், நான்  
செய்யும் இந்தத் தொன்று பயன் தந்தது எனப்  
பெருமையடைவேன். மனம் நிறைவு கொள்வேன்.  
எல்லாம் வல்ல இறைவனது கருணையை நினைத்து  
நினைத்து மனம் நெகிழ்வேன்.

ஆசிரியர் : V. பலராமய்யா, B.A.B.L.,  
ஓய்வு பெற்ற மாவட்ட நிபுத்தி

வெளியிடுவார்

**அருள் ஜோதி பதிப்பகம்**

10 ஆட்டி பங்கார்,

ஏஞ்சிலி நகர், பாஞ்சாலி அம்மன் கோவில் தெரு.

அதூம்பாக்கம் ஸக்ஷமா - 600 106.

முதற்பதிப்பு : ஜூன் 1986

இரண்டாம் பதிப்பு : ஆகஸ்ட் 1990

மூன்றாம் பதிப்பு : ஆகஸ்ட் 1994.

## விலை ரூ. 25-

உரிமை ரிஜிஸ்தர் செய்யப்பட்டது.

அச்சிட்டோர் :

எஸ். கே. ஆர்ட்பிரின்டர்ஸ்,  
24, சின்னப்ப ராவுத்தர் தெரு, சென்னை - 5

## உள்களிந்த இதய அஞ்சலி

இந்துவின் ஆசிரியர், வைத்தியாத்திளம், அமர்வி. பலராமப்யா அவர்களுக்குப் பதிப்பகத்தாரின் இதய அஞ்சலி.

தங்களின் செல்வமானாகிய நூல் தங்களிடம் அஜூபவப் பூர்வமாகக் கற்றுக்கொண்ட சித்த மருந்துகள் செய்யும் முறையைக் கொண்டும், தாங்கள் எனக்கு இளவையது முதல் நாங்கள் மறைந்ததுவரை போதித்து வந்த அன்னத்து விஷயங்களையும் கற்றுத் தேர்ந்தெடுத்துக் கொண்டும், இன்று வரை இந்த அருள்ஜோதி பதிப்பகத்தை இயக்குவதிலும், மேற்கூற தங்களின் சித்த மருந்துகள் செய்யும் முறைகளைக் கற்றுக் கொண்டதினால் 'R. A. தேவி புற்றுநோய் சித்தவைத்தியசாலை' என்கின்ற வைத்தியசாலையைத் தாங்கள் வாழ்ந்த அடே ஒட்டிய பங்களா. அரும்பாக்கம் சென்னை—600106 என்ற முகவரியில் தங்கள் அருளால் தொடர்ந்து நடந்தி வருவிறேன்.

தாங்கள் சாகாவரம் பெற்ற சித்தங்கள் வழியில் தோன்றியவர். இப்புதியில் எங்கோ ஓர் இடத்தில் இருந்து கொண்டு எனக்கு அருள்புரிந்து புகழ்ச்சியும் பொருளும் கட்டித் தந்துகொண்டு இருக்கிறீர்கள் என்பதை என்னால் மறுக்குமுடியாது. தாங்கள் என்றென்றும் எனக்கு தலைஶிகள் நல்கி என்னை மேற்கூற வளரச் செய்து தங்களின் மருந்துவப்புகளை மக்களுக்குப் பரப்பி 'நோயற்ற வரப்போலும் நல்ல செல்வம்' என்ற பழமெசுறியை உள்ளெய்யாக்கி, மக்களுக்குத் தொடர்ந்து சேலை செய்ய தங்களின் அருளால் என்றென்றும் வேண்டும் தங்களின் உக்கு என்கிற பெருமையை உடைய

**R. அஞ்சளாதேவி**

**கிளமயாளர் :**

அருள்ஜோதி பதிப்பகம் &

R. A. தேவி புற்றுநோய் சித்தவைத்தியசாலை  
10, ஒட்டிய பங்களா

பாளூசாலி அப்மன் கோவில் தெரு  
சஞ்சியில் நகர்

அரும்பாக்கம், சென்னை—600 106,  
தொலைபேசி : 422521.

Dt. 14.3.1991.

I hereby authorise Smt. Anjana Devi, My second daughter residing at Arumbakkam, Madras to manage the Aruljothi Pathippagam and also enjoy the profit or loss arising out of such management. She is fully authorised to arrange for the publication of all my books with the above said Pathippagam for the time being and also to continue this activity after my life time also. The publication work has been pursued by me to educate the public and I wish that Smt. Anjana Devi is my only daughter who can fulfil my wishes and accordingly I entrust this publication work to her. Since I have assigned this work specifically to Smt. Anjana Devi to the exclusion of other legal heirs, I propose not to mention these aspects in any of my wills that are likely to be made in future. My best wishes to loving Smt. Anjana Devi

G. Salaranjan

(Dr. V. SALARANJAN)

To

Mrs. Anjana Devi,  
Arumbakkam, Madras.

## முன்னுரை

கமார் 30-வகுவுங்களுக்கு முன், உயிவுபெற்ற போஸ்ட் மாஸ்டர் ஒருவரால் (பெயர் ஞாபகமில்லை) பதிப்பித்திருந்த 84-பாட்டுக்களே இருந்த "அந்தரங்க தீவாவிதி" என்ற புந்தகுந்தைப் பூசிரியருக்கு பார்க்க நேர்த்தான். இவ்வளவுதான் செய்யுள்கள் இருக்கும் என நினைத்திருந்தார். அதைப் படித்துப் பார்த்தில் ஈற்பத்தின் மிகிமயைப் பற்றி விளக்கப்பட்டிருந்தது. மற்ற பல நூல்களில் காணப்படாத அரிய விழுயங்கள் எல்லாம் அதில் காணப்பட்டது. இது சம்பந்தமாக ஆசிரியர் மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அந்தரங்க தீவாவிதி என்னும் நூல் 400-பாடல்களைக் கொண்டது எனத் தெரிய வந்தது. 400 - பாடல்களையும் கொண்ட முழுநால் இதுவரையிலும் அச்சுக்கும் வரவில்லையென்றும் கேள்விப் பட்டார். கேள்விப் பட்டதிலிருந்து முழுநூலுக்குரிய 400- பாடல்களும் சிறைக்கவில்லையென்று ஏத்துக் கொண்டு இருந்தார்.

சொன்னான மயிலாப்பூர், ராஜா அண்ணாமலை புரத்திலிருந்து வந்து கொண்டிருந்த ராயர் என்னும் நண்பர் ஒருவரிடம், இந்நூல் சம்பந்தமாக ஆசிரியர் பேசிக்கொண்டு இருந்தபோது, நண்ணிடம் மேற்படி நூலின் கைப்பிரதி ஒன்று இருப்பதாகவும், அது தனக்குப் பயனில்லை யென்றும், அதைக் கொண்டு வந்து கொடுப்பதாகவும் ஈறி, சொன்னபடி அந்த கைப்பிரதியை தந்தார். அந்த கைப்பிரதியிலும், தலைப்பு அந்தரங்க தீவாவிதி 400-என்றிருந்தது. படித்துப் பார்த்தில் அதிலும் 16-பாடல்கள் குறைந்திருந்தது. அப்பிரதியில் சில இடங்களில் ஏடுகள் கிழிந்து இருந்தால் அதனால் தவறி இருக்கலாம் என்று கருதியிருந்தார். இந்நூலின் பாடல்கள் பூரணமாய்க் கிடைக்கவில்லையே என்று வருத்தப் பட்டுக்கொண்டு இருந்தார்.

அந்த சமயத்தில் திருக்கழுக்குன்றத்தில் வசித்துவரும், தீந்வைத்தியத்தில் மிக ஆர்வமுடைய திரு. ராஜா. என்னும் பெரியவர் ஆசிரியரிடம் சிசிச்சைக்கு வந்திருந்தபோது, மேற்படி அந்தரங்க தீவாவிதியின் கைப்பிரதி ஒன்று, தண்ணிடம் ஒன்று இருப்பதாகச் ஈறி, அதை மறுசமயம் வந்தபோது கொண்டுவந்து ஆசிரியரிடம் தந்தார். இது நடந்து ஏறக்குறைய 10 - வருவாங்களுக்குமேல் ஆலெங்ரூ. அதையும் படித்து ஆராய்ந்தபோது அதிலும் சில பாடல்கள் குறைவாக இருந்தன. முன்பு திரு. ராயர் என்பவர் கொடுத்திருந்த கைப்பிரதியையும், திரு. ராஜா என்பவர் கொடுத்திருந்த கைப் பிரதியையும் ஒப்பிட்டு

நோக்கி ஆராய்ந்தபோது, அதில் சூறையும் பாடல்கள் இல்லை, இதில் சூறையும் பாடல்கள் அதிலை இருக்கக்கண்டார் ஆசிரியர். அதிர்ஷ்ட வசமாகக் கிடைத்த இப்பிரதிகளில் இருந்த பாடல்களையெல்லாம், முறையாக ஒழுங்கு படுத்தி ஆசிரியரும் ஒரு கைப் பிரதியை பூரணமாக எழுதி முடித்தார்.

இதைப் பதிப்பிக்க வேண்டுமென்று பல வருஷங்காலமாக ஆவலூடன் நினைத்துக் கொண்டிருந்தார். எக்காரணத்தாலோ காலதாமதம் ஆகிக்கொண்டே வந்தது. பணம் செலவு செய்து பதிப்பித்தால் விற்பனை ஆகுமோ ஆகாதோ என்ற சந்தேகம் வேறு ஆசிரியரிடம் இருந்தது. இப்படிப்பட்ட அறிய பெரிய நூல்களை அச்சுக்குக் கொண்டு வராமல் இருப்பதும் பெரிய பாவம் என்றே ஆசிரியருக்கு மனச்சாட்சி உறுத்திக் கொண்டேயிருந்தது. 1986-ம் வருஷம் பிப்ரவரி மாதம் ஆசிரியர் டட்டல் நுவம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்தநூலையும், அதையியர் பண்ணீராயிரம் தொகுப்பு என்ற நூலையும், மற்றும் அனுபவ சித்த வைத்திய முறைகள் என்னும் நூலையும் பதிப்பிக்க வேண்டுமென்று, மயிலாப்பூரில், அறைபவ சித்த-ஆயுர் வேத வைத்திய சாஹவணைச் சிறந்த முறையில் நடத்தி வருபவரான ஆசிரியரின் அன்பிற்கு உகந்த டாக்டர். R.K. சேகர் R.I.M.P. என்னும் தன் மாணவரிடம் ஆசிரியர் பேசிக்கொண்டு இருந்தபோது துரிதமாக இதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என, ஆசிரியருக்கு மிகவும் உற்சாகம் உண்டாகும் வகையில் கூக்கப்படுத்தினார். திரு. R.K.சேகர். அதன் விளைவாகவே இப்புத்தகம் முதற்பதிப்பாக 1986ல் வெளிவந்தது.

முன்னுமரையில் முன்னதாக ஆசிரியர் கூறியிருக்கின்ற போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கும், ஏட்டுச் சுவடிகள் தந்துதவிய திருராயர் அவர்களுக்கும், மற்றுமொரு கைப்பிரிதியைக் கொடுத்துதவிய திரு.ராஜா அவர்களுக்கும், எனக்கு சிரமம் ஏதும் இல்லாதபடி புருலீப் முதலியன பார்த்து புத்தகத்தின் 3-ம் பதிப்பை முடித்துகொடுத்த திரு. ரவியுங்கர் (என் கணவர்) அவர்களுக்கும், இப்புத்தகத்தை சிரிய முறையில் மிக அழகாக அச்சிட்டுத் தந்த எஸ்.கே. பிரின்டர்ஸ் அவர்களுக்கும் எனது நன்றி என்றென்றும் உண்டு.

Dr. R. ஆஞ்சனாதவி  
ஆசிரியர். V.பலராம்யா B.A,B.L.,  
அவர்களின் மகள்.

அக்தியர்

## அந்தாங்க நீண்டாவிரி

1. சோதியெலும் மனேன்மணியை தியாளம் செய்து சுகமான அந்தரங்க தீண்டி பாட ஆதியெலுங் கணபதியும் வங்வைபையுங் காப்பு அரசான பிரம்மனேஞ்சு சரஸ்வதியும் காப்பு நீதியெலும் மாலூட்டனே எக்ஷிம்யூங் காப்பு நின்றிவங்கும் ருத்திரெலும் ருத்திரீயும் காப்பு ஒதிய தோர் மதையஸ்வரெலும் மதையஸ்வரீயும் காப்பு உறுதியுள்ள சதாசிலெலும் மனேன்மணியும் காப்பு.

(பொருள் : வானையெலும் பெண் சோதியாய் விளங்கு கிறான். கணபதி, வங்வைப, பிரம்மா, சரஸ்வதி, நிருமால், வடக்கி எங்பதெல்லாம் ஆண் பெண் இவைங்களைக் குறிப்பதாம்.

2. மணியான ரவி மதியும் சுழிணை காப்பு மகத்தான வெதியர்தம் பாதம் காப்பு கணியான நால்வெதம் அந்தம் காப்பு கருணை வளர் சாஸ்திர மோர் ஆறுங்காப்பு அணியான ஆதார சொருபங் காப்பு அருளான அமூர்த்ரச போதங்காப்பு தனியான பராபர மாம் சோதிகாப்பு சதாநந்த பூரணமாம் தாய் காப்பாமே.

(பொருள் : அந்த ஆண் பெண் இனத்தையே ரவி மதி, சுழிணையென்றும், நான்கு வேதங்களின் அந்தம், ஆறு சாஸ்திர மாக விளங்கும் பூரணத்தாயின் பாதங்களை வணங்கப்படுகிறது. வெதியர் எங்பதற்கு அதாவது ரசத்தை வேதிப்பவர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

3. தொயான சிவயோக மூலங்காப்பு  
 சகலகலைக் கியான மணிபீடங் காப்பு  
 மாயாத வாசி மலர் அனந்தங்காப்பு  
 மணிமந்திர நாத வோளி சிதங்காப்பு  
 சாயாத அடிமுடியும் நடுவும்காப்பு  
 சகலமாந் தேவாதி ரிஷிகள் காப்பு  
 தோயாத வாசியடா மவனங்காப்பு  
 தொந்தமாம் அகாரமுடன் உகாரங்காப்பு.

பொருள் : சிவயோகத்துக்கு ஆதாரமான மூலத்தை தொழு கிறேன். மணி, மந்திரம் ஒளஷதம் எனும் மூன்றுக்கும் ஆதாரமாயுள்ள அடி, முடி, நடு என்னும் அகர உகரத்தைத் தொழுகிறேன். வாசியைத் தொழுகிறேன்.

4. உகாரமென்ற நாகமடா சத்தி காப்பு  
 உறுதியுள்ள அகாரமடா சிவமே காப்பு  
 சிகாரமென்ற சோதியடா வாஸீ காப்பு  
 சிவசிலா மகார மென்ற மெளனங் காப்பு  
 வகாரமென்ற பஞ்சகண திணூ காப்பு  
 மகத்தான் சடாக்ஷரமாம் ஆதி காப்பு  
 நகாரமுதல் யகார வரை ஒங்காரத்தில்  
 நாடி நின்ற சூஷமடா ஆதி காப்பு.

பொருள் : ஒங்காரத்திலிருந்து வெளிப்பட்ட உகாரமே நாதபேலும் சக்தி அகாரமே சிவம், வாஸீயென்பதே சிகாரம். மகாரபேல்பது அகர உகரம் சேர்ந்ததாம். உகாரமென்பது திட்டங்களையும் முடிவாம். ஜிலைகள் எவ்வாலற்றற்றும் ஆதாரமாக வளங்குவது ஒங்காரமாம். ஒங்காரமே ஆதயாம்.

5. ஆதிலு வேதியர்தம் பாதம் போற்றி  
 அருவப்பறூம் கேசர்யைப் பூசை பண்ணி  
 சோந்தயெலும் அந்தரங்க திணூ பாட  
 சுயஞ்சோது ஆதியந்த சுழினை காப்பு  
 நீதியுடன் ஆதார மூலந்தன்னில்  
 நன்றிலெங்கும் பிரானையம் கண்டோர் காப்பு  
 ஒத்யதோர் கலையக்கும் பூ மகனும் காப்பு  
 உண்ணையுள்ள ஜேய மகனும் காப்பு.

பொருள் : ஆதியை அறிந்தவர்களும், மூலத்தையறிந்து வரசியையும் சூயவோர்களும், சுயஞ்சோந்யாயுள்ள ஆதி அந்தம் சுழினைக்கு வணக்கம்.

## சின்மய சொருபதரிசனை

6. தானுண தன்னுக்குள் மூலங்கள்டு  
தவமானசில பீயாகத்தி வருக்கும்போது  
கோனே வேதியரை அடுத்து யானும்  
குறியான பூரணத்திற்குறுது கேட்டிடன்  
ஊனுண பூரணத்திற்குறுது கேட்க  
உண்மையுள்ள அகஸ்துயிட்ன வாவென்றேநான்  
தெனுண வடமொழியைக் கையில்நது  
திருவான பூரணத்தின் திறஞ்சொன்னுரே.

**பொருள் :** தன்னையற்றுவே தலைவணையற்றுவாம் தனக்குள்  
சந்தேகமற சிவபீயாகமயன்ற வாசி மூலத்தை அறந்து,  
அப்படத்துல் எய்மாகு யருக்கும்போது, பீயாகுயரை அடுத்து  
பூரணத்துன் வல்லபத்தைப் பற்றக் கூடிட்டன். வடமொழியல்  
வரை நந்துவாள ஒரு நூலை என கையல கொடுத்து பூரணத்துன்  
திற்மையைக் கொடுத்துவாகன். வா! அகத்துயான! என்று  
பிவுதுயர்கள் மகிழ்ந்தாராகன்.

7. திறஞ்சொன்ன மகிழ்மையை நான்பெற்றுக் கொண்டு  
திருவான வடமொழியை நன்றாய்ப் பார்த்தும்  
பரஞ்சேர்ந்த பூரணமா மறுவுள்ளறப்  
பாடினனை அந்தரங்க தினக்கு மைந்தா  
சரமான வாசியனால் ஊதுக் கொண்டு  
சந்தீதாங் மாக்கிவ நான்கு நூறும்  
வரஞ்சேர்ந்த தவமதுனால் பாடி நானும்  
மகத்தான பிவுதுயர் முன் வைத்துக்கானதானே.

**பொருள் :** நான் வடமொழி நூலை நன்றாகப் பார்த்தேன். விளக்கம் கண்டிடன். அதைப்பே சரமான வாசியை அடக்கங்  
கொண்டு நூத்த நானுள்ள பாடங்களையும் பாடி அந்த பீயாக்கயர்  
முன்வாய்வதற்கால்.

8. தானுண அந்தரங்க தினக்கு நன்றாய்த்  
தன்மையுடன் ஆதியநுதய நயவாய்ப் பார்த்து  
தெனுண வடமொழியைத் தமிழாறாறுநும்  
துரமான கரு ஸபரம் நன்றாய்ச் சொன்னீர்  
ஊனுண உலகமதுல் உலகார கண்டால்  
உறுதியுள்ள கைலாயம் ஜிடம் கோள்ளாது  
மானு சீக்கள் அந்தரங்க தினக்கு நயும்  
மாாகக முடன் அந்து சந்து பார் வன்றாரே.

**பொருள் :** அந்த யோக்கள் சொன்னதாவது; தமிழ்மொழி  
யில் ஆது அந்தத்தை மிகத் தெளிவாகச் சொல்லவிடார்கள். கருவை விளக்கமாகச் சொன்னால் துவக்கார கண்ணிட்டால்  
எல்லாரும் காய்கிட்டு பெற்று கைலாயத்துல் ஜிடம் பெறுவர்.

அப்பொழுது சொலாயத்தில் இடமில்லாமற் போய்ச் சு  
மேன்றவர்.

### மேருதன்னுக்குள் போதினையலை

9. பார் என்று சோன்ன மொழிபெற்றுக்கொண்டு  
பதிலான பொதினைக்கதன்ல் வாசமாகி  
நேரான அந்தரங்க திணை பார்த்து  
ந்தச்சயபாய் குட்டாங்க யோகம் பார்க்கின்  
கார் என்ற பொதினை மலீச்சார்புக்குள்ளே  
சார் ந்திருந்த தப்பாதனர்கள் தாமே கூடி  
மேருதன்ற பொதினைக்கதனில் முடிமேல் வந்து  
என்னுடைய பாதந்தனத் பண்ந்திட்டார்கள்.

**பொருள் :** பொதினை பலையில் வாசம் புகுந்தேன். அங்குள்ள  
தபோதுவர்கள் எவ்வாம் வந்து என் பாதங்களை வணக்கி  
கின்றார்கள்.

10. பணிந்து மிக குனில்லரும் இருக்க கூப்பி  
டரமானு தேசிகப்பிர பாவாய் நிறும்  
கன்றது மிக அந்தமதில் கருணையாகக்  
கடாக்கிந்து அந்தரங்க திணையை நாங்கள்  
அற்றந்து அதன் தரிசனத்தைப் பார்ப்போமென்று  
அணிவ்வாரும் ஒருமைதாய் அருள் கண் கூர்ந்து  
திணைந்து வந்தோம் உம்முடைய பாதந்தனங்களில்  
கூயாக அருமைபடத் தாருமென்றார்.

**பொருள் :** அந்தரங்க திணையை அறிந்து அதனுடைய  
மகிழ்ச்சையை நாங்கள் பூர்ணமாக உணர. தங்கள் பாதங்களைப்  
பண்கிப்பாரு மேன்றவர்.

11. ஆரைந்து சோன்ன தபோதனையைப் பார்த்து  
ஆறுஉக்கும் சூரியனுமில் கருக்கு யான்னுால்  
காமராலு சுற்குறுயாயச் சொன்னினும்  
காளினையுல் தப்பாதனர்கள் கருணையாக  
வாரைங்கும் சொன்ன அதாரு திணை யார்க்கம்  
வணமான ஏவுக்கார வழிஸிப் பபாக்கு  
மேலான காப்பதிலே ஆறு ஏக்கம்  
விண்டதிலே குஷமதாய இன்னுால் கண்டேன்.

12. கண்டதோரு நான் சோன்ன சகல நாளீக  
கடைந்தெடுத்து அந்தரங்க திணை பாடி  
கொண்டதோரு குத்திரத்தைக் குரு முன்வைத்தேன்  
குருவான என்குருவும் நன்றாய்ப் பார்ந்து

விளங்டதொரு அந்தரங்கம் ஆதி குசும்  
விளம்பரிது விளம்பரிது பதனம் பண்ணி  
அங்ட கேசர மதிலே தலஞ்செய்செய்ன்று  
ஆதிகுரு வேதியரும் சொன்னார் பாரே.

**பொருள் :** (11-ம் 12-ம்) இந்த அந்தரங்க தீக்ஷாவிதி ஆறு வட்சம் பாடல்களின் சுருக்கமாகும். இதில் சவுக்கார வழக்குப் போக்கு வெசு எனிய மறையில் சொல்லப்பட்டுள்ளது. இதை என் குரு கண்டு ஆச்சரியாக் கொண்டார். நீ இதைப் பதனஞ் செய்து விட்டு கேசரத்தில் தலம் செய் என்றனர்.

### ஆதிகேசரி வித்தை

13. பாரப்பா சொல் மொழிகள் தவரேராண்ணது  
பக்தியோடு உத்திரவு பெற்று வந்தால்  
நேரப்பா அந்தரங்க பொருளும் சொல்லி  
திறமான திட்டசையுட நிலையும் காட்டி  
தேறப்பா வென்று மன உறுதி சொல்லி  
செய்த தொரு சாஸ்திரமும் ஈவோ மென்று  
வேறப்பா மேருவின் முடிவிற் சொன்னேன்.  
விளம்பியதோர் அந்தரங்க தீக்ஷை சொல்லவேன்.

**பொருள் :** அந்தரங்கமான பொருளின் வீவரமும், அதன் திட்டசையின் நிலையையும் இதில் காட்டியுள்ளேன்.

14. சொல்லக்கேள் அந்தரங்க தீக்ஷை மைந்தா  
க்கமாக வட்மொழியை தமிழ்நாள் செய்தேன்  
அல்லக்கேள் ஆதி முதல் சொன்ன நாளில்  
அரிகரிது இக்க் பெருமையாகுங் காணுர்  
விளங்க்கேள் அந்தரங்க தீக்ஷை நாளை  
மேலான பதவிதனில் பதனம் பண்ணி  
உள்ளத்தில் தங்களுளிலு போலே நீயும்  
உண்மையுடன் அந்தரங்க பூசைபண்ணேன்.

**பொருள் :** வடமொழியிலிருந்ததை தமிழ் மொழியில்  
சொல்லேன். இந்துஸ்தாய உண்மைப் பொருளை அறிந்து  
கொண்டு அந்தரங்க பூசை செய்வாயாக.

### மேரு தரிசனை திருச்சீற்றம்பலம்

15. பண்ணப்பா அந்தரங்க பூசை பண்ணி  
பதிவான தீக்ஷை விதி அறிந்து கொள்ளு  
என்னப்பா புலத்தியனே மறந்திடாதே  
இப்பர சாதன முழுதும் இதிலே சித்தி

முன்னப்பா சொன்ன சாஸ்திரங்க வெள்ளாம்  
முன்பின்னுய்த் தோணுமல் சொல்லி வைத்தேன்.  
கண்ணப்பா கண்மணி யை இந்த நூலில்  
காட்டினேன் மேருக்கு தீப மாச்சே.

**பொருள் :** அகத்தியர் புலத்தியறுக்குச் சொல்கிறார் அந்தரங்க பூசாவிதி சொல்கிறேன் இந் நூல் வாயிலாய் திட்சை விதியறிந்து இச்பர சாதனைள் அடையலாம்.

### 16. ஆச்சப்பா மேருக்குத் தீபம் போலே

அரகரா அந்தரங்க தினைக் காரு  
நீச்சப்பா குடினமென்று மலிங்க வேண்டாம்.  
நேரமையுள்ள முறைபாகம் கைபாகங்கள்  
பாச்சப்பா வெசு தெவிலு இந்நால்போலே  
பகராது முன்சொன்ன சாஸ்திரங்கள்  
காச்சப்பா இன்னூலைப் பதனம் பண்ணி  
கனக முடன் சிவயோகம் கருவாய்ப் பாரே.

**பொருள் :** பிரம்மரந்தரத்தில் காணும் சொத்தையைப் போல் இந்நால் விளக்கும் பார் கை பாகம் செய் பாகம் முறையோடு இந்நால் விளக்கியதுபோல வேறெந்த நூலும் சொன்னதில்லை.

### 17. கருவான அந்தங்க தினைக் கால்லில்

கருணையுடன் விளம்புகிறேன் கருவாய்க் கேளு  
திருவான கற்ப சாதனையினேடு  
சொற் பெரிய யோக சாக்ஞையின் போக்கு  
உருவான வாசி சாதனையின் நேரமை  
உத்தமனை கற்பமுண்டனும் முறை பாகங்கள்  
குருவான வாசி வசப் படுத்தவோடு  
உரமையுள்ள அண்ட கண்ணம் யோகசித்தி தானே.

**பொருள் :** கற்பசாக்ஞை கற்ப முன்னும் முறைகள், வாசியை வயப்படித்தும் முறைகள், சாக்காமலிருப்பதற்கு அண்டச் சுண்ணம் சொல்கிறேன் கேள்.

### அண்டச்சுண்ணம்

### 18. தானுள முப்புவின் இலக்கணங்கள்

ஶர்வசித்தி கற்ப முண்டாம் துங்பம் போக்கும்  
தெனுன பூரணமுறை காயசித்தி  
திருவான ரசகுளிகை திட்டதான் கூறல்

அக்தியர் அந்தரங்க தீணாலிதி

ஐனுள வாத முறை கற்ப வேலியம்  
உண்ணமயுள்ள யோக தெபும் சூள வெற்றி  
பூஜுள முப்புவும் முடித்த ஜோடு  
புத்தியனே திராவகந்தோடு இங்ஙங்கேளே.

பொருள் : மற்றும் திராவகங்கள், ரசகுளிகை காயசித்தி பெறக் கூடிய முப்புவிஸ் லட்சணங்கள், ரசவாத முறைகள், காய கற்ப வேலியம் முதனியவைகளும் தொஸ்கிழேறன் கேள்.

19. இங்கும்கேள் சொல்லுகிறேன் யோக தினவைம்  
இங்பழன்ன அஞ்சலமும் மறைவிஸ் மார்க்கம்  
சொல்ல எதாரு வெதுகோடு தொழில்களைப்பாம்  
துரிதமாய் இந்நாலில் காணவாரும்  
வர்ம முன்ன மனம் கொண்டு குறிச்சடாக்காம்  
அருள் நந்தி பிரகாச நயனந்தன்னில்  
என்ன வொன்னு இந் நடன் காணவாரும்  
ஏகாந்த சக்கரங்கள் தோழுந்தானே.

பொருள் : அது மாத்திரமா? யோக நிலை, அஞ்சலம், மறைப்புமை, திருத்தண்டிகளைக் கண்களால் காணக் கூடிய முறைகளைப்பாம் சொல்லுகிறேன்.

20. தானென்ற சக்கரத்தின் அக்கரந் தன்னை  
சாற்றுகிறேன் வேதமுறை சூக்குப்பேனு  
தானென்ற சூக்கமடா விந்து நாதம்  
தனையறிந்து நாதமுடன் விந்து சேர்த்து  
கோனென்ற குரு அருளால் அங்குதித்தும்  
கொண்டெடுமுத்த மடபதிவிஸ் என்ன சொல்வேன்  
உண்ணமயுள்ள அக்கினியும் வாய்வும் கூடி  
தேனென்ற ஜீவாத்மா பரமாத்மாவாய்  
சென்றிருந்து ஆகாரமானுர் பாரே.

பொருள் : அக்கினி, வாயு என்று சொல்லக்கூடிய நாத விந்துகளை சேர்க்கக் கூடிய முறைகளும் சொல்லுகிறேன். அதுதான் சக்கரத்தின் அக்கரமாரும்.

மந்திரம் என்றும் தலைப்பின் கீழ் அக்தியர் சொல்கிறார் :

"சட்டமானு சங்கமென்ற அக்கரமாக்க  
சதாகோடு மந்திரமு மிதுவே யாச்சக  
இட்டமா வெட்டெடுமுத்து மிதுவே யாச்சக  
தெட்டெடுமுத்தா மிதற்றுன்னே யோடுக்கமாக்க"

என்பதைக் காண்க.

### சிதூகங்கம்

21. பாரப்பா ஆதாரம் ஆருதாரம்  
 பதிவான ஆதாரம் பரத்துக்குள்ளே  
 நேரப்பா அக்கினி நான் ஜீவாத்மாவாய்  
 நிறைந்து நின்றது அதுதான் பரமாத்மாவாய்  
 பேரப்பா பெருகி நின்ற சடத்துக்குள்பள<sup>1</sup>  
 பிலமாக நின்று திரு விளையாட்டாடி  
 காரப்பா ஆசாயம் சாக்ஷியாக  
 கருணையுடன் நின்ற தடா கருவாய் பாரே.

பொருள் : நான் சொல்லும் கரு பரத்துள்ளே ஆருதாரமா  
 யுள்ளது. அது அக்கினி என்றும் ஜீவாத்மாவாயும், வாய்  
 என்றும் பரமாத்மாவாயும். ஆசாயம் சாட்சி பூசுமாகவும்,  
 சடத்திலுள் நின்று விளையாடிக் கொண்டுள்ளது அறிவாயாக

### ஆதியந்தமரிய

22. பாரடா நான் சொன்ன ஆறு வகூங்காப்பை  
 பரிசோதித்து உலகோர்க்காய் மனதிரங்கி  
 காரடா சுருக்கியே இந்த நூலில்  
 கருணையுடன் ஆதி அந்தம் உகந்து சொன்னேன்  
 ஆரடா ஆதியுள்ளே ஆதியந்தம்  
 அரகரா ஆதியந்தம் ஆன் பெண்ணுச்ச  
 நேரடா ஆண்பெண்ணுய் பிறந்தாலென்ன  
 நேர்மையுள்ள அறிவிப்போ சாக்ஷிதானே.

பொருள் : ஆதி அந்தமென்பது ஆன் பெண்ணுச்ச.

### ஆதி பீடம் பிரம்மநிலை

- 23 தானேதான் தன் மனமே சாக்ஷியாக  
 தன்மையுடன் பூரணமாய் நின்றுமானால்  
 கோனேதான் தானவனுய் அருளே தங்கும்  
 கருவான நவக்கிரக குதூத்தாலே  
 பூண நீ பொற் கமல உச்சி மீதில்  
 பூரணமாய் நின்றிவங்கும் அருளே பெற்றால்  
 நானேதான் நீ யெனவே நன்மையாக  
 நாட்ட முடன் வாசி யினுல் நயந்து பாரே.

பொருள் : தன்மை யரிந்தால் கமில்விஜயரியலாம். தான்  
 தானுக்கவே விளங்கும். அந் நிலையில் அருள் தங்கும். ஆகவே  
 வாசியின் குறியை உணர்ந்து கொள்.

## அக்தியர் அந்தரங்க தீவாயிதி

9

- 24.** பாரப்பா நயனவொளி சூத்தாலே  
பரிவான மூலமதில் ஆருதாரம்  
காரப்பா ஆதார மார்க்க பீடம்  
கண்ணினறந்த முச்சடரால் கமலபீடம்  
நேரப்பா நின்ற தொரு விந்து பீடம்  
நின்றிலங்கும் கற்பூர தீப பீடம்  
ஆரப்பா அறிவார்கள் ஆதி பீடம்  
அந்தாங்க பீடத்தை பூசை பண்ணே.

**பொருள் :** மூலத்திலுள்ளது ஆருதாரம் அதுதான் ஆதி பீடம். முச்சடராய் விளங்கும் கமலம் என்னும் வெண்டாம்ரெ. அதுதான் விந்து. அந்த பீடத்தை அறிந்தவர்கள் யார் உள்ளார்கள்? அந்த பீடத்தைக் கொண்டுதான் நீ செய்ய வேண்டிய கிரியை பெண்பதை அறிவாய்.

- 25.** பூசைதெறி யறியாமல் ஆண்பெண் இரண்டும்  
பொல்லாத மாய்ஞை வலை தண்ணில் சென்று  
ஆசைகொண்டு மோகமதில் அறிவு கேட்டு  
அங்கமென்ற சங்கதியை யறியாமற்றான்  
பாசமெங்ற பல ருசியால் மனதை முந்தி  
பரகதியை யறியாமல் மாண்டார் கோடி  
ஒன்றெயன்ற சத்தம் உதித் துடங்கும் விட்டை  
உத்தமனே மனக் கண்ணல் நித்தம் பாரே.

**பொருள் :** பூசையின் தெறிதெரியாது பஸர் சாகிரூர்கள். பூசையென்பது தேங்காயுடைத்து தீபம் ஏற்றுவகல்ல. ஒவ்வொருவரும் சிற்கனே, சாகா சுவனே. ஆனால் அவித்தை என்னும் மடைமையால். சத்தமுகிக்கு அடங்கும் விட்டையறி யாமல் கோடிக் கணக்கில் மான்கின் தாங்கு “சிற்சனுய்ப் பிரந்திகுறந்தும் புத்திதல்வில் செம்மையுடன் நியாவிட்டால் வள்ள சொல்லேன். சத்தாய்கள் கேகமாடா கேவறூப சொருபழுள்ள கேகமதை அறியாமற்றான் பத்தாசை கொண்டு பல ருசியைத் தின்று பாழ்நாகிற போவாற்குப் பலனுண்டாமோ சத்தமாய் நின்ற சிவசத்தி தன்னை சாதகமாய் பூசை அனுஷ்டானம் செய்யே” என்பதைக் காண்க.

- 26.** நித்தியம் நீ புத்தியுடன் பார்த்து மைந்தா  
தேர்மையுடன் அந்தி சந்தி பூசை பண்ணே  
சத்தமுடன் சொல்லுகிறேன் புலத்தியா கேள்  
சோதியென்ற ஆதார மூலம் பார்த்து  
புத்தியுடன் ஆம்மூலம் தண்ணில் நீயும்  
பதிவாச இன்பமதாய் உறுவே செய்தால்  
சித்தியுள்ள கணபதி வல்லபையு மைந்தா  
சிந்கைதனில் ஒளி விளக்காய் தெரிசிட்பாயே.

**பொருள் :** மக்கின! நீ செய்யவேண்டிய தெண்ணவெனிச் மூலத்தைக் கறிப்பாயறிந்து காலை மாலை பூசை செய்தால் கணபதி யென்னும் ஒளியை தெரிசிக்கவாய்.

27. தெரிசிப்பாய் இனந்தோறும் தியானம் பண்ணி  
தீர்க்கமுடன் மாணசமாய் பூசை செய்தால்  
நெறி சித்தியாயியந்த நெறியிற் குள்ளே  
நின்றிலங்கும் கணபதி வல்லபையை மைந்தா  
பரிக்தமாக நீ கெரிசித்தாக்கால்  
பக்தியுடன் சகலசித்தும் கைக்குள்ளாகும்  
வருவித்த சித்திகளும் கைக்குள்ளாகும்  
மகத்தான் அமைப்படக்கம் சொல்லக்கேனு.

பொருள் : அவ்வித தியானம் செய்வதினால் அநேக  
விதமான சித்திகள் கைக்குள்ளாகும். இங்கு குறிப்பிடும்  
தியானம் வாசி என்பதை அறியவும்.

28. கேளப்பா அமைப் படக்கம் சொல்லக் கேளு  
கிருபையுள்ள கணபதி வல்லபை மைந்தா  
ஆஸப்பா பிரம்மாவும் சரஸ்வதியுமானுர்  
அதின் பிறகு திருமாலும் வசீமியுமானுர்  
மேலப்பா குத்திரலும் குத்திரியுமானுர்  
மேன்னமயுடன் மயேஸ்வரலும் மயேஸ்வரியும்  
காரப்பா சதாசிவலும் மனோஸ்மணியுமானுர்  
காரண மெல்லாம் முடிந்து சத்தி சிவமாச்சே.

பொருள் : ஆண் பெண்ணைக் கொல்லப்பட்ட மூர்த்திக்  
ளைவாம் சத்தி சிவமென்று முடிவாகச் சொல்லுவோமாக.

29. ஆச்சப்பா ஆதி பராபரந்தான் மைந்தா  
அனுக்கிரகத்தால் உதித்த கணபதி வல்லபையு மைந்தா  
முச்சப்பா நிறைந்த சத்தி சிவமுமாகி  
மூவுலகும் தானாகி முதலுமாகி  
பேச்சப்பா நிறைந்த கொரு பஞ்சபூதம்  
பேராகிப் பெருளமயினால் பஞ்ச பூதம்  
பாச்சப்பா பஞ்சகர்தான் அஞ்ச பேரும்  
பக்தி கொண்டு ஆதியிலே ஒமென்றாரே.

பொருள் : ஆதிபராபரம் பஞ்ச பூதங்களாக நிறைந்து  
எல்லா வுலகும் அதுவாகி நின்றநு. அதை ஒம் என்றனர். ஒம்  
என்ற மூலத்தினுள் பஞ்சபூதம் உள்ளன என்றனர்.

30. ஒமென்ற பிரணவமே ஆதி வஸ்து  
உலக மெல்லாந் தானிலைந்த யோமசத்தி  
தானென்ற சத்தியடா எவரும் தானுய  
தா கோடி மந்திரத்துக்கு உயராய் நின்று

ஆமென்று ஆயினதும் ஒங்காரம் தான்  
அடி முடியாய் நின்றதும் ஒங்காரம் தான்  
நாமென்ற ஒங்காரம் கண்ணிலே தான்  
நாடி நின்ற எழுவகையும் பிறந்தவாறே.

பொருள் : இந்த ஒங்கார் மென்ற பஞ்சபூதத்தில்கான 'அ' என்ற நாதம் அடிமுடியாய் நின்று எழுவகையான தோற்றமாய் புலனுறை அந்த "அ" என்பதே ஆகிவிட்டு சதாகோடி மந்திரத்துக்கும் அடிகோலாயிற்று. அதுவே அடிமுடியும்.

31. வாருஷ எழுவகையாம் கோற்ற மெஸ்லாம்  
மகத்கான ஒங்கார வடிவ மாச்ச  
பேரான வேத மொழி சாக்திரங்கள்  
பெருகின்ற மந்திரங்கள் அஷ்ட கண்மம்  
கோான ஜூப தபங்கள் யோக நின்டை  
நின்றிலங்கும் கவன முகல் வசிய மார்க்கம்  
கூருஷ வாதமொடு வயித்திய மெல்லாம்  
குருவான ஒங்கார குறிதான் கேளே.

பொருள் : வேகம், சாஸ்திரம், மந்திரம், ரசவாதம், வழிக்தியம், வசியம் முகவிய எல்லா கலைகளும் ஒங்காரத்தை ஆகாரமாகக் கொண்டுள்ளது. அந்த ஒங்காரம் என்ன வெவ்பதைச் சொல்லிறேன்.

32. காணவே ஒங்காரம் பிரதானந்தான்  
கருவான ஆகார மூல பீடம்  
தோணவே மூல மென்ற ஆகாரத்தில்  
துலங்கி நின்ற ஆவியடா வாசியாச்ச  
பேணவே ஆவியென்ற வாசி யேறி  
பெருகி நின்ற ஆகாரங்கடந்தப்பாலே  
புணவே ரவி மதியும் சுடரில் சென்று  
புத்தியுடன் பூரணமாய் தீபம் பாரே.

பொருள் : இந்க மூலாகாரத்தில் வாசியேறி நிற்கிறது. அந்த ஆவிதான் வாசி குரிய சந்திரர்களின் சுடரிற் சென்று பூரணமாய் நிற்கிறது. அதையே நீ உற்றுப் பார்.

### ராஜேயோகத்துண்ணம் அகரா தீக்கா

33. பாரப்பா தீப மென்றால் அறிவிள்ள கண்ணு  
பக்தி கொண்டு அறிவதனால் புருவ மேவி  
சாரப்பா கண்டமதில் அங்கெண் றாணி  
சதாபோத பூரணமார் நின்று பார்த்தால்

நேரப்பா நில் நிலங்கும் சோதி போலே  
நித்தியழும் ஈத்தமுடன் நினைவாய்ப் பார்த்தால்  
ஆரப்பா வென்றதொரு ஆருதாரம்  
ஆதி சிவஜோதி மய மாகுந்கானே.

**பெருள் :** கண்டக்கிளூனிருக்கும் நாம்பினை யோட்டி  
அண்ணுக்கிளூடே பார்க்கால். ஆதிசிவ ஜோதியின் அகண்ட  
சசிதாங்கத் தூநியைப் பார்க்கலாம்.

### நூத்தம் அண்டம்

34. தானுன் ஆதார ஜோதி போலே  
சங்கையுடன் தோனுமடா அங்கே பாரு  
வானுன் அண்டமதில் நடுவே பார்த்தால்  
வகையாகத் தோனுமடா பஞ்சகூபம்  
தேனுன் வடிவு பஞ்ச ரூபமாகி  
சிவ ரூபமான செய்வாருங் காணுர்  
கோனுன் சிவரூபம் கான் கானென்று  
ஞுறித்த மனம் நிறுத்தி நித்தம் பூஶ பண்ணே.

**பொருள் :** சிகாகாசமாகிய அண்டத்தின் மத்தியில் நீ  
பார்த்தாயாகில் சிவரூப தரிசனத்தைப் பெறவாமென்க அது  
ஐந்து வகை ரூபங்களாக தன்னுள் அடக்கி வைத்துள்ளது.  
அந்த பஞ்ச ரூபமே சிவரூபமாயிற்று

35 பண்ணப்பா பூஶனிதி துண்ணைக் காணுர்  
பார்மகனே அலைந்த விதி சித்தமாக்க  
நண்ணப்பா சித்தமுன்ன மதிதான் மைந்தா  
நல்வான பீடமடா அண்டத் துச்சி  
நண்ணப்பா தானினரந்தக உச்சி மீதில்  
கமங்கமன்ற ஆயிரத்தெட்டு இசுழிலூன்  
நண்ணப்பா அழர் கமது கணவிட்டோடும்  
ஆர்க்கமுடன் நீ வாம பூஶ பண்ணே.

**பொருள் :** அண்டக்கிளூடைய உச்சியில் காமரையென்ற  
ஆயிரத்தெட்டு கழிலூன் வே அமிர்தம் பாய்ந்து ஒடும். அந்த  
அமிர்த மிருக்குமிடத்தை நோக்கி நீ வாமபூஶ செய்.

36 பண்ணடா சிவபூஶ சத்தி பூஶ  
பத்தியுள்ள சித்தமதாய் வாம பூஶ  
நண்ணடா பூரணமாம் பூஶயோடு  
நாமறிந்த சோதியடா யோக பூஶ

கண்ணடாதவறாமல் பூசை செய்ய  
கருமானம் சொல்லுகிறேன் கருவாய்க் கேளு  
வின்ணடா நிறைந்த மலர் கண்ணோ ரூபம்  
வேதாந்த குஷவதை விரும்பிக் கேளே.

**பொருள் :** சிவபூஸையென்பது அமுரிதாரணை. இப்பாடவில் வாம பூஸையென்பதைப் பற்றி வாக்குகளும். வாமபூஸை சிவபூஸையென்பது அமுராதாரணையென்பதைத் தவர வேல்ரூஸ்ரு மலையென்பதாம். மறவியை அகற்றும் சிரஞ்சில நல்லைய அடையக்கூடிய தென்ஸவெண்ண், அது அகாரமாகும். அது ஆதி வந்தாகிய சுத்ததூங்கையென்றும், அமுரியாகுமென்றும், இப்பாடவிலும் 37 ஆம் பாடனதும் சொல்லப்பட்டுள்ளது.

37. விரும்பி மனஸ்கோண்டு சிவபூஸை கேளு  
வேதாந்த சின்மயத்தை மெய்யிறி கோண்டால்  
வரும் பிற்பதினையகற்றும் சிவமே தென்றால்  
வகையுடன் சொல்லுகிறேன் அகாரமாச்ச  
அருந்தவமாய் நின்றதொரு அகாரபீடம்  
ஆரறியப் போரார்கள் ஆதி ஏந்து  
திருந்தியதோர் விந்து என்றால் கெங்கை கெங்கை  
திருவான கெங்கையடா அமுரிதாயே.

**பொருள் :** அமுரி தாரணையால் தேகசித்தி உண்டாம். மறுபிறவையைகற்றும். அதாவது மரணத்தைத் தடுக்கும்.

38. தானுன அமுரியடா அகாரமாச்ச  
ஈங்கையுடன் அகாரமதை தானே தானுய  
வாரான கேசரியை தியானம் பண்ணவி  
வரிசையுடன் இராப்பகறும் தானே மாற  
ஈனுன தேகமதில் நின்ற பீடை  
உத்தமனே அப்போடீ விலகிப் போச்சு  
வினான பீடையது விவகிப் போனால்  
வேதாந்த தேகமது சித்தியாச்சே.

**பொருள் :** இந்த அகாரமென்ற அமுரியை தம்முடவில் சேர்த்தால், தேகத்தில் உள்ள எல்லா நோய்களும் தவிடுபொடியாகி தேக சுத்தியாகுமென்க. ஆகவே பூஜையென்பது அமுரியை நம் உடலில் சேர்ப்பதென்பதை அறியவும்.

39. ஆச்சப்பா தேகமது சித்தியானுஸ்  
ஆதி சத்தா சிவசோதி அங்கே காலூம்  
ஆச்சப்பா தங்கிலீல விட்டசை யாதையா  
முத்தியுள்ள சித்தியது கெட்டியாச்சு

பேசுப்பா தாண்டங்கும் மவுன மாச்ச  
பேரண்டம் சுத்தி வர கவுனமாச்ச  
நீசுப்பா தான் றிந்து கெனவுத்தேகி  
நிஜமான அகாரமதை பூஞச் பண்ணே.

**பொருள்:** தேகம் சித்தியானுஸ் வாசியென்றும் முசுகு  
தன்னிலை விட்டசௌயாது, ஒப்ர நிலையில் அடங்கும். அப்  
பொழுது மரணம் கிடையாதேவபதாம். பேரண்டத்தை  
சற்றுப் பெற வேண்டும் அதுவே யாம்.

#### 40. பண்ணப்பா சிவமான அகார தின்கூ

பக்தி கொண்டு பூரணமாய் செய்த பின்பு  
நண்ணப்பா உகாரமென்ற சுத்தி நின்கூ  
நவமையுடன் சொல்லுகிறது நண்மை கேளு  
வண்ணப்பா கண்ணுன மூலத் தியல்  
வணங்கி நின்ற உகாரமென்றும் சுத்தியென்றும்  
உண்ணப்பா நிறைந்த சிவசக்துமோடு  
முற்றியுள்ள அகாரமென்ற வந்து பிசரே.

**பொருள்:** சிவ பூஞசெய்யப்பது அகார திட்டை. அதை  
முடித்த பற்று உகாரமென்ற கதி திட்டசெயைப் பற்றியும்  
சொல்லுகிறதே. அகாரம் வந்து; உகாரம் சுத்தி; தூவை  
கடுள உயரும் உடலும். இந்த பூரணங்கையும் குறுமுகமாய்  
அறிந்து, சுர்த்து ந உண்பா யாக.

#### 41. சேரப்பா அகாரமுடன் உகாரங் கூட்டி சாமமுடன் உருவேத்தி நின்றாயானுஸ் தேரப்பா நின்ற திரு வாசியாபில நிலையான புருவமதில் பங் காஜும் காரப்பா திபமதை கமலக் கண்ணுக்கல் கண்ணறிந்து வாசி யனுல் உண்வப்பாரு சாரப்பா வாசியனுல உண்ணிப் பார்க்க சதா பேரதமான சிவத்யாகி யாத்ம.

**பொருள்:** சிவயோகம் என்பதை இப்பாடல் வீளக்கு  
கிட்டத்து வீலா என்றும் திருவைடையுத்தும் திருப்பாச  
சொல்லுவதீ என்றாகும். இந்த வாசியை வயம் செயல்பேத  
வாசப்பாகம். பிடிக்கலையுள் நடவடிக்கை உண்ணிப்  
பார்ப்பதே சிவத்யாகம். இவைதீச செய்பவனே சிவத்யாகி.  
தீப தாங்களத்தைப் பார்ப்பவன், “சரம்பார்ப்போன பரம்  
பார்ப்பான்” என்றும் குறிடபை உண்றி கவனிக்கவும்.  
சரம்பார்க்கத் தீராயாதவன் பார்ப்பாவல்ல, குதந்தரன்.  
சரம் பார்க்குறவன் பார்ப்பான் என்றறிக. இதற்கு மலைமை  
தருவது வீல சுக்தியின் கூட்டு என்பதாம்.

## வகுவை தூட்சம்

42. ஆமப்பா சிவயோகம் செய்வதற்கு  
 அப்பனே அகாரமுடன் உகாரஞ் சொன்னேன்  
 தாமப்பா மகார மென்ற வாலீல் தலைன  
 தாரணியில் ஆரறிலார் சங்கை மார்க்கம்  
 காமப்பால் கொண்ட சிவகெங்கை யான  
 கண்ணி மனோன் மணியின் நாதமென்றும் → ①  
 நாமப்பா சொல்லுகிடிரும் செந்த வென்றும்  
 நாதாந்த நாதமென்றும் காரமாமே.

**பொருள் :** அமுரிதாரணைக்கு மகாரமென்ற வாலீஸை அறிய வேண்டும். அதன் நர் மேஜாரும். அதுதான் சிவாசிக்கும்கை குத்த கெங்கை. இதற்கு நாதமென்றும், காரமீயன்றும் பெயராம். காமப்பால் என்றும் சொல்வா. → ①

43. ஆமென்ற மகாரமுடன் மைந்தா கேளு  
 அருள் பெருக அகாரமுடன் உகாரஸ் கூட்டி  
 ஒமென்ற பிரணவத்துல் மகிழையாலே  
 உறுதியுடன் மூன்றெழுத்துஞ் செபித்தா யாகில்  
 தாமென்ற தன்னிலை பரம்ம மாகி  
 தானுகி தானவஞ்சு தான் தானுவாய்  
 ஒமென்ற வேதாந்த முத்தியாலே  
 நடுவெழுத்தும் மூன்றெழுத்துஞ் சித்திதானே.

**பொருள் :** உகரமாகிய அந்தத்துடன் அகாரமாகிய சிவ நீரைக்கூட்டி உண்டால் மூன்றெழுத்தும் சித்தியாச்சி. மூன்றெழுத்தென்பது அகர, மகர, உகரமாம்.

## சிகார மென்ற பிரணவ பூரணமாயிய

44. காணவே மூன்றெழுத்தும் கருணையாக  
 கட்டாக ஜூயத்த பலடு பூவுங்கு கேளு  
 பேணவே சிகார அமன்றுல் ஆர்தான் காண்பார்  
 பேரண்ட பூரணமே ஆமும் ஆமும்  
 தோண்டவ பூரணத்தைக் கண்டு கொன்று  
 சுகமான சிவசத்தி வாலீப்யாடே  
 பூணவேதான் நிறுத்தி நூபித்தால் மைந்தா  
 பூரணமாய் கூயசித்தி புனிதமாமே.

**பொருள் :** மேற்சொன்ன அகரமென்ற சிகரத்தை யறிந்து ஜூபி. அதுவே பூரணம். காயசித்தி என்றும் அழிவற்ற நிலையைத் தரக்கூடியது.

45. புனிதமுடன் தானிருந்து பூசை பண்ணி  
 பொற்கமல வுச்சியின் மேல் மனதை வைத்து  
 இனித் முடன் அகார மென்றால் வாசியாச்சு  
 யோக மென்ற வாசியினை இன்பம் வைத்து  
 கருவி கரணமான சிவசத்தி வாலை  
 கண்ணுண பூரணமும் நொறுங் கூட்டி  
 ஸமங்கரண மானவதாரு ஜூந்தும் மைந்தா  
 மகத்தான பஞ்சகண திட்சையாக்சே.

பொருள் : மேற்கொள்ள அகர, உகர, மகர, சிகரங்களை முடித்தால் பஞ்ச திட்சை முடிந்துவிட்டதென்க. அகாரமே அழுளி. அதுபீல வாசி. அகர உகரம் சேர்ந்ததே பஞ்ச பூதம். அதை அடைய உச்சியைப் பார்.

46. ஆக்ஷப்பூர் பஞ்ச கண திட்சை யாக  
 அபபணை வலக வீபரம் நன்றாய்க் கேளு  
 நீச்சப்பா சிவ திட்சை உதயமாகும்  
 நிறுமாக மாலையிலே சத்தி திட்சை  
 பேச்சப்பா பேசாத வாலை திட்சை  
 பிரணா மனங் கண்டவுடன் இதண்டம்பண்ணி  
 முச்சப்பா நிறைந்த தொரு வாம ரூபி  
 முறறுக்கொண்ட பஞ்ச கணம் தான் தானுமே.

பொருள் : இந்த பஞ்சகண திட்சையை முடித்தால் சிவ திட்சை உதயயாரும். சத்தி தட்சையும் இதுபீல யாம்.

47. தானுண பஞ்சகணம் தானுய் நின்று  
 தன்மையுடன் நின்று விளையாடலாச்சு  
 யுனுகி நின்று விளையாடுஞ் சித்தி  
 உவகமதில் அறியாமல் உருங்கு போனார்  
 வானுண வடிவு பஞ்ச ரூபந்தன்னை  
 மார்க்கமுடன் கண்டு மன மக்மூச்சியானால்  
 கோனுண குருபரம் வேறுவில் மைந்தா  
 குவலயத்தில் நெயுமொரு சித்தனுடைம்.

பொருள் : இவ்வீத சாதனை, அதாவது பஞ்சகண திட்சை முடித்தா யானால் நீ சித்தனுக்கு விட்டாய். அதாவது எவ்வா சித்துகளும் அதுல் அடக்கமாரும்.

48. சித்தர் மயமாவதற்கு மைந்தா கேளு  
 தீர்க்கமுடன் அகாரமாத ஆண்டு சேவி  
 முத்திப்பற ஜூபித்த பின்பு உகாரந தங்கை  
 மூர்க்க முடன் ஆண்டொன்று ஜூபித்துத் திரு

பத்தியுடன் ஜூபித்த பிச்பு மகாரந் தன்னை  
பாவகனே ஆண்டொன்று பதிவாய்க் கேளி  
புத்தியுடன் இது ரூங்றும் செயித்துக் கீர்த்தால்  
பூரணமும் காரணமும் பொருந்தும் பாரோ.

**பொருள் :** (அகாரமென்ற அமுரியை ஒரு வருடம்  
கண்ணவும்) (பிறகு உகாரமென்ற புளியை ஒரு வருடம் கண்.  
அதன் பின் மகாரமென்ற கற்பத்தை ஒரு வருடம் கொள்ளு.  
சித்தர் மயமாவாய்க்க. கயிரும் உடலும் ஒருங்கே  
இணையும்.)

49. பாரப்பா பூரணமே அண்டமாக்க  
பதிவான காரணமே பிண்டமாக்க  
நேரப்பா அண்டமோடு பிண்டம் இரண்டும்  
நேர் அறிந்து கொண்டவனே சித்தன் சித்தன்  
சாரப்பா அந்தரங்க தினங்க நூலை  
தன்மையுடன் பூரணமாய் சார்ந்து கொண்டால்  
மேரப்பா அண்டபிண்டம் தானுய் நின்று  
மேதினியில் பூரணமாய் வாசி யாமே.

**பொருள் :** பூரணமென்பது அண்டம். 'காரணம் பிண்டம்.  
அண்டத்திலுள்ளது பிண்டம். அண்டபிண்டத்தில் சேர்க்  
கையை அறிந்தவனே சித்தன். அவை இரண்டும் சேர்ந்து  
பூரணமாகவிட்ட தென்பதாம்.

50. ஆமப்பா முக் சொன்ன பஞ்சகண தினங்க  
அப்பனே பிரித்து நன்றாய் சொங்காத தாவே  
நாமப்பா இனுப்பினுப்புக்காய் பிரித்துச் சொங்கவே  
காப்புமுதல் கண்ட வரைக்கும் இன்றூஸ் பாகு  
தாமப்பா ஒவ்வொரு இடத்தில் நாலும்  
தனிப்பாரும் ரகசியங்கன் சொல்லி வைத்தேன்.  
நாமப்பா சொன்னதென்ன வென்று கேட்டால்  
நாட்டி லுள்ளோர் மாண்டல்லோ நரகன் சேர்ந்தார்.

**பொருள் :** இந்நூலில் பஞ்சகண நிட்சையின் ரகசியத்தை  
அனு அனுவாய் பிரித்துச் சொல்லி யுள்ளேன். காப்பு முதல்  
கண்டப்பாடல் முடிய கருத்தை கண்றப்பார். ஆங்காக்கு  
ரகசியங்களை வெளிப்படுத்தி யுள்ளேன். எந்த பாடலையும்  
விவக்காதே.

51. சேர்ந்ததால் பாவமென்று என்னி யாலும்  
ஜூகத்தோர்க்காய் மன நிதங்கி நாத வாழ்வை  
கறிவ தில் அந்தரங்க தினங்குக் குள்ளே  
கறிவவத்தேன் சகல நால் சேதியெல்லாம்

பார்ப்பலர்க்கு வெகு தெளிவாய் தீணா மார்க்கம்  
பக்தியுடன் பார்ப்பலரே சித்தனாவார்  
தீரினிமேல் கற்ப சாதனங்களின் போக்கை  
சிறப்புடனே சொல்லுகிறேன் புலத்தியா கேள்.

**பொருள் :** அறியாகையினுள் மக்கள் மாண்டு போகின் நான்.  
அந்தப் பாவத்தை விளக்க மனமிருங்கி. இந்நாலில் நாத  
தீணாயைப் பற்றி சொல்லுகிறேன்.

51. புலத்தியாலே கேட்பாய் நீ கற்பப் போக்கை  
பேரிபிரிந்து நா தலாழுஞரப்பேஷ்கேளு  
சலமதியும் பேரின்பத் தெள் என்றும்  
சாற்றினார் மதுர வஸ்து பான மென்றும்  
உலகமதில் அம்பினையின் அழுர் த மென்றும்  
உத்தமனே வாருதியாம் இன்ப மென்றும்  
கான் ஸுங்கக்கு வென்றும் நாதமென்றும்  
காட்டினார் கக்கிலமாம் என்றுந் தானே.

**பொருள் :** நாதம் என்றும் பாவகம் பல பெயர்களால்  
அழைக்கப்படுகிறது. தேவேன்றும் அயிர்தமென்றும், வாருதி  
யென்றும், சுங்கமென்றும் பல பெயர்கள் வைத்துள்ளார்கள்

53. என்னென்றும் விந்து கரோணிதந்தா வென்றும்  
இன்பம் வளர் கோனு பீனு வென்றும்  
முன்னமே குதமென்றும் கெந்தி பென்றும்  
முறை முறையாய் வெகு பேரிகள் மொழிந்திட்டார்கள்  
வின்னனங்கள் இல்லை முன்னே சொன்ன கெங்கை  
விதத்தாலே ரச வாதம் வருகும் பாரு  
சொன்ன மொழி என்னளவுந் தப்போ இல்லை  
ஞா மடா சரக்கெங்காம் கட்டும் தானே.

**பொருள் :** மேல் இரண்டு பாடங்களிலும் கற்பத்துக்கு  
பல பெயர்களுள்ளடென்பதை விளக்குகிறீர். முன் சொன்ன  
ஏத்த கெங்கையினுள் ரசவாதம் சித்திக்கும். எல்லா சரக்குகளும்  
கட்டுமெங்கை.

54. கட்டுகின்ற சேதி யின்னுள் சொல்லி வைப்பேன்  
கற்பமது நாற்பதுக்குள் உண்டால் நன்று  
நட்பதலும் நனரத்து வெகு நாட்கள் சென்றுல்  
நான் செல்லும் அதிலுமே ஒன்றுமிக்கீல்.  
கொட்டறுடன் அழுர் கற்பம் சொற்ப மென்றும்  
கொல்டமிந்தோர் கோடான கோடி பேரிகள்  
கிட்ட குறை வந்தாலும் காத்தை யோனியில்  
ஞிசேஷமாய் அடிப்பட்டோர்க் கெங்கை வாய்க்கும்.

**பொருள் :** கற்பம் நாற்பது வயதுக்குன் முடிந்தால் நாற்று. பல நாட்கள் யோனி வாய்ப்பட்டவர்க்கு கற்பம் என்ற பயனைத் தரும். நரை திரை அதிகம் உண்டாகி விட்டவர்கள் கற்பத்தை வெகு நாட்கள் சாதிக்க வேண்டும்.

55. என்னமாய் வாய்க்கு மப்பா சொரூப சுத்தி  
எக்காலம் மாதர்மையல் கொண்டு வந்தால்  
நன்னவே குருவிலூட உபதேசம் பெற்று  
நடுவான யேகாக்ஷரத்தை நயந்து போற்றி  
தன்னுக்குள் விந்து நிலை தன்னிலேதான்  
சார்ந்து மனதொன்றுகி தனதாய் மைந்தா  
முன்னிலையைத் தான் பிடித்து நடுவண்ணவில் நின்று  
முற்றியுள்ள அகாரமதை தினமும் போற்றே.

**பொருள் :** மாதர் மையவில் உழன்று கொண்டிருப்பவன் சொரூப சித்தியடைய முடியாததாம். அதற்கு முற்றுப்புள்ளி வைத்து ஏகாட்சரத்தின் நிலையை குருவின் மூலமாக உபதேசம் பெற்று அகரத்தைப் போற்று.

56. போற்ற வென்றால் அகாரமது என்ன சொல்வேண்  
புறமாங் கண்மணியே புகலக் கேளு  
பார்த்திபனே அகாரமடா விந்து விந்து  
பதிவான விந்து வடா சார மாகும்  
சாற்றியதோர் சாரமது அப்பு அப்பு  
சங்கையில்லை அப்பதுவுந் தன்னீர் தன்னீர்  
போற்றியே தேந் தன்னீர் வெண் சாரையாகும்  
தெவிட்டாத சாரையடா அமுரிதானே.

**பொருள் :** அகாரமென்பது தன்னீராகும். அதுவே அமுரி. அதுவே விந்து, சாரம். அதுபீவ வெண்சாரை.

57. அமுரிக்கு பேர் மாத்திரம் சொல்லக் கேளு  
அப்பனே சந்திர புஷ்கரணி என்றும்  
ஏரகமதில் ஹதிநீர் ரோம நீரென்றும்  
கண்மணியே சொல்வார்கள் அநந்த நாமம்  
சமுதாவில் முன்னமே சொல்லி வைத்தேன்  
சாற்றுகிறேன் அமுரி யேகாக்ஷரத்தை  
அமுரதமாம் ஓராண்டு சர்வதான் காண  
அப்பனே வைராக்கிய மார்க்கந் தேரே.

**பொருள் :** அமுரிக்கு சந்திரபுஷ்கரணி, ஹதிநீர், ரோமநீர் என அநந்த நாமங்கள் உண்டு. நீ அவைகளைப் பார்த்து மலைத்து விடாதே. அதை ஒரு வருடம் செயி. சரத்தைப் பார்த்து வைராக்கியமாய் இரு.

58. தேறவே மாறிமாறி அமுரி கொள்ளு  
 தினந்தோறும் அந்தி ஏந்தி விடாமற்றனும்  
 மாறினால் மிதத்தோடும் சாரை தண்ணே  
 மாறப்பா அடிக்கடிக்கு மாறு மாறு  
 மீறவே பசி வந்தால் ஒரு போதன்னே  
 உட்கொள்ளு சுகம்பா வண்ணமாக  
 மாறுவது அமுரி சுத்த ஜூமா மப்பா  
 பார் புகழ் அமுர்த மென்ற பேருமாச்சே.

**பொருள் :** அமுர்தமென்பது சுத்த ஜூம். இதை மாறிமாறி காலை மாலை உண்ணவும். பசி அதிகமானால் ஒருப்பாது அண்ணம் உட்கொள்ளு. அதுதான் அமிர்தம்.

59. ஆச்சப்பா காய கற்பம் உபவாசந்தான்  
 அப்பனே தேச காந்தி பிரகாசிக்க  
 நிச்சப்பா தினந்தோறும் மறவாமற்றன்  
 நினைவாக சரமாறி யுண்டாலப்பா  
 பேச்சப்பா அடங்கி தேகம் சிவந்து காலை  
 பேய் மனமாய் புத்தி சித்தி மாண்ணமை யென்னாம்  
 முச்சுப்போல் அடங்கி வெந்து நீராயப் போகும்  
 உடன் விந்தும் பாழாகும் மாய்ஞக போகும்.

**பொருள் :** காயகற்பம் உடன்ஸ் வாசம் செய்யச் செய்ய உடன்பரகாசமடையும். தினந்தோறும் மறவாமல் உண்ணு.  
 மனம் புத்தி முதலியணவும் வெந்து அடங்கிப்போகும். மாயை வைக்கும். வந்து கெடும். தலைக்கெறும். ரத்தமெல்லாம் விந்தாக மாறிவரும்.

60. போகுமே வாலை ரசம் உண்டால் தானே  
 பூலோக மெல்லாந்தான் சோதித்தாலும்  
 பொகத்தோர் கிடைப்ப தல்லால் பொருள் அறிந்தோர்  
 புலத்தியடின கோடிக்கு ஒன்றாய்த் தாலை  
 ஆகழுடன் கிடைப்பா ரப்பா அதுவும் கஷ்டம்  
 அப்பனே யோராண்டு வரைக்கும் தாலை  
 பாகழுடன் பூப்பொகுளை பத்திரமாக  
 பார்த்துமே யுட்கொள்ள வேண்டு மப்பா.

**பொருள் :** வாலை ரசம் என்பது அமுரி. இதை ஒரு வருடம் உட்கொள்ள வேண்டும். பூலோக மெல்லாம் சுற்றிப் பார்த்தாலும் பொருள் தெர்ந்தவை கொடிக்கு ஒருவனும். (அதுவும் கடினமென்கிறார் அகந்தியர்.)

61. அப்பாகேள் இந்த கற்பம் அற்பமல்ல  
ஆறிரவார் அவனிதனில் ஆருங் காணுர்  
ஒப்பாக வானமுதம் முப்பதுக்குள்  
உட்கொள்ள வேண்டு மப்பா நாற்பதின்மேல்  
தப்பிதங்கள் வாராமல் கன வெருமல்;  
தானாந்த வேண்டு மப்பா ஜம்பதுக்குள்  
கொப்பெணவே கொண்டாக் கால் போஜுமே  
கொண்டிடுவாய் உச்சி யொரு வேளைதானே.

**பொருள் :** இந்த கற்பம் அற்பமானதால், கற்பம் முப்பது வயதுக்குள் முடிக்கவேண்டும். நாற்பதின்மேல் சாப்பிடுவ தாணால் வெரு ஜாக்கிரதையாய்ச் சாப்பிடவேண்டும். ஜம்பதுக்குள் வெப்பம் மீராமல் பார்த்துக்கொள்ளவும், ஒருவேளை உணவே சாப்பிடுதல் வேண்டும்.

62. ஓராண்டு அழுரி யுண்ண இடை விடாமல்  
உத்தமனே கனல் வேகம் அதிகமாகும்  
மீராத வன்னியினால் நெருப் புண்டாகும்  
மைந்தனே தேகமது வெந்து போகும்  
விரியே உடலெல்லாம் வெடித்துப் போகும்  
வேகமது கனல் வேகம் மிகவே காணும்  
மீறாது மனம் சீம்மி யதிகமாகும்  
வேதனைகள் நிரம்ப நிரம்ப வருகுந் தானே.

**பொருள் :** கந்பமென்ற அழுரியை ஒரு வருடங்களொன்டால் உடலில் கனல் வேகம் அதிகமாகும். தேகம் வெந்துபோகும். உடலெல்லாம் வெடித்துப் போகும். பல வேதனைகள் உண்டாகும்.

### கற்பம் உண்ணும்பேரு பத்தியம்

63. வந்தாலும் எந்தெந்த விளைகளைல்லாம்  
வருகு மப்பா ஓராண்டுக் குள்ளே தானே  
நொந்தாலும் பராபரத்தை நொந்து கொள்ளு  
நொடிக்குள்ளே ஆண்டதிலே வாந்தி யாகும்  
மைந்தனே முதலாண்டில் பத்தியந்தான்  
கேளப்பா பச்சரிசி பகம் டயறு மாவில்  
சிந்தையுடன் வென் பகலின் பாலும் விட்டு  
சிராக் கணமத்து அண்ணம் ஒரு பொழுது தானே.

**பொருள் :** முதலாண்டில் பச்சரிசி, பாசிப்பகுப்பு சேர்த்து பொங்கல் செய்து, வெள்ளைப் பகலின்பால் சேர்த்து ஒருநாள் பொழுது சாப்பிடவும். வரும் வினைகள் அநேகம் முதலாண்டில் தான்.

64. ஒரு பொழுது அன்ன மறு சமைத்துத் தாழும்  
உருதியுடன் பகல் தனிலே உச்சி வேளை  
ஒருபொழுது சாப்பிடவே வேண்டு மப்பா  
உத்தமனே அதுவும் அரை வயிறு சாதம்  
ஒருபொழுது சாப்பிட்டு முதல் ஆண்டில் தான்  
உபாயமதாய் தேறியே வருகும்போது  
ஒருபொழுது ராத்திரியில் ஆவின் பால் கொள்  
உக்கிரமதை தணிக்கு மப்பா இந்த வண்ணம்.

**பொருள் :** அதுவும் உச்சி நேரத்தில் ஒருபொழுது அரை வயிறு உண்ணு. உடல் உபாயமாய்த் தேறிவரும்போது இரவு பகலின்பால் சேர்த்துக் கொள்ளவாய்.

### இரண்டாம் ஆண்டு அழுரி கற்பம்

65. இவ்வண்ணம் மறவாமல் ஓராண்டாகில்  
இன்பழுடன் இரண்டாண்டில் சொல்லக் கேளு  
அவ்விதபாய் அதிகாலை அழுரி யுண்டு  
மாலைதனில் சொல்லுகிறேன் மகிழ்ந்து கேளு  
அவ்விதமாய் ரளி இருபத்தி ஐந்து நாழி  
ஆஸபின்பு சொல்லுகிறேன் அண்பாய்க் கேளு  
இவ்விதமாய் காலைதனில் வந்த உகாரம்  
எடுத்து பத்திரமாய் வைக்க வேண்டும்.

**பொருள் :** ஓராண்டுக்குப் பிறகும் அழுரி உண்ணவேண்டும்,  
இரண்டாம் ஆண்டில் காலையில் உதித்தஞ்சாரத்தை சாக்கிர  
தெயாய் வைத்துக்கொள்.

### உகர கற்பம் புளி

66. வைத்ததொரு உகாரத்தில் அழுரி விட்டு  
வகையுடனே யுட்கொள்ள வேண்டு மப்பா  
சித்தமது ஒருமித்து காரசாரம்  
சிறப்புடனே யுண்டாலே திங்கு யென்றும்  
பக்கியுடன் காரமதை யென்ன சொல்வேன்  
பார் மகனே மருவினுட வாசம் வீசும்  
சித்தியதாம் தேகமது அழுரி காரம்  
சிவனுண்ட நஞ்சுக்கு மேலாம் என்னோ.

**பொருள் :** பிறகு உகரம் என்ற புளியில் அழுரிவிட்டு கலக்கி மாலையில் உட்கொள்ளவும். அதுவே காரசாரம். தேகம் சித்தியாம். தேகத்தில் மருவு வாசனை வீசும்.

67. என்ன இனி யோக சாதனையைச் சொல்வேன்  
என் மகனே புலத்தியனே கவனமாய்க் கேள்  
சொன்னதொரு சடாதார பீடம்  
அதில் நாத பிரகாசம் பிராண்ஸ் தொழும்  
அன்னை தலம் கரு ஊராம் நாடு விட்டு  
அம் மணியாம் வீட்டினிலே சோனை பாயும்  
சின்னமணி சித்தர் கூட்டம் மூலம் மூலம்.  
வில சிங்காதன மேறு சிவமும் சக்தி.

**பொருள் :** மேறுமலையென்ற சிகரத்தில் தாதமுதித்து பிறகு  
சிவமும் சத்தியுமாய் வீளங்குகிறது.

68. சிவம் சக்தி மேறு சிங்காதனத்தின் மேலே  
சிறப்புடனே வீற்றிருந்த தன்னுக்குள்ளே  
தவமதுவால் சாரமது சேர்ந்த தாலே  
தாரணீகள் தான்புகழும் சாரத்தாலே  
தல வீடாய் வந்ததொரு காரத்தாலே  
அளவில்லா சரக் கெல்லாம் நீறும் நீறும்  
உபயோக உந்தியின் கீழ் களிதானேன்று  
உப்பதுவாம் உவர்வதுவாம் புளியு மதுவே.

**பொருள் :** மேற் சொன்ன காரசாரத்தாலே எல்லா சரக்கு  
களும் நீறும். உந்திக் கமலத்தின் கீழுள்ள பழமே புளியாகும்.  
இந்த புளியும் அகரமென்ற அழுரியும் சேர்ந்தபோது  
சரக்குகள் அத்தனையும் கட்டிப்போகும். அந்தப் புளியென்பது  
உவர் என்றும் உப்பு.

### கோரக்கர் மூலி கெஞ்சா அல்ல என்பதற்கு சங்கீ

69. புளியுமது நல தீத மிதுதான் கேளு  
புகழான கற்பம் உண்டோர்க் கெய்தும் வாதம்.  
அறியாது கோரக்கர் மூலிதாழும்  
அப்பனே கெஞ்சா வென்று உண்டு செத்தார்  
புளியதுவோ கோரக்கர் மூலியாகும்  
புகழாக உண்டோர்கள் சித்தரானார்  
வெளியாக விங்கத்திற் கீழே தாழும்  
எப்பொழுதும் சவுக்காரம் பொஸ்கும் பாரே.

**பொருள் :** கோரக்கர் மூலியென்பது கெஞ்சா அல்ல, அது  
புளியென்றும் வித்து. அந்த விங்கத்தின் கீழே சவுக்காரம்  
பொங்கி எழும்.

70. பொங்கு மற்ற மூலிக்கு பாறை யென்றும்  
புலத்தியனே பேரல்லால் வெளிருள்ள டோ  
அங்க மது என் சாணின் மலத்தின் கடு  
அகாரமது தீக்காயினுல் சாகி வீடாம்  
தங்கமது மாது பெண்ணுள் காரத்தாலே  
தங்கமது உடலெல்லாம் ஆகும்ப்பா  
அங்க தங்க மாதினுட காரத்தாட்டு  
அப்பனே சொல்லுதற்கு என் நாவில்லை.

**பொருள் :** அம்மூலிக்கு பாறையென்ற பெயருண்டு.  
அம்மூலி அமுரி தீட்சையினுல் மலக்கூடான என்சான்  
உடலெல்லாம் தங்கமாகும். அதனுடைய மகிளமையைச் சொல்ல  
நாவில்லை.

### இரண்டாண்டு கற்பம் சேவிக்க

71. இல்லையப்பா சொல்லுதற்கு வாய்தா ஜேது  
ஸ்வஸ்வரியின் பாதமே செதியாய் நம்பி  
தொல்லை இந்தபடி ஞானயோகத்தன்னில்  
கும்பித்தால் சாரமது ஒர் ஆண்டு உண்டு  
அல்லப்பா தேகத்தின் கசு தானும்  
அப்பனே சராண்டில் போகுஞ் சொன்னேன்  
கல்லுடம்பாம் உறக்க மற்று சிவ யோகத்தால்  
கணவாச மூலத்தில் கருதி நிற்கும்.

**பொருள் :** இரண்டு ஆண்டுகள் மேற்படி சாரத்தை உண்ணே  
தேகத்தில் உள்ள கசுகள் நீங்கும்; சடம் கல்லாகும். தூக்க  
மகலும்.

72. நிற்குமந்த காலத்தில் இவன் பேர் கேளு  
நிரந்தரம் சிவராஜ யோக வானும்  
நாற்புறமாய் காயத்தின் கசடாம் நீர்கள்  
எல்லாந்தான் ஒழிந்து போம் கற்பப் போக்கால்  
இக்கருவால் நமன் ஒழிவான் வாசியாலே  
வெகுகாலம் யோகமது செய்து தானும்  
நிர்க்குணத்தில் தாணேறி பெறவே முத்தி  
நீயறிவாய் சத்தி பொக்கிழுத்தை தானும்.

**பொருள் :** எமன் ஒழிந்து போவான். காயத்தில் உள்ள  
கசுகள் எல்லாம் ஒழிந்துபோகும். சிவயோசியாவான்.  
வாசியாலே வெகுகாலம் யோகத்திலிருக்கலாம். இக் கற்பத்  
தினால் வாசி ஸயமாகும். அப்படிப்பட்டவனே சிவராஜ  
யோகி பாவான்.

73. பொக்கிஷுத்தை திறந்து புதைப் பொருளைத் தானும்  
பிரபவமாய் வெளியிட்டேன் அது தான் மெந்தா  
பொக்கிஷுத்தில் காதற்ற ஊசி தன்னை  
பிரியமாய் அறிகின்ற மகாங்கள் வேணும்  
பொக்கிஷுத்தில் கை காட்டு குறி போல்தானும்  
பொன் கண்ட புரிநாத செயலைச் சொன்னேன்  
சக்தி நாத சித்த கற்ப மூலம்  
கக்கினதால் நாயினுஸ் கண்டயான் பாரே.

**பொருள் :** இந்த அழுரியென்ற காதற்ற ஊசி கண்ட வழிக்கு வாராது இந்த சக்தியென்ற பொக்கிஷுத்தை அளிக்கக்கூடிய மகாங்கள் இணைக்கவேண்டும். இக்கற்ப மார்க்கத்தைத் தகுதி யில்லார்க்குக் காட்டினால் அவன் நாயினுஸ் கண்டய ஞாவான்.

74 பாரப்பா சாரமென்ற அழுர்தற் தன்னில்  
பக்குவமாய் காரமது அதினுடை பூட்டி  
நேரப்பா இரண்டாண்டில் கொள்ளச் சொன்னேன்  
தேர்மையாய் கொண்டாவோ உவராங் காரம்  
காரப்பா இருபத்தைந்து கடிகை மேலே  
கராமங்க கொள்ளப்பா அந்த வேளை  
சாரப்பா சாரமதை கொள்வாய் நீயும்  
சார்புடனே இல்வண்ணம் கொள்ளும் போது.

**பொருள் :** அழுர்தத்தில் காரத்தை சேர்த்து மேற்சொன்ன படி இரண்டாண்டு கொள்ளு. இருபத்தைந்து கடிகைக்கு ஒரு முறை உண்ணு.

1. மனிதூர்தி  
நால்ஜோ,

75. கொண்டு வரும்போது வப்பா தேகந்தானும்  
கூறுகிறேன் பாஜுபோல் ஒளியே வீசும்  
அண்டருட தயவிலேதான் இரண்டாண்டில் தான்  
அப்பனே முதற் பிறையான் காந்தன் தானும்  
நன்றாக பக்கமைப்போல் வருகு மப்பா  
நான் சொன்னேன் இரண்டாண்டில் மஞ்சன்  
நிறமாகும் பாரே  
விண்டாவோ மூன்றில் பொன் வண்டு ரூபம்  
விளம்புகிறேன் தங்க நிறம் நாவிலாமே.

**பொருள் :** இக்கற்பத்தின் மகிழ்மையால் இரண்டாண்டில் உடல் மஞ்சன் நிறமாகும்; மூன்றாண்டு சாப்பிடின் பொன் வண்டு போல் ரூபம் மாறும்; நாலாண்டில் தங்கம் போன்ற நிறமாகும்.

## முப்பு செய்முறை

76. நிறஞ் சொல்லேன் திங்கள் ஜூந்தில் காரம் வாங்கி  
நின் அமூர்தம் விட்டதிலே பிசைந்து நன்றாய்  
திரமுடனே கொடு ரவியில் இரு சாமந்தான்  
நீர்க்கமுடன் ரவிபட வைத்தா யானுல்  
வளமுடனே உவர் படிந்த பிசைந்த மன்னை  
அப்பலே உண்டு வா திங்கள் ஜூந்தில்  
சிரமமது இல்லையப்பா ஆரும் திங்கள்  
சிறப்புடனே ஒழுட்டும் பத்து மட்டும்.

**பொருள் :** ஜூந்தாம் திங்களில் காரத்தை வாங்கி அமூர்தத்தை அதில் விட்டுப் பிசைந்து கடும் வெய்யிலில் காயவைத்து இரண்டு சாமம் சென்ற பிறகு மறுமுறையும் அமூர்தம் விட்டுப் பிசைந்து ரவியில் போடு. இப்படி 10 திங்கள் வரை செய்தால் அதில் முப்பு பூர்க்கும்.

77. பத்து திங்கள் மட்டும் இந்தபாடையே செய்தால்  
பாலகனே பூர்க்கு மப்பா இதுதான் முப்பு  
புத்தியில்வா பாலிகள்தான் பூ நீர் வாங்கி  
பூமி தண்ணீரால் கலக்கி வெளியில் வைத்து  
சித்தமதுதான் கலங்கி முப்பு வெள்ளும்  
சிறந்த சரக்கத்தினையும் சுட்டுப்பார்த்து  
பித்தமது தான் பிடித்து நோயால் மாய்ந்து  
பின்மாகிச் சுடுகாடு போனார் தானே.

**பொருள் :** இவ்விதமாய் செய்வதைவிட்டு புத்தியில்வாப் பாலிகள் பூநீர் வாரி பூமியில் கிடைக்கும் தண்ணீர் விட்டு ரவியில் காய வைத்து சரக்குகளில் போட்டு சுட்டு நோயால் பின்மாகிச் சுடுகாடு போவார்கள்.

78. தானென்ற இரண்டாண்டில் நோய்கள் கொஞ்சம்  
தான் வருகும் பெரிதல்ல வந்தால் கேளு  
தானென்ற காரத்தை யூட்ட ஹுட்ட  
தான் தணிந்து போகுமடா இதற்கு வேறே  
கோனென்ற ஜூகத்திலே மருந்து மில்லை  
கூறினேன் இரண்டாண்டில் பூரணமே யானுல்  
வானென்ற ஜூங்கோல் மாச்சுதப்பா  
வரை விரேன் கெற்பம் போல் கற்ப மாச்சே.

**பொருள் :** இரண்டாமாண்டில் உண்ணூரும் கற்பத்தினால் சில நோய்கள்தான் காணும். ஆனால் அவைகள் பெரிதல்ல. காரம் உடலில் ஏற ஏறத் தணிந்துபோகும். இக் கற்பத்தால் வரும் நோய்களுக்கு உலகத்தில் எவ்விதமான மருந்தும் கிடையாது.

## கற்ப சாதனை இரண்டாண்டு முடிந்தபின் நிலை

79. கற்பமினி வாசி தாரணையைச் சொல்வேன்  
காலமடா இரண்டாண்டில் போன்ற கேளு  
உற்பணமாய் காலனில்லை மாண்டாணப்பா  
உகாந்த வரை பூமியிலே யிருக்கலாகும்  
அற்புதமாய் சொல்லுவிடேன் உலகிரேழும்  
அஷ்டதீவு தீவாந்திர தேவரெங்கலாம்  
அற்புதமாய் தான் மகிழ ஏகாந்தத்தில்  
சுகமுடனே பரம் நாடி யிருக்கலாமே.
80. இருக்கலாம் யாவர்களும் ஏவல் செய்ய  
இவ்வுலகும் எவ்வுலகும் என்றும் போற்ற  
இருக்கலாம் கயிளை வாழ் ஈசன் பாதம்  
பெற்றிடலாம் ஈசருடன் பேசலாகும்.  
தெருக்கமுடன் ஆயிரத்தெட்டு அண்டம் தன்னை  
நிமிஷத்தில் சுற்றி வந்து நிலிக்க வாகும்  
முழுக்கலாம் இவ்விரண்டே திணைபோதும்  
மூன்றுமே முடித்தாலே யீசனைப்பாம்.

**பொருள் :** (79-80) இரண்டாண்டு கற்பம் சேவித்தபின் எமன் இறந்தான். உகாந்தவரை பூமியில் இருக்கலாம். ஈரேழு லோகங்களிலுள்ள தேவர்களெல்லாம் போற்றக் கூடிய அளவில் பரம் நாடி யேகாந்தமாய் இருக்கலாம். ஈசனிடம் பேசலாம். ஆயிரத்தெட்டாண்டங்களையும் நிமிஷத்தில் சுற்றி வரவாம். மூன்று திணைகள் முடித்தாலோ நீயே ஈசவரனுகி விடலாம்.

## அமுர்தம் உண்ணும்பேரது உணவு விதி

81. சுசனிவன் பரவிவனே யுலகுக் கெல்லாம்  
இவ்வண்ணம் மாலை புளி காலை யமுர்தம்  
பாசமுடன் இரண்டாண்டில் கொள்ளும் போது  
பாரப்பா ஒரு கால போஜனமே கொள்ளு  
ஆசையுடனே மதிதனிலே ஆவின் பால் கொள்ளு  
அப்பனே சத்தியுட திணை யொன்றும்  
பூசையென முடிந்தாலோ இவர்க்கு வந்த  
புகழுரைப்பேன் புலத்தியனே நன்றாய்க் கேளே.

**பொருள் :** இரண்டாம் ஆண்டு காலையில் அமிர்தம், மாலை யில் புளி உண்ணு. ஒரு பொழுது உணவுகொள். மதியில் பகவின் பால் சாப்பிடு. பின் நீயே ஈசன்.

### கற்பம் சித்தியங்குற்குக் குறி

82. நன்றாய்க்கேள் முக்காலத் தியானம் உண்டாம்  
நால்வெத சாஸ்திரத்தின் கருத்துந் தோனும்  
என்றாலும் பன்னிரெண்டு ஸ்தவமும் கானும்  
சுசனுட சித்தி பெற்று எனைப் போல் வாழ்வான்  
அஞ்சறல்லோ ஜூங்கோலம் உலகி வெய்தும்  
அப்பவல்லோ சிவன் ரூபம் இவன் தானுகும்  
இவ்விதமாய் சத்தியொடு தீக்காயென்றால்  
இவன் கைப்பு முறிந்து தங்க மாகுந்தானே.

**பொருள் :** கற்பசித்தியுண்டானுக் முக்காலமும் அறியக் கூடிய  
வல்லகைம் யுண்டாகும். வெதுங்களிலும் சாஸ்திரங்களிலும்  
உள்ள உண்ணைப் பொருள் விளங்கும். சிவரூபமாகக் காட்சி  
யளிப்பான். உடலில் கைப்பு முறிந்து தங்கமாகும்.

83. ஆகுமப்பா ஆயினுட மார்க்கத்தானே  
அப்பனே மதி அமூர்தம் கொண்டதானே  
சாகுதலும் போச்சப்பா உடல் வேறுச்ச  
சாற்றுகிறேன் பேலுவன் அம்பு தொடுத்து  
ஈடு பேறதனைப் போலே தீக்கா  
ஏகாந்த மாயப்பா இருந்த வண்ணம்  
பாடுபெற ஆச்சுதப்பா பாரு பாரு  
பக்குவேன் இனி வேதை முன்றா மாண்டின்.

**பொருள் :** மதியமுர்தம் கொண்டதால் மரணம் போச்ச  
விவைப்போல் நீயுமாவாய்.

### கற்பத்தால் வினைகள் அறும்

84. மூங்குன ஆண்டினிலே பின்னால் சொல்வேன்  
முக்கிய மிந்த கற்ப மென்றால் அற்பமல்ல  
உண் தேகம் சித்தியாய் ஆலதற்கு  
உத்தமனே நீயறிந்து அமூர்தந் தானும்  
கண்ணமென்று உண்டேன் காண் சரீரம் தன்னை  
சத்தி செய்து இரண்டு சென்று முதலோர் தீக்கா  
காண நங்றாய் பெற்றுலோ அனை வினைகள்  
கணவிலே வெந்து மிக நீருய் போகும்.

85. போகும் நல்வினை தீ வினை யிரண்டும்  
போக்கோடே காயசித்தி யாலே தானும்  
போகுமே பறந்தப்பா கோடி கர்மம்  
பொல்லாத பாழ்வினைகள் பொடியாய்ப் போகும்

ஆகுமே மூலசத்தி வாய்க்கு மப்பா  
அப்பனே முதல் தீசூல புளிய மாலை யாச்ச  
யோகமது தான் சொல்லேன் இரண்டா மாண்டில்  
உற்பணமாய் அபானத்தில் மூழுட்டே.

பொருள் : (84-85) இந்த கற்பத்தினால் அநேக வினைகள் உடலின் கனவிலே வெற்று நீராகின்றும். நல்வினோ திலினைகள் கோடியாயினும் காயசித்தியாலே பொசங்கிப் போகும்.

### வாசி யோகம்

86. மூட்டியே முறையாகச் செய்து பதமாய்  
உட்கொண்டு காலைதனில் சொல்லக் கேளு  
மாட்டிடாய் வாசியினால் சுழியிலேறி  
பாரப்பா ஜாமமதுவும் நாலு ஜாமம்  
கோடியிலே யிருக்கு மப்போ வழியினத்தை  
கண்டு கொண்டு திரிகாலம் வாசிகொண்டு  
நாட்டமுடன் கணதி யருள் பெருவாயப்பா  
நான் சொன்னேன் புலத்தியனே உனக்காய்த் தானே.

பொருள் : இப்படி கற்பம் சாப்பிட்டுக் கொண்டு வாசிப் பயிற்சி செய்குவாயென்று புலத்தியருக்கு அகத்தியர் சொல்லுகிறார்.

### தீட்சை விளக்கம்

87. தானே தான் தினமொருக்கால் காலைதனில்  
தாரகத்தில் மனம் நாட்டி புளியைத் தெளிவாய்  
மாக்கு கேள் உண்டுவா ஆண்டு மட்டும்  
மகிழை யிந்தப்படி நீயும் காலை யுண்டு  
தேனேவே மாலை விட்டு இந்த விதமாய்  
திங்கள் பத்தும் கடந்தாலோ ஆண்டு மூன்று  
சோலியது பாயு மப்போ தீசூல வேண்டாம்  
சொல்லுகிறேன் முதல் தீசூல சிவமாம் தீசூல்.

பொருள் : காலைதனில் புளியை மாத்திரம் பத்துத் திங்கள் உண்பாய். முதல் தீசூலில் எப்போதும்போல் அமுரிதான். (இந்தப் பாடல் மூன்றினாலும் பின்னாலும் தான்).

88. சிவத்தினுடத்தீசூல யொன்று சத்தி தீசூல  
சொல்லுகிறேன் இரண்டப்பா ஆக மூன்றும்  
தவமார் சத்தியிலவன் கண்ணில் காண்பாள்  
தாரணியில் புழுவுந் தூண்டில் தண்ணில்

பருவமுடன் தான் கோர்த்து சலத்தில் போட்டு  
கெண்டதனை யிழுப்பது போல் மைந்தா இரு  
தலமுடனே வாசியினால் குழுனை மேவி  
தன்மையுடன் யோகத்தில் இருப்பாய் நியே.

**பொருள் :** சக்தி தீட்டை ஒன்று, சிவ தீட்டை இரண்டு.  
இவைகளை முடித்துக்கொண்டு புழுவைப் போட்டு கெண்ட  
டையை இருப்பவன் எப்படி தக்கையையே பார்த்துக்  
கொண்டிருப்பாரே அப்படி நீ வாசியை நோக்கிக் கொண்டிரு.

89. யோக மப்பா அகாரமென்ற தீக்கு முதற் கொண்டு  
ஜியிரண்டு திங்கள் வரை அமுரி யுண்டால்  
மோகமது தான் ஒழிந்து மாய்கை விட்டு  
முன்னிருந்தாலினை யொழிந்து தேகந்தாலும்  
பாகமுடன் சுத்தியதாம் அக்காலத்தில்  
பாரப்பா இரு வினையாம் கர்ம பாலம்  
ஏகமாய் வந்தாலோ சொல்லக் கேளு  
என்னுனும் விடாமலே அமுரி கணையை

90. கணை தொடுத்துச் சடச்சுடவே விளைகளெல்லாம்  
கண்கானு தோடு மடா கற்பத்தாலே  
விளையில்லை அமுரியுட கற்பத்தாலும்  
விளம்புகிறேன் பிரமாதி கற்பமாகும்  
முனையான சிவதீக்கு பதினெண்றுந் தான்  
முடித்தாலோ காயசித்தி யோகசித்தி  
கனிந்து பார் வாதமது சித்தியாகும்  
காணப்பா சித்தியது செய்கும் போது.

**பொருள் :** பத்து மாதம் அமுரியுண்டதுமே மோக  
மென்னும் மாய்கை அகலும். தேகம் சுத்த தேகமாகிவிடும்.  
அமுரி பிரம்மாதி கற்பமாகும். அதனால் சிவத்தைக் கொண்டு  
பதினெண்று முறை தீட்டை முடித்தால் காயசித்தி, யோகசித்தி,  
வாத சித்தி முடிந்தாம்.

### கற்பம் உண்ணும்போது பத்தியமிருக்க

91. செய்துமே வருகின்ற போது காலும்  
சிறப்புடனே பத்தியந்தான் சொல்லக் கேளு.  
மெய்யான ஆவிஸ் பாலன்னாம் கொள்ள வேற்றும்  
மேஷ்மையாய் கறிவதைகள் மூலத்து சேர்ந்தால்  
செய்கின்ற தீக்குக்கு வேகயில்லை.  
செங்கதிர் போல் தேகமாம் வெங்களை யில்லை  
மெய்யாக புளிதல்லிலே பழுதுண்டாகி  
மேன்மையாங் காரமெல்லாம் புழுக்கள் தானே.

**பொருள் :** ஆலின் பாலன்னம் தவிர வேறொதையும் சாப்பிடக்கூடாது. கறிவகைகள் சாப்பிடின் கற்பத்தில் புழுக்கள் உண்டாகி தினசூ வேகமற்றுப்போகும்.

92. புழுக்களது ஜெனித்துப்பே புளியைக் கொல்லும் புளிப்பாழு உவர்ப்பாழு துவர்ப்பும் பாழு களிப்பாழு கருவி கற்பங் காயம் பாழு காரமதும் சாரமதும் சகலம் பாழு அழியாமல் எப்பொழுதும் சொல்லக் கேளு ஆலின்பால் அன்னமது கொள்ளவேண்டும் வெளிப் பாழாய்ப் போகாமல் அக்காலத்தில் வேதாந்த புளி யுண்டால் உறுதியாச்சே.

**பொருள் :** பக்னின்பால் அன்னம் ஒன்றுதான் சாப்பிட வேண்டும். கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, காய்கறிகள், கிழங்குகள் விலக்கவேண்டும். அவைகள் கற்பத்தை முறித்து உடல் வென்னமையாவதைத் தடுக்கும்.

93. உறுதியாய் கற்ப முன்னுறும் முறை பாகங்கள் உத்தமனே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு அருந்தவத்தால் ஆனதொரு அமூர்தந் தன்னில் அப்பனே சொல்லுகிறேன் நாதங் கூட்டி பருயமுடன் மூன்றுண்டில் காலை மாலை பருகியப்பா ராஜாங்க யோகஞ் செய்வாய் திறமாக அன்னமுடன் ஆலின் பாலும் தேகத்தில் கணல் வேகம் இல்லா வண்ணம்.

**பொருள் :** அருந்தவத்தால் முற்பிறவியின் நல்விளையால் கிடைத்த அமூர்தத்தை, மூன்றுமாண்டில் காலை, மாலை, உடலில் உண்ணம் மீறுமல், ஆலின் பாலன்னம் மாத்திரம் உண்டு, ராஜாங்க யோகம் செவ்வாய்.

94. இல்லாத வண்ணமாய் முன்னே தானும் இன்பமுடன் மூனே மூக்கால் கற்பஞ் சாதி நல்விதமாய் பின்னன்னம் உண்டு அப்பா நலமுடனே வாசியப்பா வசஞ் செய்வாய் சொல்லுகிறேன் காலைதனில் அப்பா கேளு க்கமுடன் மதிதனிலே அகாரஸ் கூட்டில் பொல்லாங்கை தான் தாராது இதுகள் தானும் புகழ் முந்தி ஜென்மத்தில் விட்ட குறையாலே.

**பொருள் :** மதி என்னும் அமுதத்தில் நாதமென்ற அமூரி கூட்டி, தேகத்தில் கணல் உண்டாகாதடி கவனித்துச் சாப்பிடு. மூன்செஸ்மத்தின் விட்டகுறை இருப்பின் எல்லாம் நன்னமையாய் முடியும். வாசியை மறந்திடாதே.

95. விட்டதொரு குறையாலே இச்சென்மத்தில்  
விருப்பமுடன் எய்தினது ஒன்றுதானும்  
கொட்ட மது தாண்டக்கி துதியே செய்து  
ஒங்கார மூலம் கூழி தனில் நீ நீஷரு  
பட்டசட தீவிமதனை நினைத்து நீயும்  
பாணத்தால் பழக்கமது செய்யச் செய்ய  
சட்டமுடன் ஞானசித்தி கள்ப்புண்டாச்சு  
சாற்றுகிறேன் வைன் இருந்தால் உயரும் யோகம்.

### கற்பத்தின் அளவு

96. யோக மது நிலைத்திடும் நீயிந்த வண்ணம்  
ஒரோகோ கூழிதனிலே நாட்டமாய் நில்  
பாகமது காலைதனில் சொல்லக் கேளு  
பகருகிறேன் புள்ளக் காயனவு கொள்கு  
வேகமுடன் மாலைதனில் அதிலே ஒன்று  
இப்படியே சுத்தி தினை மூன்றாம் ஆண்டில்  
சோகமது தான் தலைரத்துக் கொள்ளும் போது  
சொல்லுகிறேன் தெனருவிப் பாயும் பாயும்.

**பொருள் :** (95-96) மேற்படி புளினைய புள்ளக்காயனவு  
மாலையில் உண்டு வர, ஒருவருடத்தில் பிரம்மரந்தரத்திலிருக்கும்  
தேன் அருவி பாயுமென்க. ஞானசித்தி வப்பித்து ஆனந்த  
சொருப மண்டவாய்.

97. அருவியது பாய்கின்ற காலந் தனில்  
அண்டத்தில் வாசிதனை பாயச் செய்து  
திறமுடனே கண்டத்தில் தானை யூதி  
திருப்தியாய் மண்டலங்கள் மூன்றாந் தன்னை  
சரசமுடன் வலமாகச் சுத்தி நீயும்  
சாற்றுகிறேன் சிவசக்தி தனைப் பூசித்து  
பிற்சென்ற சராசரத்தை தாண்டி யப்பால்  
பிரியமுடன் குண்டலியின் வாசி தன்னை

**பொருள் :** பிரம்மரந்தரத்திலுள்ள அமுதம் பாய்ந்து வாசி  
வயப்பட்டு மூன்று மண்டலங்களையும் சுற்றி வரக்கூடும்.  
அண்டத்தில் பஞ்சாட்சரமென்றும் அமுரினைப் பாய்ச்சு.  
சுத்தி சிவம் சேர்ந்த கற்பத்தை சேவி.

98. வாசினை நீ கும்பித்து ஸ்தம்பம் செய்து  
அப்பனே நிர்பந்தமாகத் தானும்  
ஆசையுடன் மூல கூழி தனிலிருந்து  
அப்பனே குதி மேல் நோக்கி நீயும்

பாசமுடன் இரண்டப்பா வினாடிதாலும்  
பரிந்துமே தலைக்கத்தி கை நொடிப்பாய்.  
காச்சிந்த யோகமது ஓராண்டப்பா  
கருணையுடன் நாட்டு நாள் ஒரு மாதந்தான்.

**பொருள் :** வாசியை இரண்டு வினாடி கும்பித்து தலைக்கறி  
கை நொடிப்பாய். இப்படி ஓராண்டு செய்வாய். இதை வெகு  
பக்குவமாய் செய்தல் வேண்டும். நெறிபட்ட ஆசான் மூலம்  
அதை அறிய வேண்டும்.

99. ஒன்று முதல் பத்து வரை ஓராண்டப்பா  
உறுதியுடன் இப்படியே பழக்கம் பண்ணுல்  
அண்டுபே வாசியாம் பிராண் வாயு  
அவரி யெழுந்து அக்கிளியில் சென்று தாலும்  
நன்றாக அண்டராண்ட மளாவி தாலும்  
நாசிதனில் பணிரெண்டு அங்குவந்தான் பாயும்  
அண்டர்தன் தயவினால் இந்த யோகம்  
அப்பேனே தச திங்களாக வேண்டும்.

**பொருள் :** இப்படிச் செய்ய பிராண்வாயு மூலாக்கிளியில்  
சேர்ந்து வாசி தான் உற்பத்தியான இடத்தை சேரும். இப்படி  
பத்துத் திங்கள் செய்தல் வேண்டும்.

100. வேண்டினால் வாசியது ஆதாரத்தில்  
விரும்பியே நிற்குமடா பூசிப்பாய். நீ  
மூன்றுண்டில் பூசித்தால் மூலநாடி  
ங்கிரண்டில் ஒன்றாஸவாய் மிகவே தாலும்  
பாலு நவத் துவாரமது ஒடா வள்ளும்  
பாரப்பா மனம் புத்தி சித்தம் ஒன்றுப்  
தெளிந்த வாசியது ஏறி தாலும்  
திறமுடனே அண்டத்தின் தின மூவேள்.

**பொருள் :** இப்படி பிரம்ம ரந்தரத்திலிருந்து தேவை  
சொட்டும்போது சுழினை என்ற வாசியை நோக்கினுக்கால் நவத்  
துவாரங்களும் அசைவற்று உடல் உயர் ஒன்று சேர்ந்து வைப்  
படும். இவ்வித சுழிமுனையை நோக்கும் பயற்சியை குருமுகமாய்  
அறியவேண்டுமென்க.

101. மூ வேளை சாதனையும் செய்து நீயும்  
முக்கியமாய் முதன்டம் பாயவே தான்  
பார் புகழ் வங்கென்று மூலத்தூதி  
பார் மகனே வாசிதனைப் பார் பிரித்து

சிரோங் சிங்கென்று ஒதி நீயும்  
சிவா சிவாளன்று நீ கடரில் ஏற்றி  
இவ்விதமாய் இருத்தி மேல் நோக்கும் போது  
இன்பழுடன் சுழிதவிலே கதவு தாழும்.

102. கதவுமே திறக்குமப்பா திறந்தால் கேளு  
கணல் கலகப் பரஞ்கடரே காஜும் காஜும்  
பதவியப்பா கிடைக்கின்ற மார்க்கஞ் சொன்னேன்  
பார் மகனே சித்திரையும் மதியில் கோள்ள  
விதமுடனே அமுரியது கொண்டால் கேளு  
வேகமது மீறியே கணவாய்க் கூடும்  
மனமடங்கி யோக சித்தி தச மாசத்தில்  
மாச்சர்ய மாகுமப்பா இன்னும் கேளு.

பொருள் : (101-102) இவ்வித யோகப் பயிற்சி செய்யும்  
போது நம் இருன் தேகத்திலுள் அடை பட்டிருக்கும் ஆகுதார  
வாசல்கள் திறந்து பரஞ்கடர் காஜும். சித்திரை மாதத்தில்  
அமுரியை உட்கொண்டால் கணல் வேகமாய்க் கிளம்பிவிடும்.  
ஏழாம் மாதமாகிய ஜூப்பசி மாதம் ஆரம்பித்து சாப்பிடுதல்  
நல்லு.

103. இன்னும்கேள் சொல்லுகிறேன் ஐந்தாண்டாகில்  
இன்பழுடன் தேக மது வலுவதாகி  
முன்னுளில் செயல் படிக்கு அமுரி மாறில்  
முக்கியமாய் சுத்தமதாய் அமுர்த மாகும்  
சொன்ன தொரு கற்பாதி கற்பத்தாலே  
குமாக ஜூல் மலமும் மாறினுக்கால்  
அண்ணவனின் செயல்படிக்கு ஞாணவானும்  
அந்தரங்கத்தைக் கண்டோன் ஞானி.

104. கண்டாவோ பாழ் வினையும் போகுமப்பா  
கருணையுடன் முப்பாழும் கடந்தான்தம்  
நன்றாக வருகுமப்பா பிரகாசத்தில்  
நாட்டமுடன் திறை கடந்து அண்ட மேறி  
கொண்டாட்ட மாகவே விளக்கு மேற்றி  
கூறுகிறேன் தத்துவங்கள் தொண்ணுர்றிரு  
சண்டவென்ற அமுரியினுல் நீறினுக்கால்  
சாற்றுகிறேன் முப்பாழும் நீற்ப்போமே.

பொருள் : அமுரிகத்தியானுல் அமுதமாகும். அதை  
உண்ண மல ஜூலமற்று சுத்த தேகமாகும். இவ்வட்டில் வாட்டும்  
தொண்ணுர்றிரு தத்துவங்களும் இக கற்பத்தினுல் பொகங்கிப்  
போகும். அப்பொழுது அந்தரங்கம் அறிந்து ஞானியாவாய்.

### கற்பம் கொள்ளும்போது விதிகள்

105. போன்றும் கற்பங்கள் கொள்ளும் போது  
 புவத்தியனே கண நடையும் மழையும் காற்றும்  
 ஜனான மனிதர் சஞ்சார மாய்கை  
 உத்தமனே சொம்பலும் தூக்கத்தோடு  
 மாணுகேள் பிதற்றலும் கோபத்தோடு  
 மாந்த பினி கஞ்சாவும் மழுவினோடு  
 கோனை கறிவிளக கவையினோடு  
 குறிவந்த இதுகள் எல்லாம் தன்னு தன்னே.

**பொருள் :** கற்பம் சாதிக்கும் காலை கணநடை, மழை,  
 காற்று, மனிதர் சஞ்சாரம், அதிதூக்கம், கோபம், கஞ்சா,  
 மனு பானங்கள், காரசார கறி வகைகள் கூடாது.

106. தன்னிவிட்டுக் கற்பத்திற்கு உறுதி சொல்வேன்  
 தரணி மேல் பச்சரிசி பயரோடுப்பா  
 வின்னுகிறேன் பால்விட்டு சமைத்துத் தானும்  
 வீருப்பமுடன் கருவேம்பு அழுரி உப்பும்  
 சன்னியில்லை மினாகுடனே மூன்றுஞ் சேர்த்து  
 சாற்றுகிறேன் தூளாக்கு அழுதில் தூவி  
 என்னளவும் பாராமல் ஒரு பொழுது தானும்  
 சங்கவரியால் தீசூவிலே மூன்று மாண்டில்.

**பொருள் :** பச்சரிசி, பாலிப்பயறு, பால்விட்டு சாப்பிட  
 வாம், காலைப்பீலி, அழுரி உப்பு, மினாகு முதலியன சேர்த்து  
 சமைத்தும் ஒரு பொழுது சாப்பிடவாம்.

### அண்டச் சுண்ணத்தின் விபரம்

107. மூன்றுண ஆண்டிலே உண்டு வா நீ  
 உத்தமனே இனி அண்டச் சுண்ணம் சொல்வேன்  
 ஆண்ட ஈராண்டில் அந்தி சந்தி தீசூவு செய்த  
 அப்பனே மீந்த தோர் கார மெல்லாம்  
 மூண்ட தொரு சமாதிதனில் அடக்கம் செய்து  
 முக்கியமாய் பழம் புளிய அண்ட மாக்க  
 நான் சொல்வேன் அந்த அண்டம் சுண்ணமாக  
 நாதத்தில் மதி சேர்ந்துக் கரைத்திடாயே.

**பொருள் :** பழம் புளியே அண்டம். அதைச் சுண்ணம்  
 செய்ய நாதத்தில் மதி சேர்ந்து கரைத்திடு நாதம் என்பது  
 கட்டியான பொருள். மதியென்பது நீர் என்று பொருள்  
 கொள்ள வேண்டியுள்ளது.

108. கரைத்துமே சட்டியிலே விட்டு மைந்தா டோ, ஒயிபு  
கருணையடன் மேல் முடி சீலை செய்து மூடவே திருப்பூர்  
திறமுடனே மூன்று நாள் வைத்து வைக்க வேற்றுகின்றோம்  
தீர்க்கமுடன் நாலா நாள் தெளிந்த நீரை  
அரைகிறேன் குப்பிதனில் அடைத்துக் கொண்டுகொண்டு விடு விடு  
அப்பனே முன்சொன்ன அண்டம் வாங்கி  
முரைத்துமே அய்க்கால்பால் மாவாயக்கி  
முற்று மே வத்தபின் சொல்லக் கேளே.

திருப்பூர்  
குமாரசூரியன்  
போன்ற முடிவு  
எழுத்து  
திருப்பூர் குமாரசூரியன்  
உரை முன்வதை  
போன்ற முடிவு

109. சொல்லக் கேள் வடித்த அண்டச் சூதங்கை  
சுகம் பெறவே சிலையிலே கிளியாய்க் கட்டி  
நல்லக் கேள் ஒரு படியாய் அமுர்தம் தானும் முஸ்லிம்  
நல்முடனே பாண்டத்தில் விட்டு மைந்தா  
நன்றாக கிளியதனை அதிலே பாச்சு  
நல்முடனே மேல் முடி ஜுலந்தான் கண்ட  
சொல்லுவேன் எரித்தான் பின் எடுத்து  
துரித முடன் கவலத்தில் போட்டிடாயே.

திருப்பூர் குமாரசூரியன்  
திருப்பூர் குமாரசூரியன்  
போன்ற முடிவு

பொருள் : (108 - 109) ரவி மதியென்றும் (மதி - நாதம்) நினைவு  
இரண்டும் சேர்த்துக் கரைத்து சட்டியில் இட்டு, மேல்முடி  
அமைத்து சீலை மன்ற செய்து, மூன்று நாட்கள் சமாதி வைத்து, முனிப்  
நாலா நாள் மேற்றெள்ளவை இறுத்துக் கொள்ளவும்.  
அண்டத்தை இரும்புலக்கையால் இடுத்து மாவாயக்கி கிழியில் இட்டு  
சட்டி மேற்படி நீரில் முங்கல்ட்டு எரித்து தண்ணீர் கண்டிய  
பின் எடுத்து உடனே கவலத்தில் போடுவாய்.

110. போட்ட பின்பு முன் குப்பியில் அடைத்து வைத்த  
புகழான பழம் புளி நீர் விட்டுத் தானும்  
ஆட்டிடுவாய் இரு ஜாமம் வற்ற வற்ற  
அப்பனே நீர் வார்த்து அரைத்துத் தானும்  
நாட்டமுடன் மெழுகு பதமாகும் போது  
நல்முடனை தான் வழித்து பில்லை தட்டி  
வாட்டிடுவாய் குதிர் முகத்தில் காய்க்குதானுல்  
சொல்லுகிறேன் ஓட்டில் வைத்து ஓடு முடே.

திருப்பூர்  
குமாரசூரியன்  
குமாரசூரியன்  
திருப்பூர்  
குமாரசூரியன்

பொருள் : கவலத்தில்ட்ட சரக்கை பழம் புளி என்ற காடி  
நீரால் மெழுகு திறன் அரைத்து எடுத்து, வல்லை தட்டி ரவியில்  
அலற காய்களைத்து, ஓட்டில் வைத்து ஓடு முடு.

~~குமாரசூரியன்~~

111. முடியே சீலை மன்ற ஏழுஞ் செய்து  
முழுப் புடத்துல் போட்டிடுவாய் முக்கியமாக  
குடதற்கு ஆறின பின் எடுத்துப் பாகு  
அண்டமென்ற கண்ணாத்துள் ஒளிவுதானும்

கோடி மதிக் கொடுக்கு மப்பா புத்தியா கேள்  
குறிப்புடனே வினாவிலோ சித்த ரெங்காம்  
பாடினார் நூல்களிலே யளந்த மார்க்கம்  
பாரப்பா மறைந்த தெங்காம் இதுதான் பாரே.

பொருள் : ஒட்டிற்கு சில மண் ஏழு செய்து முழப்புடமிட்டு ஆறியபிள் எடுக்க, கோடி சந்திர பிரகாசமாயிருக்கும். இது காங்குண்டச் சுண்ணாம். மெத்த காரமானது. இதைத்தான் சித்தர்கள் எல்லோரும் மறைந்து வைத்தனர்.

112. பாரப்பா இச்சுண்ணாம் காரம் மெத்த  
பக்ருகிறேன் சுக்கிலத்தின் சுரோணிதத்தால்  
நேரப்பா வாச்சதுதான் சொல்லக் கேளு  
நேரமையுடன் காரமதில் சாரம் விட்டு  
தெருதற்கு பளையிடதான் சுண்ணாமிட்டு  
செய் பாகத்துடன் பிசைந்து வேகியம் போல்  
காரப்பா மூன்றுள்ளுக் கப்பால்  
மகிழ்மையுடன் சுத்த திங்கள் பத்துங் கொண்டால்.

பொருள் : சாரமென்ற அமூரியில் பணவிடை மேற்படி கண்ணாம் சேர்த்து வேகிய பதமாய் சர்க்கரை, பசுநெய், தேங் சேர்த்து சின்டி எடுத்துக்கொன். மூன்றுள்ளுக் கப்பால் இதை பத்து திங்கள் கொள்ளவும்.

113. கொண்டாவோ தேகம் வற்றிர காய்மாகும்  
குடியமென்ற சட்டைக்கும் கழன்று போகும்  
தன்றுண தேகமது பானு போலாம்  
நான் சொன்ன வாசிதையை நூக்கி விட்டு  
சென்றாதி பிராணுயம் உள்ளடங்க  
ஜூகத்தோர்க்கு கற்பத்தின் வித்தையைக் காட்டி  
பண்டு போல் ஆதாரம் காணுவதற்கு  
பாரப்பா யோகங்கள் அறிவித்தேனே.

பொருள் : இந்த வேகியத்தை பத்து திங்கள் சாப்பிட தேகம் வற்றிர காய்மாகும். உடலில் சட்டை கழலும். உடல் குரியணைப் போல் பிரகாசிக்கும். வாசி தானுக வயித்து அது உதித்த இடத்தில் போய் ஓடுங்கும்.

114. அறிவித்தேன் மூன்றுள்ளும் ஆச்சதய்யா  
அப்பனே சிவத்தொடு நாலுமாச்ச  
குறிப்புடனே சிவத்தை முதலில் ஒன்று  
குறிஞ்சே பின் மூன்றும் சத்தி தீண்டு

விறுதாகக் கூறினேன் நாலா மாண்டில்  
விபரமுடன் அறியும் விதம் சொல்லக் கேளு  
பரஞ்சும் ஆதார வீடு தோறும்  
பக்குவமாய் பஞ்ச கர்த்தான் பேசுவாரே.

**பொருள் :** சிவசத்திதி தீக்ஷாயைச் சொன்னேன். நான்கா  
மாண்டில் செய்ய வேண்டியதென்ன வென்பதை சொல்லு  
கிறேன்.

**115.** பேசுவருங் காலத்தில் அழுர்த மூரும்  
பெருமையுடன் அவர் பாதங்கள் பணிவாயப்பா  
கூறி யவர் யுனக்கோ பர மறிவிப்பார்  
கூறுகிறேன் இத்தனையும் எதிரூவிலன்றால்  
ஆசையுடன் கொண்ட கார சாரத்தாலே  
அப்பனே மனுத்தால் வாசி கொண்டு  
பாசமுடன் சரமாறி யேத்தின் அத்தால்  
பாரப்பா இத்தனையும் ஏய்துங் காவே.

**பொருள் :** மேற்படி சற்பத்தால் அமிர்தம் நாறும்.  
திக்கர்கள் பாதங்களை வணங்கு. பரத்தை அறிவிப்பார்.  
சரத்தின் மகிழ்ச்சியும் பெரிது.

**116.** காணவே கல்லுப்பு வாறு தாறும்  
கருதியே யறியாமல் உலகிலுள்ளோர்  
ஆணவங்கள் மிகப் பேசி யிறந்து போனார்  
அப்பனே கல்லுப்பைத் தேடினார்கள்  
வேண்டுபேர் உண்டப்பா இறந்திட்டார்கள்  
விளம்புகிறேன் வெள்ளை கல்லுப்புத் தாறும்  
பூணப்பா வெகு மதியாய் ஆய்ந்தாறுந் தான்  
புத்தியுடன் உள்ளமதில் உண்டு பாரே.

**பொருள் :** கல்லுப்பின் பொருள் தெரியாது பலர் தேடி  
யலுந்தார்கள். தெரிந்தவர்கள் போல் ஆணவம் பேசி  
மாண்டார்கள். ஆனால் ஒவ்வொருவர் உள்ளத்திலும் அக்கல்  
உண்டு.

**117.** உண்டு பார் கல்லுப்பும் வெள்ளைக் கல்லுப்பும்  
உத்தமனே யிந்துப்பு இதுகளைல்லாம்  
நன்றான தீக்ஷாயது செய்து நின்ற  
நலம்பிபற்ற அழுர்தத்தைக் காய்ச்சினாக்கால்  
உண்டான உப்புக்கு இந்நாமஸ்கள்  
உறுதியுடன் கூறியிருக்க வுலகந் தன்னில்  
சண்டாளர் வெல்வேறு உட்பெடுத்து  
சாற்றுவார் கல்லுப்பு என்றுதானே.

**பொருள் :** அமிர்தநகநக காப்பிகி எடுத்த உப்புக்கிட கல்லூப்பெயர் பெயராம். ஆனால் உலகத்தோர் அதைப் பசுவாரூகப் பிதற்ற வார்கள். பசுபல உப்புகளை யெல்லாம் தொட்டு கரியாக்கு வார்கள்.

118. தாண்ணற வெள்ளைக் கல் உப்பு என்றும்  
சாற்றுவார் இந்துப்புள்ளிரு தானும்  
கோண்ணற உப்புக்கு முப்பு வெள்றும்  
குறினூர் எதினுலே யென்று கேட்டால்  
பரண்ணற மூன்றாந் தீணாக்க காரும்  
பல தொழிலுக்கு உதவுவ தால் முப்பு வெள்றும்  
தேனுன் சித்தர்கள் கூட்டங் கூடி  
திருவான் நாமங்கள் கொடுத் திட்டாரே.

**பொருள் :** சோற்றுப்பென்றும், இந்துப்பென்றும், வெள்ளைக் கல்லூப்பென்றும் கூட்டம் கூடிக்கொண்டு சித்தர்கள் பல பெயர் களைக் கொடுத்தனர். கோண்ணற அவர்கள் கையாளும் உப்பு மூன்றாந் தீணாக்கு உதவுவதாலும், பல தொழிலுக்கு பயன் படுவதாலும், முப்பு என்று பெயரிட்டனர்.

119. இட்டதால் புலத்தியனே யுனக்காய்ச் சோன்னேன்  
இனி வாசி வசப்படும் வயணங்கு சொல்வேன்  
சட்டமுடன் குழ்ந்த உலகத்தோர்கள்  
தான் புகழும் சோதியது பிரகாசிக்கும்  
இடகலையும் பின்கலையும் சுழினையாலே  
ஒரு பராபரப் பொருளின் நாதத்தாலே  
விட்டகுறை துரியா தீதன் தலந்தான் மேவி  
விளம்புகிறேன் கலையொத்து வயங்கு செய் சுத்தி.

120. சுத்தி யிட பாரிசமாய் நடனஞ்சு செய்ய  
க்கமுடனே கருவூர் வளநாட்டில் தானும்  
பற்றுதலாந் தந்தையினு லுதித்த தலத்தால்  
பாரப்பா அமுரியுந்தான் சரீரந்தனவில்  
அற்புதமாம் அமுரியுட விந்து கூறு  
அப்பனே தசதிங்கள் அதுவும் உண்டு  
முற்றுதலாய் பாலமுர்த போஜனமுஞ் செய்  
முக்கியமாய் சுவாச மென்ற கலையைத் தானும்.

121. கலைதனையே ஆதாரந் தன்னில் மாட்டி  
கருணையுடன் அங்கங்குந் தொழுது தானும்  
சில துறையைக் கொண்டப்பா துருவ மேவி  
சீர் பத்து வாயுதனை அமுரியாலே

பழகுத் தான் கட்டி யோருமிக்கச் செய்வாய்  
பாரப்பா வருந்தும் அதுவே யாகும்  
தல ஜூயநிர் அதுபாகும் அதுவுந் தானும்  
தண்மையுடன் மனை வேகமாய் வருகு மப்பா.

122. வருகின்ற அமூர் த மதை யுள்ளட பின்னை  
அப்பனே யமுதுண்டு சுழியை நாடி  
அருந்தவத்தின் வாசியினால் அங்கேன்றுந்தான்  
அகார முதல்கூரமும் துடியே யாக  
ஒரு மித்து முடி உத்தி வினாடி பாரு  
உறுதியாய் சுழி முனையின் தாஞர தண்ணில்  
பரமி தன்று அனுக் கிரகம் புரிவாரப்பா  
பக்குவமாய் ஓர் தினந் தானுகிலுந் தான்.
123. ஓர் தினந்தான் ஆசிலுந்தான் பிரியாமற்றான்  
உத்தமியான் பதம் பணிந்து தொழுது போற்றி  
பாரரு நீர் சொல்லுகிறேன் புளியு முறவாய்  
பார் த்திபனே ரணி மூலந்தனிலே தானும்  
சார் கடவின் வேகமதாய் வருகும் பாரு  
சாற்றுகிறேன் இதுவேதான் பிரம்மாதி கற்பம்  
ஆர் புவனந்தனில் கருவா மிதுகன் தண்ணை  
அறியாமல் போன்றுகள் மேலுங் கேளே.

**பொருள் :** (110-123) புளியும் நீரும் சேர்ந்த பிரம்மாதி கற்பத்தை நீ சாதித்ததினால் உணக்கு பராபரத்தின் வழியைக் கண்டுகொள்ள முடிகிறது. அழியின் வேகம் தசவாயுவை அடக்கும் சுழி முனையில் உயிர் தம்பித்து நிற்கும்.

(புளியென்பது கட்டியான பொருள். நீர் என்பது தண்ணைர் என்றறிக)

124. மேன்மையுடன் தேக சித்தி பெறுவாறில்லை  
ஞாலத்தின் அணைவோர்கள் இக்கற்பத்தை  
அறியார்கள் அறிந்தவர்கள் ஆசிலுந்தான்  
பாலமூர் தம் போல் மணிதன் உற்பணத்தால்  
பல நூலின் வழிகண்டால் தோனும் வஸ்து  
தாலத்தின் சித்தர்களும் காணுமல்தான்  
தண்மை யற்று சவமாகிப் போன்றதானே.

**பொருள் :** மேற்படி கற்பத்துக்கு கருநெல்லி கற்பமென்ற பெயரும் உண்டு. ஆனால் உண்மையறியாத மக்கள் நாட்டில் கருநெல்லிக் கற்பத்துக்கு அலைத்து திரிவார்கள். பல நூல்களைக் கண்டால் பொருள் இன்னதென்ன விளங்கும். அன்றக்கள் இன்னதென்ன புரியும்.

125. போன்றினுஞ் அவர் கண்டு மரிப்பாரப்பா  
புகழான உதகமும் அறியார் நாய்கள்  
ஆன்தினுஞ் இவர்களெல்லாம் ஞானியாக  
ஆவாரோ யுலகத்தில் பரதேசிகள்  
ஊனமுடன் உயர் ஜீவன் வரைத்தாலும்  
உடலது போய் சுக்காலி யேகினுர்கள்  
பானத்தால் வாய்வு பத்தும் வசமதாக்கி  
பாரப்பா சுவாசத்தை அசையா வண்ணாம்

126. அசையாமல் மூலத்தில் கும்பித்தப்பா  
அப்பனே சிங்கெனவே மவுன்ற் தன்னில்  
அசையாமல் அருள் பெற்று யோகன் செய்து  
அனுக்கிரகம் பெற்றுமே யிருஞ் மற்று  
அசையாத முற்றிதனில் சேர்ந்து நீயும்  
அப்பனே மேரக்குத்துள் கண்டு தாலும்  
அசைந்தாடும் ரனி மதியும் சிவத்தின் ரூபம்  
ஆதலால் குரு மந்திரம் அங்குதானே.

**பொருள் :** (125-126) உண்ணமைப் பொருளாகிய உதசத்தை  
அறியாது மலைகளிலுள்ள உதகத்தைத் தேடுவார்கள். இப்படிப்  
பட்டவர்கள் பரதேசிகள். உடல் சுக்காலி ஞானம் பெறுது  
மாண்டி போவர். குரு முகமாய் சிவசக்தியின் ரூபத்தை அறிந்து  
கொண்டு அதைத் தங் உடலில் சேர்ந்தால் சுவாசம் கீழ்மேல்  
நோக்காது தமிழ்க்கும். (உதகம் என்பது நீர் குபழுஸ்டயது)

### மந்திர ரகசியம்

127. அங்கென்ற அங்கரத்தை சொல்லக் கேளு  
அப்பனே சுழியிலூட முதலெழுத்தாம்  
சங்கையுடன் அதிலூலே கண்டயெழுத்தை  
சாங்கமுடன் அறியலாம் அப்பனே சொல்லன்  
எங்கும் சுக ஜீவனமாய் பெரியோர்தாலும்  
என் மகனே ஒருபோது அமூர்தம் கொண்டு  
விங்கமது தான் நின்து பசி யொழிந்து  
உலகத்தில் கருவாளி யாகித்தானே.

**பொருள் :** 'அ' என்னும் முதலெழுத்தும் (இக்) என்ற கண்ட  
யெழுத்தையும் உபதேசிப்பதே குருமந்திரம். இதன் தத்துவத்தை  
குரு முகமாகத்தான் அறியவேண்டும்.

### மண்டவாயில் பகுதிநடை அறிய

128. ஆகியே தன்னுக்குள் ஸ்தவ வாசத்தில்  
அற்புதமாம் இடைகலீயின் சுழியீன்யாலே  
பாடுபெற்று யோக மதில் ஏறித் தாலும்  
பாரப்பா தீணால் பத்தும் மேலான தவமாம்

“யாகியே ஜெகந்தனிலே மடவாய் தன்னில்  
உயிர்பற்றை பக்ஷிபொல் சொல்லக் கேளு  
ஆடு மதி ரசி செயலைக் கொண்டு தானும்  
அப்பனே யோராண்டில் புலனை வென்றால்.

129. வென்றார்கள் ஸும்புலனை அப்பா கேளு  
விருத்தாந்தம் வாய்வுடனே அனால் சேராது  
தன்னுடலும் இறந்துபோம் அதுகள் சேர்ந்தால்  
நவினமுடன் இறவாது தேகந் கானும்  
சென்றவர்கள் பெற்ற பேர் ஞானியாகும்  
நூற்றாழும் இல்லறாழும் தீதுவேயாகும்  
என்றைக்கும் பிறவார் முன்றெழுத்தைக் கண்டார்  
எப்போதும் மறவாமல் மனுந்தானே.

**பொருள் :** (128 - 129) சுழிமுனையில் ஸதமீபித்தால்  
தசதிகை இவ்வுடல் பெரும். அகற்று ஆதாரம் ரவி மதியே  
யாகும். வாய்வும், வன்னியும் தனித்தனியே நில்லாது ஒன்று  
சேரின் உடல் போகாது. அ-உ-ம-என் ஸும் முன்று அக்கரமிகளை  
அறிந்தோர் சாகார்.

130. மௌனமது விடாமல் அருள்பெற்று அடைவர்  
மகிழ்மையுடன் யோகமது செய்வதற்கு  
சுகுணமாய் செகத்தோர்க்கும் உணக்குந்தானும்  
சாற்றினேன் இம்மார்க்கம் புலத்தியனே அப்பா  
உபமானம் நறபிறவி யாகத்தானே  
உலகுதனில் தானிருந்து ஞான மொழியை  
தவமதுவால் கற்பணியாய் கண்டறிந்து  
காலமது போகாமல் கற்பந் தன்னை.

**பொருள் .** யோகம் தீதிபெற வேண்டுமாயின், உடலை  
பாதுகாக்கும் கற்பத்தைக் கண்டறிய வேண்டும்.

131. கற்பத்தின் உட்கருத்தை கருத்தினுலே  
கணமுடனே தானறிந்து தரணி தன்னில்  
தற்பரத்தின் யோகியாய் வாழ்வாய்ப்பா  
தன்மையுடன் அண்ட பற்பம் உண்டு வந்தால்  
உற்பணமாய் ஆக்கைதன்னில் உள்ள நோய்கள்  
உண்மையுடன் தான் பறக்கும் நாலா மாண்டில்  
சொற்பதமாய் ஊழுவினை வந்தெய் திட்டானும்  
சொற் பெரிய கர்மவினை வந்திட்டானும்.

132. வந்தாலும் நமனதுவாய் அண்ட பற்பம்  
வகையுடனே கொண்டிட்டால் பறக்கும் நோய்கள்  
விற்கைதயுடன் அனுவேலும் சளையாமற்றுன்  
இருப்பழுடன் கற்பமது சாதித்தப்பா  
சந்தயமாய் நால் ஆண்டு கடந்து தானுல்  
சாற்றுவேன் ஊழ்வினைகள் வந்து சேரும்  
எந்த நோய் வந்தாலும் அஞ்சாமற்றுன்  
என்னுத்தான் பாதமது பணிய வேலும்

133. பணிந்துமே அண்ட பற்பம் உண்டு வந்தால்  
பறக்குமடா வினைக் கௌல்லாம் பணிபோல் நீங்கும்  
கணிந்து நான் இனியோன்று சொல்வேன் கேளு  
கருணையுடன் மதி பிச்காது உண்டால் மைந்தா  
வினைநோயும் அக்குபமென்று எனது குருவும்  
பிரியத்தால் தாலுரைத்தார் புகழ்ந்து சொன்னேன்  
அடிமுடியும் மயிர் பாலந் தன்னிலே தான்  
அப்பனே பழும் பொருள் ஒளித்த வாரே.

பொருள் : (131-133) அண்டபற்பம் உண்டு வந்தால்  
ஆக்கையில் உள்ள நோய்களைல்லாம் நாலாமாண்டில் திரும்.  
கற்பம் சாதிக்கும் காலத்தில் பல பிணிகள் உடலில் தாக்கும்.  
ஆனால் பயப்பட வேண்டிய அவசியமில்லை பழும் பொருளாகிய  
கற்பமருந்து அடி முடி என்னும் சில சக்தியில் போதிந்து  
கிடக்கிற தென்பதை உணர்வாய்.

### ஜனகர் மறைத்த பொருள்

134. தெளிந்தவர் கணவுபோல் கண்ட காலி  
திரமுடன் கற்பத்தால் அறிவாய் மைந்தா  
அழியாமல் சிரஞ்சிவி பதந்தான் பெற்ற  
அருள் ஜனகர் மறைத்து வைத்த பொருளப்பா  
தெளிலாக மறைவின்றி சொல்லிவிட்டேன்  
தேவரிந்த புலத்தியனே யுனக்காய்த் தானும்  
சவியாமல் உகு மெல்லாம் அலைந்த மார்க்கம்  
சாற்றினது ஏதென்றால் சொல்லக் கேளு.

பொருள் : கற்பத்தால் ஜனகர் சிரஞ்சிவி பதத்தைப்  
பெற்றார். அவர் மறைத்த பொருளை புலத்தியனே உணக்கு  
வெளியாகச் சொல்லி விட்டேன்.

135. சொல்லக் கேள் மாளாமல் இருப்பதற்கு  
சுகமாக இவ்வளவும் வெளியாய்ச் சொன்னேன்  
சொல்லக் கேள் அமுரியுண்டு மோசும் பெற்றால்  
சுகம் பெற்ற நமனங்கோ மாண்டு போவான்

சொல்லக் கேள் சொர்க்கமறு நாத விந்தால்  
குமாகத் தான் கிடைக்கும் இன்னுங் கேளு  
நல்ல சுஞ்சிலி யுண்ட பலத்தினுலே  
நலமுடனே பிராணுயம் சித்தியாகும்.

**பொருள் :** அழுரிகற்பம் கொள்வதால் நமன் மாண்டு  
போவான். மரணமில்லை. நாம் பெறும் இன்ப வீடு நாத  
விந்தால் என்பதை உணரவேண்டும். அதனால் பிராணுயம்  
தானுகவே சித்தியாகும். மூச்சை இழுப்பதோ வீடுவதோ  
கூடாதாம்.

136. சித்தியடா பிராணுயம் சித்தியானால்  
திறப்படனே சொல்லக்கேள் ரேசித்தப்பா.  
பக்தியுடன் பூரகத்தில் கும்பகந்தில்  
பாய்ந்தாலோ வாசியது நிலைக்கும் பாரு  
புத்தியுடன் ஜூந்து பஞ்ச பூதந்தானும்  
புகழுடன் தான்றிந்தால் அதித்தியம் போகும்  
சித்தியாய் அஞ்ச வசப் படுதல் தானும்  
சொல்லுகிறேன் ஓராண்டில் வசமதாமே.

**பொருள் :** ஓராண்டு கற்பத்தாலே பிராணுயாமம் சித்தி  
யாகி பூரகம், கும்பகம் என்னும் நிலைகளைல்லாம் தானுகவே  
வயப்படும். பஞ்ச பூதத்தின் தத்துவம் தானுக யினங்கும். தன்  
வயப்படும்.

137. வசமெந்த விதமாகும் என்று கேட்டால்  
வண்ணமயுடன் மாணிடனுய் பிறந்தாலப்பா  
மசக்கின்ற பெண்சாயல் விலக்க வேறனும்  
மகிணமயுடன் நீக்கிணால் பேரின்பத்தில்  
வசமுடனே தான் சொக்கி புலத்தியனே ஜூயா  
வண்ணமயுடன் தேகமது அழியா வண்ணம்  
குக்மியாய் சித்திபெற்றதுங் கணவானுவாய்  
குறிப்புடனே யோக பூஜை செய்ய வேண்டும்.

**பொருள் :** மாணிடனுய்ப் பிறந்தவன் தேகம் அழியா  
வண்ணம். சித்தி பெறவேண்டில் பெண் சாயல் கூடாது.

### யோக சித்தி

138. வேண்டுமென்றால் யோகசித்தி இனிமேல் சொல்வேன்  
விருப்பமுடன் தான்கேளு கவனித்தப்பா  
பூண்டு நீ வாசித்தோ பூதி மைந்தா  
புகழுடனே தம்பித்துச் சொல்லக் கேளு  
வேண்டி நீ கருவிகளைச் சுட்டு நன்றாய்  
விரும்பியே கும்பித்து பூரகமே நாடி  
பூண்டப்பா தம்பித்து கும்பகந்தான் தேடி  
புகழுடனே மூன்றாண்டு சென்று தானும்.

139. சென்றுமே யோகமதில் தானே நின்று  
சிறப்புடனே தாரைதனில் வாசி பூதி  
நன்றாக கணபதியை தொழுது தாழும்  
நங்கென்று வினாடியே ஜதி நன்றாய்  
சிங்குபோல் மங்கென்றஞ் சாதியப்பா  
சிறப்புடனே சிங்கென்று மூலத் தேத்தி  
அன்றல்லோ வங்கென்றும் பரத்தைப் போற்றி  
அப்பனே, யங்கென்றும் வாசி மேலே.

**பொருள் :** நங்-மங்-சிங்-வங்-யங் என்பவை பஞ்ச புதுக்களைக் குறிக்கும் (நமசிவய). இவைகளைக் கட்டுவதே யோக மென்க. கணபதியென்ற மூலத்தை குப்பிரமணியென்றும் அகரத்தால் கட்டுவதே யோகம் (கணபதி = புளி; குப்பிரமணியன் = அகரம் உப்பு.)

140. வாசி மேலேறி பிரகாசமாக  
ஆதித்தன் போலேதான் ஒமென்றேதான்  
விசியே மூலத்தில் ஒட்டியப்பா  
விளம்புகிறேன். அவ்வாசல் தன்னைக் கட்டி  
குசியே அவ்வும் உவ்வு மொன்றாய்க் கூட்டி  
குணமுடனே நாசிதனில் மூச்சே ஒட்டாமல்  
தேசிக நின்பத மேவி சொல்லக் கேணு  
திறத்தினால் ஹசிமுனை வாராமற்றான்.

**பொருள் :** ஒமென்ற மூலத்தில் பாய்ந்து வரும் அவ்வும் உவ்வும் (அ—ஏ) அதாவது நாதவிந்து பொருள்களை ஒன்றாகக் கூட்டினால் ஆதித்தன் போல் விளங்குமென்க.

141. வாராமல் ஆதார மூலந் தன்னில்  
வழுத்துவேன் தாதாவைத் தொழுது தானும்  
பாராமல் பிராண்ய தீபம் ஏற்றி  
பாரப்பா கெங்கைதனில் ஜௌனம் செய்து  
ஆதாரம் தனில் கெவளம் பாயா வாசி  
அரசுக்குளான் ஆசா பாசம் அறுத்துத் தானும்  
பூருக வாசி பரி மீதிலேறி  
புருவநடு விதியிலே நேசிப்பாரே.

**பொருள் :** மூலாதார மென்ற வாசியால் தீப மேற்றினால் அமூர்தமென்ற ஈத்த கெங்கை இறங்கும்.

## விதியிருந்தால் வருமென்பதற்கு சாகூடி

142. ரேசித்துப் பாய்ந்துமே கூட்டுக் கொண்டிருக்கு  
 ஓர்விதமாய் சுழியில் நிற்பாய் திஸ்களொன்று  
 வாசியினால் இப்படியே நாட்டுவாய் நி  
 அப்பனே யோராண்டு வரை வந்தாக்கால்  
 நாசமாய் முப்பாழும் நீறிப் போகும்  
 நானிலத்தில் சுகல சித்தர் சொல்லி வைத்த  
 ஆசை பரி பாவூகளும் தோணுமஸ்தான்  
 அவனுடைய விதியிருந்தால் வருகுமென்றே.

**பொருள் :** விட்டகுறை, தொட்டகுறை ஒருவனுக்கிருந்தால் நான், பரி பாவூகளின் உண்மைப் பொருள் விளங்கும்.

## சிவம் சக்தி ஜெயந்தி

143. வருகு மென்று சொல்லி சொல்லி நரகம் போனார்  
 வாய்த்த விந்து நாதமே யேம மப்பா  
 பாடுகின்ற மேகமே யமுறி புளியாம்  
 பாரப்பா சிவம் சத்தி சேர்ந்து தானும்  
 உருக்கழுடன் திரவம் கடுஞ் செய நிராகும்  
 உண்மையாய் எட்டெட்டு சரக்கும் நீறும்  
 நரணி தனில் நவலோக மாற்றும் ஒறும்  
 தன்மையுள்ள அம்பிகையின் கமலநாடு.

**பொருள் :** உண்மைப் பொருளாகிய நாத விந்தென்னும் சிவம் சக்தி சேர்ந்தால் அதாவது அமுரியும் புளியும் கலந்தால் கடுங்கார ஜெயந்தராகும். இது அறுபத்து நான்கு சரக்குகளைக் கொல்லும். நவலோகம் ஏமமாகும்.

144. நாடு நீ அவர் சத்தால் மூலம் பாய்ந்தால்  
 நானிலத்தில் வாதம் உண்ணும் அமையும் பாரு  
 ஆடுகின்ற பதியினால் ரணியும் தோற்றும்  
 அப்பனே யிருவினையும் சட்டு நீதான்  
 ஒடுவரும் பிறப்பிறப்பும் ஒழித்து விட்டு  
 உண்மையாந் தொன்னுாத்தாறு கருவிதன்னை  
 சாடுவாய் அன்பினால் நீருயாக்கி  
 சாற்றுகிறேன் வாயு தனிக் கும்பிப்பாயே.

**பொருள் :** மேற்படி நாத விந்தின் சக்தியால் தொன்னுாற்றுறு தத்துவங்களும் நாசமாய்ப் போகும். ரயி மதியும் ஒண்ணுய்ச் சேர்ந்து பிறப்பு இறப்பை அறுக்கும். இருவினையும் ரொட்டுக்கிடுவதும்.

## கும்ப வகூண மறிய

145. கும்பிப்பாய் ரூலத்தில் வாசி தன்னை  
 கூறுகிறேன் நாசி வழி வாரா வண்ணம்  
 நம்பிப் பார் சாங்க யோகஞ் செய்வாய்  
 நான்விலத்தில் பஞ்சாஷ் ராமுரிநஞ்சை  
 சம்பிரமாய் வயிராக்கியத் துடனே கொங்கு  
 சாற்றுகிறேன் தேக மென்சான்சை தன்னைச் சுட்டு  
 பம்பரம் போல் ஆதார ஸ்தலத்தில் நின்று  
 பாரப்பா பாளுத்தை மாறத் தேகம்.

**பொருள் :** அழுரி கற்பம் கொள்வதினால் வாசி சுட்டுப்  
 படுமென்க. நாசி வழியாய் சுவாசம் வராது.

146. தேகமது தங்கமாம் ஸ்திரந் தானைப்பா  
 திறத்தினால் தன்னைத் தான்றிந்து தானும்  
 பாகமுடன் ஜூடந்தன்னை சுத்தி செய்து  
 பாரப்பா அம்பிளையின் பாதந் தன்னை  
 தேகமதில் அங்கும் உல்லா யறிவாய் நீயும்  
 தேனைப்போல் சொல்லுகிறேன் இன்னைக்கேளு  
 ஆகமத்தில் தியான்த்தின் புகழை யப்பா  
 அறிவதற்கு தச தீணகு காட்டினேனே.

**பொருள் :** மேற்படி கற்பத்தினால் தேகம் தங்க மயமாகும்.  
 தன்னைத் தான்றிதல் கூடும். தசதீணகு முடிந்தால் ஆகமத்தில்  
 சொல்லப்பட்ட தியானம் எதுவென்று விளங்கும்.

147. காட்டினதால் கருப்புரார் நாடுதன்னில்  
 கருணையுடன் நிலைத் திரு நீ என்றும்ப்பா  
 ஆட்டப்பா அஷ்டாஷ்ர மென்ன வென்றுல்  
 அங்பனே அழுரி புளியாகு மப்பா  
 இஷ்டமுட விதுவுண்டு சித்தியாட  
 இயற்றுகிறேன் வங்கின் என்றெழுத்தைத் தானும்  
 நாட்டமுடன் வங்கென்று யழுத்தித் தானும்  
 நவமுடனே வாசி யிழு எங்குந்தானே.

**பொருள் :** அஷ்டாட்சர மென்பது அழுரி புளிதானுகும்.  
 அதையே சடாட்சரம், ஏகாட்சரம், ஜம்பத்தோரட்சரமென  
 சித்தர்கள் சொல்லவாயினர். இவையெல்லாம் பரிபாணங்  
 நாமங்கள் என்பதற்கிக்.

## ஏக தீண்டு

148. எங்கும் பிரகாசமா யிருத்திப் பாரு  
 சகாந்தம் ஒரு தீண்டு முடிந்து தானால்  
 சங்கையின்றி அஞ்சி மூன்று இரண்டு தன்மை  
 சார்புடனே அறியலாம் ஓன்னுங் கேளு  
 பங்கமென்ற விதியை வெல்லு மதியினுலே  
 பார்மகனே மதியாலே விதியை வெல்லு  
 சிங்கம் போல் பதியறிய ஞானப் பாதை  
 திறப்புடனே யிதுவப்பா அறிந்து கொள்ளே.

**பொருள் :** நீ ஞானப் பாதையில் உயர் வேண்டுமாயின் ஜந்து மூன்று எண்ணும் எட்டாகிய (அ - வும்) இரண்டு எண்ணும் (ஒ - வும்) சௌக்கத் தெரிந்து கொள்ளல் வேண்டும். அது தெரிந்தால் விதியை மதியால் வெல்லவாம்.

149. அறிந்து கொன்று மல ஜூலமும் கழிந்ததானால்  
 அப்போ வல்லோ இந்திரியமும் பாழாமப்பா  
 பிறகிந்த மதிகள்கு உண்டெழுத்தைக் கண்டால்  
 பிலமறவே தான் போக்கு புலத்தியா நீ  
 அறிவிப்பேன் இன்னுங் கேள் பூதலத்தில்  
 ஜம்பொறிகள் புலனை வரு மகாங்களெல்லாம்  
 திறமுடனே வெளிதனிலே விடாமற்றஞ்சும்  
 தீர்க்கமுடன் பூசித்ததென்ன வப்பா.

**பொருள் :** ஜம்பொறிகளை அடக்கி விந்துவை நாசப்படுத் தாமல் தீர்க்கமுடன் மகாங்களெல்லாம் இருந்ததை அறிவாயாக.

150. அப்பா கேள் வாத சித்தி பெற்ற தென்ன  
 அங்புடனே சொல்லுகிறேன் புலத்தியா கேள்  
 ஒப்பாக மதி ரவியை பணிந்ததாலே  
 உறுதியுடன் தன்னுக்குள் உவர் அகற்றி  
 தப்பிதங்க வில்லாமல் வாழ்ந்திருந்தார்  
 தண்ணையுடன் காரமென்ற பூநீர் தானும்  
 உப்பாக காயத்தில் இருக்க வப்பா  
 உண்ணையுடன் சாரத்தைக் கொண்டுதானே.

**பொருள் :** ரவி மதி யென்னும் நாத வீந்தை தெய்வமாக கொண்டதினால் தனக்குள்ளிருக்கும் உவர் அகற்றி சிரஞ்சியோய் வாழ்ந்தார்கள். நம் உடலிலுள்ள காரம் என்ற சவுக்காரம் நிலைக்க வேண்டுமாயின் வழிமூலினுஸ் கட்டவேண்டும். அப்படி உடிய சவுக்காரமே நம் உடலில் உறுதியாய்க் குடி புகும்.

## பூநிரின் உண்மை

151. கொண்டுமே சவுக்காரம் கட்டாமற்றுன்  
குணம் பேயாய் உலகத்தில் பூநிர் தேடி  
அண்டத்தில் அலைந் தலைந்து மாண்டா ரப்பா  
அப்பனே யதுவங்கே பூநிர் காரம்  
நங்குக யிது வல்லோ புளியாம் பூநிர்  
நங்கார வீரமது வெடியுப்புந் தான்  
கொண்ட பொருள் அடிமுடியும் இதுதானப்பா  
கூறுகிறேன் கருதிமுடி பொருளைக் கேளே.

**பொருள் :** சவுக்காரம் இன்னதேன அறியாமல் உலகத் தோர்கள் அங்குமிங்கும் அவைந்து மாண்டார்கள். வீரம், மூம், வெடியுப்பு, அடிமுடி யென்ப தெல்லாம் புளி பூநிராயிற்று.

## தாம்பூரக் கட்டு

152. பொருளாப்பா யிப் பொருளே கருதி அந்தத்தில்  
புகழுடனே சொல்லு விண்ற பொருளாயப்பா  
அருந்தவத்தால் ஒருவருமே யறியாமற் றுன்  
அப்பனே சூட்சமாய் முடிக்க வேண்டும்  
திறமுடனே அகார மென்ற திட்சை யொன்று  
தீர்க்கழுடன் சத்து யென்ற திட்சை ரெண்டும்  
சிறப்புடனே முடிந்தபின்பு தாம்பூரத்தை  
சீராக உருக்கியே சொல்லக் கேட்ன.

**பொருள் :** வேதங்கள் கருதிகளில் சொல்லப்பட்ட முடிவான பொருள் பீதுதான். எல்லாம் மறைபொருளாய்க் கொல்லவிட்டவர். அகரத்தை ஒரு தீண்டியும் உகரத்தென்ற சக்தியை இரண்டு தீண்டியும் செய்து முடித்த பிறகு தாம்பூரத்தை உருக்கு. (அகரம்—அழுரி. உகரம்—உப்பு.)

## கற்பசீத்தி யானதற்கு கங்கி (தாம்பூரம் கட்டும்)

153. சொல்லக்கேள் சுத்த கெங்கை தனிலே சாய்க்க  
சயம்பாகிரவி போலே ஒளியாம் செம்பு  
நங்குயக் கேள் இப்பரீ கங்கி காண்ப தப்பா  
நாளிலத்தில் எளிதல்ல நான்தான் சொன்னேன்  
உல்லாச தன் தேகம் ஊறலற்று விட்டால்  
உறுதியாய் தாம்பூர மூரவ் போமென்று  
எல்லிதனில் என் குருவும் எனக்கு உரைத்தார்  
ஆதலால் புவத்தியனே உணக்காய்க் கொன்னேன்,  
**அடுக்**

**பொருள் :** உருக்கிய தாம்பூரத்தை சுத்த ஜலத்தில் சாய்க்க தாம்பூரம் களிம்பற்று குரியணிப்போல் ஒளிவிகும். தாம்பூரத்தி ஹாறலெடுக்கக் கூடியது. நம் உடம்பிலிருக்கும் ஹாறலையும் அகற்று மென்க. ஆனால் முதலில் நம் தேசத்திலுள்ள ஹாறலை அகற்ற வேண்டும்.

154. சொல்லுகிறேன் இனி சர்வ சித்தி கேளு  
ஞகுமாய் செம்பதுவுங் கட்டித்தப்பா  
வின்னக் கேள் மூலகரு சேர்ந்தால் கட்டி  
இறுகியே வழுவாகி ஜோதியாகி  
மென்னக் கேள் பத்து வயதாகு மப்பா  
மேலும் நாத விந்தாலே சரக் கெல்லாந் தான்  
அங்கவின்றி கட்டுமடா சொல்லக் கேளு  
அப்பனே நவ பாஷானை முதற் கொண்டு நானே.

**பொருள் :** ஹாறலற்று தாம்பூரம் கட்டும். மூலகரு சேர்ந் தால் பத்து மாத்தாகு மென்க. நவபாஷானை முதல் எல்லா ஏரக்குகளும் கட்டுவதுணும்.

155. முதற் கொண்டு பரிசு வேநை யாகு மப்பா  
முதல் நமசிவய மென்ற ஜூந்தும் விந்து  
விதம் ஜூயும் கிலியும் சவ்வும் நாதமாகும்  
விருப்பமுடன் கொண்டுமே வாசி யூதி  
பத அங் உங் என்ற தொரு எழுத் திரண்டும்  
பாரப்பா சமரச மாகப் பத்தும்  
இதமுடனே சாதித்தால் பிரம்ம லபியும்  
அக்னறு போகு மென்று எந்தன் குருநாதன் சொல்ல.

**பொருள் :** நமசிவய வென்ற மந்திரம் விந்தாகும். ஜூயும், கிலியும், சவ்வும் என்கிற தெல்லாம் நாதமாகும். அங், உங் என்பது எட்டிரண்டும் கூட்டினும் பத்தாகும். இதை சாதித் தால் பரம்ம பலி விவகிப்போகும். எனிதாக சொல்ல வேண்டுமாயின் நாதவிந்துக்களை சேர்த்ததும் பத்தாகும். அதாவது (8 + 2).

### வித்தில்லாமல் மரமில்லை

156. சொல்லவே புலத்தியனே யுனக்குச் சொன்னேவே  
சொன்ன பத்தெழுத்தும் தச திட்சை யாச்ச  
அங்கவதில் ஓங்காரம் ஒரு திட்சை யாச்ச  
ஆக பதினேர் திட்சை சொன்னேன் அப்பா  
வின்னுகிறேன் வித்தில்லா பூமி யுன்டோ  
விந்து நாத மிள்லா விட்டால் வாசி யுன்டோ  
நலமாங் கேள் சித்தி யில்லா சித்தது முன்டோ  
தான் விவகின்லா விட்டால் தேவ ருன்டோ.

பொருள் : புலத்தியனே, பத்தெழுத்தும் தச திட்சை யார்க். அதில் ஒங்காரம் ஒரு திட்சையாச்சு. ஆக திட்சை பதினெட்டாறு. வித்தில்லாமல் எப்படி மரம் கிடையாதோ அதைப் போன்று விந்து நாத மில்லாமல் யோகமில்லை. சித்தியில்லா சித்தனில்லை. சிலன் இல்லாவிடில் தேவரில்லை.

157. உண்டோதான் கருத்தில்லாறு கண்டு கொள்ளு  
உத்தமனே கதிர் மதியும் பிறகு தானும்  
நன்றாக ஏவலது செய்ய வாச்சு  
நாட்டுகிறேன் அப்பு உப்பு வெடி யுப்பாகும்  
கண்டு மினத யறிந்தோர் செய்வார் செய்வார்  
காணப்பா இப்பொருள் தான் உணக்குச் சொங்கேன்  
இன்னூல் போல் ஒரு நாலும் சொல்லா தப்பா  
இயற்றுகிறேன் மதி தன்னைக் கொண்டு தானும்.

பொருள் : அப்பு உப்பு சேர்ந்ததுதான் வெடியுப்பு. இந்த  
குட்சமத்தை அறிந்தவன் எல்லாம் செய்ய வல்லவன்.

158. கொண்டுமே தேகமது சுத்தி செய்வாய்  
கூறுகிறேன் வரும் வழிலை யப்போதன்று  
உண்டப்பா லீனையிருந்தால் இந்தக் கூட்டை  
உறுதியுடன் அபான் நீர் கொண்டு சாடி  
நன்றாக யிந்த கர்மம் வீட்டைத் தானும்  
தான் சித்தி வீடாக ஆண்டு கானும்  
நின்றப்பா சாரத்தைக் கொண்டு தெற்று  
நீணவுடனே அஸீகடலை உண்டால் கேளே.

பொருள் : அஸீகடல் என்னும் கடல் நீர்தான் வழிலை. அதுவே ‘அ’ என்னும் பானேந்தா. இந்த வழிலை சுத்தியாயின் சுவக்கார மாகிய உடல் சுத்தி யாகும். இங்கு உடல் என்பது உப்பு.

159. உண்டால் கேள் மல ஜுத்தை போக்கு மப்பா  
உண்மையுடன் மல சுந்தி தோன்றுந் தோன்றி  
செண்டாம் உலையின் வாய் மெழுகு போலே  
தேகமது இருக்கு மப்பா அக்காலத்தில்  
குளுகு மலமலை மதுவும் ஒருமித்தால் கேள்  
கூறுகிறேன் ஜுடசத்தி யாகு மாகும்  
தெண்டமா யிருக்காமல் மலக் கூட்டைத்தால்  
திருப்பதியாய் தந்தையவன் காட்டி ஞானே.

பொருள் : ஷடி கடல் நீர் என்ற அமுரியை உண்டால் மலஜை  
மில்லாது தேகம் சுத்த தேகமாகும். மனமதுவும் சுத்தியாகி  
ஜூடமதுவும் சுத்தியாச்சு.

160. ஆனதால் நானுவக்கு சொல்லுகின்ற  
அன்பான பிரமாதி கற்பம் உண்டு  
சேர்க்கொயா வழிஜீர வீட்டுக் கப்பா  
சொல்லுகிறேன் அதையுண்டு மலத்தைப் போக்கி  
வினாக கச டெல்லாம் முழுதும் நீக்கி  
விளம்புகிறேன் தேசு சுத்தி ககமாய்ச் செய்து  
கொள்ளுற கக துக்கம் துலைந்து நானும்  
கூறுகிறேன் அந்த ஒரு ஆண்டு சென்று.

**போகுள் :** பிரம்மாதி கற்பம் கொண்டு இக்கூட்டிலுள்ள  
மலங்களையெல்லாம் போக்கு. கசடெல்லாம் ஒழித்துக்கட்டு.  
கக துக்கம் என்ற இரு விளைகளும் அற்றுப் போகும்.

### மாலையில் உள்ளும் புளி செய்முறை அளவு

161. சென்றுமே யிரண்டான ஆண்டில் தானும்  
செப்புகிழேறன் ஜூந்தான மாதந் தன்னில்  
நன்றான காலைதனில் வரும் காரத்தில்  
நவீறுகிறேன் பானம் வட்டு ரவியில் வைத்து  
பண்டான மெழுகு போவான புளியை  
பாரப்பா மாலைதனில் சொல்லக் கேளு  
நன்றான புண்ணக் காயளவு கொள்ளு  
நன்றாக நினம் ஈண்டக்காய் தான் கொள்ளோ.

**பொகுள் :** புளி யின்ன தென்பதை இங்கு விளக்கப்பட்டுள்ளது. காரமென்ற விந்துவல் நாதமென்ற நீரை சேர்த்து ரவியில் வைத்தால் மெழுகு. இம் மெழுகை புண்ணக்காயளவு மாலையில் உண்ண வேண்டும். பிரதி நினமும் காலையில் ஈண்டக்காயளவு கொள்.

### தாம்பூரக் களிம்பு அறுதல்

162. கொண்டான மூன்றான ஆண்டில் கேளு  
கூறுகிறேன் புளி விந்து சேர்ந்து நானும்  
நன்றாக முடிக்கும் விதம் சொல்லக் கேளு  
நற் செம்மையுருக்கியே மூன்றா மாண்டில்  
அண்டர் பிரான் தயவினால் வரும் பானத்தில்  
அப்பனே உருக்கி சாய்த்திட்டால் கேள்  
உண்ணட போல் மணியாகும் அதைத்தான் பின்னும்  
உருக்கி நன்றாய் தான் பார்க்க வர்க்கே.

**பொகுள் :** உப்பு புளியையும் சேர்த்து அதில் தாம்பூரத்தை  
உருக்கி சாய்க்க மணிபோல் கட்டிப்போகும். அதை எடுத்து  
உருக்க வரலாற்றுப் போகும்.

## நாக வங்கம் முதலிய உலோகங்கள் மணி

**163.** ஊரலற்று இருக்கும்பபா இன்னுங் கேளு  
உறுதியுடன் நாக வங்கம் எல்லாம் அப்பா  
பார்த்துமே பானத்தில் உருக்கிச் சாய்க்க ,  
பகருகிறேன் குவடு மணிபோலே யாகும்  
காரத்தைச் சேர்த்துக் கொண்டு வருநாள் தன்னில்  
கருணையுடன் உலையதனில் அத்தைக் காச்சி  
வீரமுன்ன சாரத்தில் தோய்த்துக் தாழும்  
விருப்பமுடன் மூசைதனில் வைத்து மூடே..

**பொருள் :** நாகவங்கந்தை உருக்கி மேற்படி பானத்தில்  
தனித்தனியே சாய்க்க மணிபோல் கட்டும். கட்டிய மணியைக்  
காய்ச்சி சாரத்தில் தோய்த் தெடுத்து மூசையில் வைத்து மூடு.

## நாக வங்க வேதை

**164.** மூடியே சீலை மண் செய்து தாழும்  
முக்கியமாய் உலையில் வைத்து ஊதினுக்கால்  
ஆடியே உருகி நன்றாய் செம்பே யாகும்  
அப்பனே வாங்க நாக மதுவும் செம்பாம்  
நாடிநி பணவிடை தான் வகைக்கு தூக்கி  
கண குகையில் இட்டுமே உருக்கினுக்கால்  
கூடியே உருகி நன்றா யிருக்கும் பாரு  
குங்குமப்பு வர்ணமதுக்கு அதிகம்தானே.

**பொருள் :** மூடிய மூசையை சீலை மண் செய்து உலையில்  
வைத்து கணமாக ஊதினால் செம்பாகும். கட்டியதாகம்  
வங்கத்தில் பணவிடை தனித்தனி யெடுத்து சேர்த்து  
உருக்கினால் குங்குமப்பு வர்ணமாகும். குருவாகும்.

## நாக வங்க குரு வேதை

**165.** அதிகமாங் குரு வதனை நவ லோகத்தில்  
அன்பனே யீங்ந்தால் வேதை யாகும்  
சதி மோச மில்லாமல் வெளியாய்ச் சொன்னேன்  
சாற்றுகிறேன் இனி முப்பு இவக்கணங்கள்  
ஆதி விந்தால் காரமது வெளியாய்ப் போகும்  
அக்கார சாரத்தால் தேகம் சித்தி  
விதமுடனே சாரத்தைக் கொண்டு தாழும்  
விருப்பமுடன் சரமாறி யேற்றில் தானே.

**பொருள் :** ஷட் குருவை நவலோகத்தில் பத்துக்கு ஒன்று  
கொடுக்கத் தங்கமாகும். இனி முப்பு இவக்கணத்தைப் பற்றி  
லோங்குலுகிறேன். கார சாரத்தாலே தேகம் சித்தி.

166. ஏற்றினும் தச தீண்டு முடியும் பாரு  
 ரகாந்த நாத விந்து தண்ணைத் தானும்  
 போற்றிய தோர் வாரில் பெண் ரூப மாகும்  
 புக்குகிறேன் எனது குரு எண்குத் தானும்  
 சாந்தினதாக் புலத்தியனே விந்து நாதம்  
 சாரிபுடனே விளம்பினேன் உணக்கு அப்பா  
 தேற்றிய தோர் ஓநீரே நாத மாகும்.  
 தெகுட்டாத வீரம் வெள்ளைக் கல்லுப்புத் தானும்.

**பொருள் :** நாதவிந்தைச் சேர்த்தாள் தச தீண்டை யாகும்.  
 நாதம் ஓநீராகும். வெள்ளைக்கல் (வீரம், கல்லுப்பு) என்பது  
 விந்தாகும்.

167. வெள்ளைக் கல்லுப் பதுவே விந்து வாகும்  
 விளம்புகிறேன் கார சார மிரண்டி ஞானே  
 கொள்ளையாய் சொருப சித்தி பெறுவே யாகும்  
 குறுகிறேன் அழுவியே அப்பு வாகும்  
 சன்னை யின்வா அப்பதுவே உப்பு வாகும்  
 சாந்துகிறேன் உப்பதுவும் சிவமது வாகும்  
 நல் புளியே நாதமாம் நாதம் சித்தி  
 நாடினேன் இதுகளையும் உண்ணுக் குள்ளே.

**பொருள் :** இவ்வீரன்கும் சேரில் சொருப சித்தி யுண்டாம்.  
 அழுவியென்பது அப்பாகும். அந்த அப்பே உப்பாகும். மேற்படி  
 உப்புக்கு நாமம் சிவம். உப்பும் புளியுமென்றுயிடத்து அப்பு  
 உப்பாகவும் நாத மென்ற ஓநீர் புளியாகு மென்க.

168. உள்ளுக்குள் அறிந்து கற்பம் முடித்திட்டாக்கால்  
 முப்பு உண்ணைம் முடியுமாம் அப்பால் கேளு  
 சற்றிவத்தில் சத்தியது இருக்கும் பாரு  
 காட்டுகிறேன் சத்திதனில் நில மிருக்கும்  
 பண்ணுகிறேன் நாதமால் கணக்கும் தானும்  
 பாரப்பா உணக்குன்னே இருக்கு தப்பா  
 உண்டமையும் ஜூலிப்பதற்கு சாரமான்டு  
 சரமாறி யேற்றியே சொல்கக் கேளு.

**பொருள் :** இதை நீ நன்றாக உணர்ந்து கொண்டாயாகிம்  
 முப்புச் சுண்ணைம் முடியும். சிவத்தில் சத்தி உண்டாகிறது.  
 சத்தியில் பிருதிலி உண்டு. நாதமின்வாலிடில் கணக்கென்ற  
 தங்கம் உண்டாகாது.

169. சொல்லக்கேன் சாரமென்ற சத்திதன்னை  
 கக்குடனே கைவசமே வாக்கினாக் கால்  
 அங்கொம் இரு விளையு மற்றுத் தானும்  
 அடியோடு நாசமாய்ப் போகும் பாரு

தல்லாய் கேள் காரமது வந்தவாறு  
தற்சித்தம் நூலந்தம் சொல்லும் சொல்லும்  
விள்ளுகிறேன் இதையறிந்த மகாஞ்கள் தாலும்  
விள்ளுகிறேன் மாயவே மாட்டார் தானே.

பொருள் : இந்த கார சாரங்களையே நூல்கள் மறைமுக மாய் பல பெயர்களில் சொல்லியுள்ளன. அவைகளே நூலின் அந்தம், இதை அறிந்த மகாஞ்கள் சாகமாட்டார்கள்.

170. மாயாமல் இருந்தாலோ தன்றுயிப் பாரு  
மகிளமயுள்ள புவத்தியனே கக்கிலத்தை  
மாயாமல் உடலும்குள் இருந்தாமல் தான்  
மாய்கிள்குரி உலகத்தோர் விணுப் தானே  
மாயாமல் இருக்கவென்குல் இருப்பதுங்கு  
மகிளமதனை தெளிந்து நீ கோள்ளா யப்பா  
பாயவே உண்ட நீர் உண்ணுக்குள்ளே  
பாய்ந்திட்டால் சண்டனில்லை சாக்காடின்லை.

பொருள் : சாகாமல் இருந்தாலன்றே முக்கு யடையலாம். மனிதனுயிப் பிறந்து இருந்து விட்டாலென்றை பயன்? சுக்கிலத்தை விணுக்கி உயிரையும் விணுக்குகிறார்கள் மனிதர்கள். உண்ட அழுரி உண்ணுள்ளே பீசரிந்தாக்கால் எமன் எங்குள்ளான்?

171. இங்கீயப்பா அரஜுடைய தெரிசனந்தான்  
இங்பூட்டன் கண்டோர்க்கு கவியிராது  
நல்லாகத் தான் சொன்ன பொருளைத் தாலும்  
தானிலத்தில் பெரியோர்கள் அறிவா ரப்பா  
சொல்லக்கேன் சுகல சித்தர் சொல்லி வைத்த  
சுகமான பரி பாஸ்து ஆய்ந்து தாலும்  
நுல்லலற ரகசியத்தை வெளியில் விட்டேன்  
அப்பனே தந்துவங்கள் கொண்டுளாத்தாநே.

பொருள் : நான் சொன்ன பொருளைப் பெரியோர்கள் அறிந்து கொள்வர். சித்தர்கள் சொல்லும் பரிபாஸங்கை ஆராய்ந்து ரகசியத்தை வெளியில் விட்டேன்.

172. தொண்ணுாத்தாறு தத்துவமும் கடாசிட்டாலோ  
சோற் பெரிய ஞானமகை அறியாமற்றான்  
இங்கையாய் பிறப்புக்கும் ஒழியா வண்ணம்  
தேகமது மாய்க்குவரில் அழிந்து போகும்  
உங்கையாய் ஞான மென்பது தான்ப்பா  
உறுதியுடன் பாலந்தால் உதிக்கும் பாரு  
நன்சித்தர் மறைத்து வைத்த மார்க்கம் மார்க்கம்  
நானிலத்தோர் அறியார்கள் ஆதல்லாலே.

**பொருள் :** இந்த இருசு தேகத்தில் மூம்மஸங்களும் 96-த்துவங்களும் பொசுக்கப் பட்டாலோழிய இவ்வுடல் மாய்க்கையால் ஆழிந்துபோகும். பிறகு ஞானமென்பது ஏது?

**173.** ஆகுலால் பாலுமென்று என்னி யானும் அப்பனே புலத்தியனே வெளியில் விட்டேன் சாதகத்தால் சந்தித்தேன் போற்றி செய்து தச திளை தண்ணுலே காயசித்தி விதமுடன் பெறுவேனும் பெற்றால் கேளு வினம்புகிறேன் ஆதியும் பரந்தனக்குத் தானும் ஆதியிலே சித்தர்க்கால் வைத்த பேரை அப்பபின் பரிந்து நன்றாய்ச் சொல்லக் கேளு.

**பொருள் :** நானிலத்தோர் அதியார்களாதலால் நான் பொருளைச் சொன்னேன். சித்தர்கள் அதற்கு ஆதி உப்பு என்ற பெயரிட்டனர்.

**174.** சொல்லக் கேள் அண்டக்கல் என்றுதானும் கூகமான ஆலைக்கல் என்றுதானும் உல்லாச சல்லி வேரென்று தானும் உந்தமனே கொல்லி வேரென்று தானும் வின்னுவேன் விடக்கல்து என்று தானும் விருப்பமாய் குருக்கல்து என்று தானும் நல்லாய்க் கேள் கடல் நுரையாம் என்று தானும் நாட்டுகின்றேன் கடலுப்பு என்றுதானே.

**175.** என்றுமே பூநீற்று உப்பு வென்றும் உகாந்த கந்தமல மென்று தானும் முன்னுளில் ஆதியந்தம் தலைக்குத் தானும் உறுதியுடன் இவ்வளவு பேருமிட்டார் இன்னும்ப்பா அநேகவித நாமமுண்டு இதுவெல்லாம் ஆதியந்த காரத்துக்கு நன்றாக பலபேர்கள் இத்தைத் தானும் நாட்டிவைத்தார் கருவதை நாட்டிப்பாரே.

**பொருள் :** (174-175) ஆகூல் சித்தர்கள் அதோடு நில்லாமல் முப்புவிற்கு பல பெயர்களை மேற்கண்டபடி கொடுத்தனர்.

### காயாபுரி பட்டணம்

**176.** பாரப்பா இன்மறிந்தால் பெறலாம் பேறு பதி காயாபுரி யென்ற பட்டினத்தில் வீரமுடன் இருக்கின்ற கண்ணி வாலை விழ்வாய்மடன் முகியமார்தம் நந்தாளாகில்

திரப்பாயில்விதம் மருந்தென்றந் தான்  
தீர்க்கமுடன் அறிந்து கொள்ளு புச்சியனே ஜூயா  
சார்பத்து ஓராண்டு சென்று வப்பா  
சாற்றுகிறேன் சஞ்சிவி யாகுந் தானே.

**பொருள் :** காயாபுரி பட்டணமென்ற இடத்தில் அக் கன்னிப் பெண் என்பவள் வாசம் செய்கிறாள். அவள் மதியமிர்தத்தைத் தந்தால் வேறு மருந்தொன்றும் வேண்டாம். அப் பட்டினம் எங்கள்ளதென்று தெரிந்து கொண்டால் அந்த சஞ்சிவியை எடுத்துக் கொள்ளலாம். (காயாபுரி பட்டினம் என்பது பரிபாணம். அது ஓர் ஊர் அல்ல).

177 ஆகவே அழுரி மாறி மாறித் தானும்  
அப்பனே நித்தியமும் வாசி யூது  
தாகமுடன் ஒரு நாளு மாகினுந் தான்  
தவரூமல் தேகமது சுத்தியாக  
பாகமுடன் வரவரவே மாறுந்தேகம்  
பாரப்பா குரியன் தன் ஒளிபோல் லீகம்  
சோகமின்றி வருஷ மொன்று மதிதான் மாற  
சொல்லுகிறேன் பின் வேதை யாகும்ப்பா.

**பொருள் :** அழுரியை ஒரு நாள் விடாமல் சாதிக்க உடல் குரியனைப்போல் பிரகாசிக்கும்.

178. அப்பனே கேள் புருஷனுடன் பெண்தான் கூடில்  
அதைகிறேன் விந்ததுவும் தரித்துத்தானும்  
ஒப்பாக பின்னையது ஜெனிக்குமாப் போல்  
உற்றுதொரு காரசார நாத விந்தால்  
தப்பிதக்கன் இல்லாமல் ஜூடந்தான் மாறி  
சாற்றுகிறேன் புதிதாக பின்னை தானும்  
அப்பா கேள் பானுபோல் ஜெனிக்கும் சொன்னேன்  
அரிதான காயகற்ப மாகும் பாரே.

**பொருள் :** ஆண் பெண் கூடி விந்து தரித்து பின்னை ஜெனிப்பது போல் காரசாரமென்ற நாதவிந்துக்கள் சேரும் போது ஜூடமாக இருந்த பொருளில் உயிருண்டாகி காயகற்பம் விளையும் என்பதைச் சொன்னேன்.

179. பாரப்பா வெகுபாடு அழுர்தத்தாட்டம்  
பார்தனிலே கற்ப முண்ண சிலது பேர்கள்  
கூடியே வாதமது செய்வதற்கு  
கறுகிறேன் விந்ததுவு மில்லாமற்றான்

நாடுயே காரசார குருதான் தேடி  
நாட்டமுடன் அலைந்தலீந்து அளித்யந் தங்களில்  
காடப்பா சுடுகாடு போய்ச் சேர்ந்தார்கள்  
காட்டுகிறேன் கார சாரம் இரண்டினுலே.

**பொருள் :** பார் தனிலே வாதிகள் சேர்ந்து ரசவாதம் செய்வ  
தற்கு கார சார குருவைத் தேடி அலைந்து அலைந்து முடிவில்  
சுடுகாடு போய்ச் சேருவார்கள்.

180. இரண்டினுல் தங்கைத் தான்றிய வாகும்  
இனபழுடன் சிந்ததுவும் ஆடலாகும்  
இறமுடனே நாலாண்டு கடந்த பின்பு  
தீர்க்கமுடன் தான் ஜனித்தால் நோய்கள்தானும்  
சரசமுடன் புலத்தியனே யிதற்கு முன்னே  
சாற்றினதோர் அண்டச் சுண்ணம் தங்கைக் கொள்ளு  
அறிவித்த அமுர்தம் உண்டால் ஜூயிக்கலாகும்'  
அப்பனே பதினெண்பேர் சிந்தர்தானே.

**பொருள் :** நான்காண்டுகள் கற்பம் சாதிக்க எல்லா  
நோய்களும் அகறும். அதன்பின் அண்ட சுண்ணத்தைச்  
சாப்பிடவும்.

181. பதினெண்பேர் ஒனித்து வைத்த பொருளை யெல்லாம்  
பாரப்பா இன்னூரவில் வெளியாய்ச் சொன்னேன்  
சதிமோச மன்றி பரங்குளால் அங்கே  
சாற்றுகிறேன் தசதீகூ முடிய வேண்டும்  
மதியினுல் இறப்பு பிறப்பு மாற்றுதற்கு  
மகிழ்ச்சி கொண்டு இக்கற்பம் சொன்னே கூப்பா  
பதம் பெறலாம் சாதித்தா வென்றுதானே  
பகர்ந்தாலோ எனது குரு யெத்தளக்கு.

**பொருள் :** பிறப்பு இறப்பை ஒழிப்பதற்கு இக் கற்பம்  
சொன்னேன்.

182. அடியேனுக்கு எனது குரு சொன்னதைப் போல்  
அப்பனே புலத்தியனே உனக்குச் சொன்னேன்  
துடியினிமேல் கற்பழுங்டால் துங்பப் போக்கை  
சொல்லுகிறேன் முதலாண்டில் அப்பா கேளு  
சடுதியாய் முதல் மாதம் முதற்கொண்டுந் தானு  
சாற்றுகிறேன் மூன்று திங்கள் வரைக்குந் தானும்  
கெடுதியாய் வருகின்ற நோய்கள் அப்பா  
கேளு நீ கால் அசரும் வகையைக் கேளு.

**பொருள் :** முதல் மாதம் முதல் மூன்று நினங்களுக்குள் கால்

183. கை யெரியும் கண்கூசும் வாயுங் கூசும்  
கண்டமது பச்சைப்புன் நீதுங் காலூரும்  
பொய்யெல்லாங் கவிந்தாலூம் திண்டினுல் போல்  
மேலிருக்கும் அசதிகளும் திபனந்தான்  
அப்பனே புலத்தியனே அழுதங் காலூரும்  
அறைகுவேன் நாலு திங்கள் முதல்தான் கொள்ளு  
பையவே ஜுந்து திங்கள் வரைக்குந் தாலூம்  
பாரப்பா வருகும் நோய் சொல்லக் கேளு.

பொருள் : கை எரியும், கண் கூசும், வாயும் கூசும், தொண்டட பச்சைப் புண்ணுகினிடும். அசதி, திபனம் மிகுதி யாகும். நாலு திங்கள்முதல் ஜுந்து திங்களுள் மேற்படி நோய் கள் வருகும்.

184. சொல்லக்கேள் மயக்கம் வரும் பேதி காலூரும்  
சொற்பெரிய மன மதுவும் தாளா தப்பா  
அல்லவற்று மனந்தாலூம் தாளவேலூரும்  
அப்பனே நீ யிந்தக் கற்பங் கொள்ளு  
ஒங்காலம் இல்லளவும் அவஸ்தை யென்று  
தெரிந்து கொள்வாய் உள்ளிருந்த நோய்க் களெல்லாம்  
உல்லாச மாகவே வெளி கூபாவங் காலூரும்  
உத்தமனே உடம்பெல்லாம் புண்ணுயப் போமே.

பொருள் : மயக்கம் வரும், பேதி காலூரும். மனம் தாளாது. இந்தோய்க்களெல்லாம் உள்ளிருந்து வெளி வருபவைகளாகும். உடல் முழுதும் புண்ணுயப் போகும். தொட்டாலூம் வளிக்கும்.

185. புண்ணுக வெந்துமே நீறுமப்பா.  
புகழான வெள்ளிலீல போல் மேனியெல்லாம்  
நன்றாக கடுத்துமே காலூரும் பாகு  
நலமான இந்திரியம் உடைந்து தாலூம்  
தண்ணீராய் போய் லிடும் புலத்தியா கேள்  
சாற்றுகிறேன் கள்ளிப்பால் சுட்ட புண்போல்  
தின்மையாய் நாபியது வெந்துபோகும்  
தீர்க்கமுடன் அழுரி கொள்டால் அப்போ தாலூம்.

பொரு : உடல் புண்ணுகி இலிபோல் வாடும். கடுக்கும். இந்திரியம் உடைந்து தண்ணீராகும். கள்ளிப்பாலால் சுட்ட புண் போல் நாபிலெந்து போகும். இதெல்லாம் அழுரிகொள்வதாம் என்றறியவும்.

186. அப்போது குமட்டுமப்பா கொள்ளோட்டாது  
அப்பனே துள்ளி விழுந்தாடுந் தேகம்  
ஒப்பிதமாய் கையெரியு மப்பா தேகம்  
உண்மையடன் சொல்லுகிறேன் கருக்கென் ருந்தான்

அப்போது நீர் கடுப்பு தோன்றும் பாரு  
அதுவுமன்றி தேகமெல்லாம் கருப்புத் தோன்றும்  
தம்பிதமாய் நீர் தான்றியட்டனே புண்ணும்  
சாற்றுகிறேன் கலகலேன நரம்பெல்லாந் தானே.

**யெருள் :** கையெயியும், நீர்கடுப்புத் தோன்றும். தேகமெல் லாம் கருப்புத் தோன்றும். நீர்த்தானர புண்ணுகும். நரம்பெல்லாம் தளர்ந்து போகும்.

187. எல்லாந்தான் தளர்ந்துமே காணு மப்பா  
அந்த அஞ்ச திங்களிலே படும்பாடு தன்னை  
அங்காந்தான் என்ன விதமென்று தானும்  
அப்பனே புலத்தியனே உள்கு உரைப்பேன்  
பொல்லா இடிபோலே இடிகள் தானும்  
புதுக்கமயாய் இடியது போல் இருக்கும் பாரு  
எல்லைத்தனில் அனேக மன்னர் கூடிதானும்  
இன்பமுடன் மஸ்யுத்தம் செய்வதைப் போல்.

**பொருள் :** எல்லாமே தளர்ந்து காணும். மஸ்யுத்தம் செய்தல் போலும், உடனில் இடி இடித்தல் போலும் இருக்கும்.

188. போலவே தேக மப்பா இருக்கும் பாரு  
புக்குவிகிறேன் தன்னுடும்பு தன்னுதல்ல  
ஆலவிளம் போல் விந்து தன்னீர் போலே  
அப்பனே புலத்தியனே வருகும் காரு  
கோலமாய் படும்பாடு மெத்த வப்பா  
கூறுகிறேன் அழுரி யுண்டால் தெரியும் பாரு  
சிவமாய் உடலுக்குள் தொண்ணுத் தறுவர்  
சிறி அந்த காலத்தில் யுத்தம் செய்வார்.

**பொருள் :** 96-தத்துவங்களும் உடனில் மஸ்யுத்தம் செய்யும் தன்னுடும்பு தன்னுதல்ல வென்று தொன்றும்.

189. யுத்தமது செய்வார்கள் சித்ர வகையாம்  
உத்தமனே இதை நீயும் அறிந்த பிண்பு  
புத்தியுடன் இருவப்பா பெண்களோடு  
புக்குவிகிறேன் சேராதே கண்டால் கூட  
சித்திபெற பேசாதே சொல்லி விட்டுதே  
சிறுவனே பேசியது தானா தப்பா  
இத்தனை நான் நரம்பு எலும்பு நாடி தன்னில்  
இருந்ததொரு மச்சைகளும் ஏகிப் போகும்

**பொருள் :** 96—தத்துவங்களும் உடலுக்குள் சுத்தம் செய்யும் ஆகுல் பெண்களுடன் சல்லாபம் செய்யாதே. அதிஜாக்கிரதையாய் இரு. பேதி அளவு கடந்து ஆகும். நரம்பெறும்புகளில் இருக்கும் தூர் நீரென்னாம் கழிந்து போகும்.

190. போகுமப்பா அஞ்சிகளும் தளர்ந்து தாழும் புகழாக கட்டு விட்டுவிடும் பாகு ஆகுமப்பா சடலமது துரும்பாய்த் தாழும் அப்பனே சொல்லதுவும் துணைத்தாழும் பாகுபெற எரித்தது போல் காஜும் காஜும் பாரப்பா அநேக வினை அக்காவத்தில் தேகமதில் வருகும் பார் அப்போ நீயும் தெரிவையர்கள் மயல் தனிலே சிக்கிடாதே.

**பொருள் :** உடல் துரும்பாய்ப் போகும். அனல் வெகம் தாங்க முடியாது. இன்னும் அநேக வினைகள் தாக்கும். மற்றும் சொல்கிறேன். பெண்களின் காற்றுக்கட உண்மேல் படக்கூடாது

191. சிக்காமல் இருப்பதற்கு இரண்டா மாண்டில் சிறப்புடனே மாஸ்தனில் கொள்வதற்கு சக்கரையாம் புளியதுவும் சந்தியில் தாழும் சாற்றுகிறேன் கிடக்கது பார் இதுகள் தன்னை அக்கரையாய் முன்னமே சொல்லி விட்டேன் அக்காமார் தான் துணைகள் இருந்தாலுந் தான் பக்குவமாய் வரும் வினையை தீர்ப்பாரோ சொல் பக்குகிறேன் நாதப் பால் உண்மையின் பாதம்.

**பொருள் :** மாஸ்யில் புளியை உண்ண வேண்டு மௌறு இதுவரையில் சொல்லும். எத்தனை உறவுகள் இருப்பினும் உனக்கு வரும் வினைகளை விலக்குமுடியுமோ? முடியாது.

192. உண்மையுடன் பாதமது தொழுது நின்று உத்தமனே பின்னாலுந் திங்கள் தன்னில் அணமையுமே யிருக்கும் நோய் சொல்லக் கேணு அசதிகளும் உறக்க மொடு மயக்கத் தோடு தமதான தேக மெல்லாம் அனலேயாக சாற்றுகிறேன் இருக்கும் பார் உடல் கூகும் குழம்யான தொன்னுாத்தாறு கருவி தாழும் குகமான உடலில் வெவ்வேறு கூர்தான் செய்யும்.

**பொருள் :** மயக்கம், உறக்கம் அதிகமாகும். உடல் கூகும்.

193. செய்துமே வேதனை கோடுத்துத் தானும்  
 ஜூகந்தனிலே விகாரமாய் வைக்கும் பாரு  
 அய்துமே அதிக பசி கோபத் தோடு  
 அப்பனே அனல் வேகம் மெத்த கானும்  
 கொய்த இந்த கற்பத்தை யறிந்து தானும்  
 கூறுகிறேன் முறையிதுவும் தவருமற்றுன்  
 நய்துமே கொண்டாக்கால் நான் சொல் வண்ணம்  
 நானிலத்தில் தேகமிந்த கூருப் கானும்.

பொருள் : அதிக பசி கோபம் உண்டாகும். உழாம் எட்டாம் திங்களில் பிணவிகள் வெளியாகும்.

194. கானும் ஏழுதிங்கள் தனிலே கேளு  
 கருத்துகந்து யிது செல்ல மயக்கந் தானும்  
 பூணவே வருகும் பார் புலத்தியனே அய்யா  
 புகழான இப்பிரம்ம கற்பப் பேரு  
 கணவே யறந்தோர்கள் மகாங்க ளப்பா  
 ஹறுதியுடன் எட்டான திங்கள் தன்னில்  
 கானுமப்பா கொட்டாவி ஷ்ட்டால் ஹரே போகும்  
 கருத்துகந்து பட்டாலோ தெரியும் பாரு.

பொருள் : உழாம் திங்களில் மயக்கம் கானும், ஹர் கேட்கும் அனவில் கொட்டாவி வரும்.

195. தெரியும் பார் பாடுபட்டால் சொருபம் சித்தி  
 தெரிந்ததுமீ வருகுமப்போ விந்து விட்டால்  
 குறியும்பார் வந்தவுடனே வினை மீனாது  
 ஹறுகிறேன் தேகழுமே அழிந்து போகும்  
 பரிந்து பார் இதன் பெருமை தெரியாமற்றுன்  
 பாரப்பா இப்படியே கெட்டுப் போனார்  
 சரியாக ஒன்பாந் திங்கள் தன்னில்  
 சாற்றுகிறேன் பின்னுந்தான் ஹபாயமாக.

பொருள் : பாடுபட்டால் சொருப சித்தி கிட்டும். ஆனால் விந்து வெளியே விட்டால் வினைகள் அருது. இது தெரியாமல் கற்பம் சாப்பிடவர்கள்கூட அழிந்து போனார்கள்.

196. ஹபாயமதாய் தேறவே வேணு மப்பா  
 ஹறுதியுடன் இப்படியே தெறிஞுக்கால்  
 அபாயமதாய் வினையதுவும் போகு மப்பா  
 ஸ்வரை போகக்கின் செயல்தான் கானும்

நகத்தியர் அந்தரங்க தொகூவிதி

சபாசப்பா என்போலே உடல் விளக்கும்  
சாற்றுகிறேன் மாயத்தில் நீ சிக்காதே  
உபாயமதாய் இவ்வண்ணம் ஆற் பூதந்தான்  
உத்தமனே அறிந்தவர்கள் மாளார் கேளே

**பொருள் :** உபாயமாய் தேறவேண்டும். சாக்கிரதையாய் இருந்தான் என்னைப்போல் உடல் உடலும் விளக்கும்.

197. கேளப்பா பத்தான் திங்கள் தங்கில்  
கேண்ணமயுடன் படும்பாடு மெத்த உண்டு  
வாஸப்பா இக்கற்பங் கொண்டால் கேளு  
வாழவாம் யுகாந்தம் வரை காலனில் ஈல்  
தேறப்பா சொல்லுகிறேன் மெத்தப் பாடு  
தெகுட்டுகின்ற வேதனைகள் வெகுசரம் பாரு  
கேளப்பா சடவமது கொஞ்சம் கூட  
குறுகிறேன் வேதனைகள் பொறுக்கா தப்பா.

**பொருள் :** பத்தாம் திங்களுக்குள் இவ்வுடம்பு வெகுபாடு படும். ஆனால் இக்கற்பம் கொண்டால் யுகாந்த காலம் வரை எமன் உடல் பக்கம் வரமாட்டான்.

### உறவின் முறை சுற்றுத்தார் கூடாதென்பது

198. பொருக்காமல் இருக்கு தென்று விட்டிடாதே  
புலத்தியனே சாகாமல் இருப்பதைப் பார்  
உறவின் முறை சுற்றுத்தார் துணை கூடாது  
உத்தமனே இக்கற்பங் கொள்ளும் போது  
சரசமுடன் இதுக்கண்றே மருந்து தாழும்  
சாற்றுகிறேன் எங்கெங்கும் யில்லை யப்பா  
உறமுடனே தேகமது வலுத்துப் போகும்  
உத்தமனே முன் ஜெங்மபாதகம் தானே.

**பொருள் :** உடல் பொருக்கவில்லையே என்று இக்கற்பத்தை விட்டுவிடாதே. புலத்தியனே! உங்னுடைய குறிக்கோள் சாகாமல் இருப்பதேயாகும். உறவின் முறை சுற்றுத்தாரை இக்கற்பம் கொள்ளும்போது நெருங்க விடாதே சுற்பத்தால் வரும் பின்னிகளுக்கு இவ்வையகத்தில் மருந்து கிடையாது.

199. பாதகம் இருந்தாலும் பறந்து போகும்  
பாரப்பா பத்து திங்கள் சென்று தாழும்  
விதமுடன் அவனிதனில் பாலன் தாழும்  
விருப்பமுடன் பிறப்பதுபோல் சுற்பத்தாலே

சாதகத்தால் தச திங்கள் போன பின்பு  
 சாற்றுகிறேன் புதிதாக பாலன் தாலும்  
 வாதையுடன் யிரந்தெழுவான் நித்தந்தாலும்  
 அருளுடனே பொருளாத்தான் போற்று போற்று.

**பொருள் :** என்ன பாதகம் வந்தாலும் அது பறந்துபோகும் உடல் அழியாது நிற்கும். பத்து திங்கள் போனவிறகு மறு பிறப்பு எடுத்தது போலிருக்கும். இதுவே மாற்றிப் பிறப்பது. பாலன் இறந்தெழுவான்.

200. போற்றினால் மதி ரவியும் இரண்டுங் கூட்டி  
 பூரணமாய் ஆண்டினிலே வசமதாகும்.  
 பார் த்திபனே இனி காய சித்தி சொல்லேன்  
 பத்து திங்கள் பூரணமாய் முடிந்தால் கேளு  
 சாற்றுகிறேன் காயம்து வலுத்துப் போகும்  
 சார்புடனே மாய்ணையது மறைந்து போகும்  
 தெற்றுகிறேன் சகலமும் ஒழிந்து போகும்  
 சிவனென்றும் இவனென்றும் பேதமில்லை.

**பொருள் :** பத்து திங்கள் முடிந்தபிறகு சிவனென்றும் இவனென்றும் பேதமில்லை. காயம் வலுத்துப்போகும். மதி ரவி என்ற நாத வீந்தால் இத்தனையும் நடக்குமென்பதை அறிவாய்.

201. பேதமில்லை புலத்தியனே காலன் மான்வான்  
 பெரிய தொரு கோடான கோடி நோயும்  
 உசிதமுடன் இறந்துபோம் தனக்குள்ளேயே  
 சுசனுப்பி தன்னையுந்தான் அறிவா ரப்பா  
 சாதகத்தில் நித்திரையும் பாசம் போகும்  
 சாற்றுகிழேன் உலகத்தோர் வசிய முன்டாம்  
 பாதையடாபெரும் பாதை சொன்னேன் நூலில்  
 பாரப்பா பூஷை மந்திர ஜூபங்கள் எல்லாம்.

**பொருள் :** கோடான கோடி நோயும் மான்டு போகும். நித்திரையும் ஆசாபாசமும் போகும். உலக மக்கள் வசியம் உண்டு.

### வாமப்பால் மதியமுர்தம் அழுரி

202. எல்லாந்தான் சொக்கியுமே போகும்ப்பா  
 இங்பம் வளர் தக்துவங்கள் தொன்னுாத் தாலும்  
 நலமாக பிரிந்துமே போகு மப்பா  
 நவில்கிங்ரேன் அழுரியது தேனே யாகும்  
 அகத்தினால் சுழியறிவுங் காலு மப்பா  
 ஆறிவான சிவகெங்கை அறிவாய் கண்டால்  
 வின்னுகிறேன் வாமப்பால் கொண்டதாலே

பொருள் : காமப்பால் என்னும் அழுரியினால் எல்லாவித மாறுதல்களும் உடலில் உண்டாகுமென்க.

203. ஆமப்பா மூலத்தின் உள்ளே தானும்  
அப்பனே மூப்பாழும் இழந்து போகும்  
போகுமப்பா முன்னம் அன்னம் அழுர்தந் தானும்  
பிரிந்தாலோ ஒரு யானை பலவானுவார் பாரு  
ஆகுமப்பா ஒராண்டுக் குள்ளே தானும்  
அன்பனே உடலதுவும் வேர் கூருதும்  
சாகுதலும் போகு மப்பா பிரணவத்துன்  
சாற்றுகின்றேன் ஜீவனது உறவே யாகும்.

பொருள் : ஒரு வருடத்திற் குள்ளேயே இவ்வடிவுள்ள சிவன் உறவாகின்றும். மும்மலமும் அற்றுப் போகும். உடற்கூறுகள் மாறின்றும்.

204. உறவாகும் வாசி நிராமயமே யாகும்  
உத்தமனே பிராணுய வாசி தானும்  
திறமுடனே பின்னிட்டு மிழுக்காமற்றுள்  
தீர்க்கமுடன் மூலத்தின் வாயு பத்தும்  
சரசமுடன் கூடியே ஒருமித்துத் தான்  
சாற்றுகின்றேன் பாயு மப்பா நாடி தானும்  
திருப்தியாய் திரிகாவந் தன்னில் தானும்  
திறமுடனே நீ நித்தம் வாசி யூதே.

பொருள் : பொருள் வாசியை பின்னுக்கும் முன்னுக்கும் இழுக்க வேண்டாம். தசவாயும் கூடி ஒருமித்து அடங்கும். நாடி தன்னுடைய நிலையில் ஸ்தம்பித்து நிற்கும்.

205. ஹதியே நின்றுமே சாதித்துப் பார்  
உத்தமனே வாசியது நிலைக்கா சிட்டால்  
சோதனை பார் தெக்மது மாண்டு போகும்  
சொல்லுக்காறேன் இவ்வாசி யுதி தானும்  
தீதகற்றி எத்தேச காவழும் தான்  
திறமுடனே அனுக்கிரக நிலையில் நில்லு  
சாதிப்பதற்கு நீ சாகி தானும்  
சார்புடனே பரி பாஷை நூலைப் பாரே.

பொருள் : எத்தனை கற்பங்கள் சாப்பிட்டாலும் வாசி நிலைக்காவிட்டால் தேக்ம் போய்விடும். வாசியின் நிலையை முழுமையும் அறிய பரி பாஷை நூலை ஆராய வேண்டும்.

206. பாரதிலே சொன்னபடி யோகந் தானும்  
பக்தியுடன் சாதித்து வூழி மட்டும்  
நேர்த்தியாய் வாழப்பா கட்டும் வாசி  
நினைவுடனே சராறிலேறும் வள்ளும்  
பார்த்துமே நீந்திடவே தெரியுஞ் சோதி  
பாரப்பா தாரை தனை ஒயாமற்றான்  
நேர்த்தியாய் வூதிடவே வஜ்ர தேகம்  
நீபாரு ஆகுமப்பா வாசியாலே.

**பொருள் :** பரிபாஸங்கியில் சொன்னபடி யோகத்தை சாதித் தால், வூழிகாலம் வரை தேகம் நிலைக்கும். வாசில்யமாகி வஜ்ஜிர தேகமாகும்.

207. வாசியினுல் நீபீயற ஏறிப் பாரு  
வருந்துகின்றேன் நிர்மலத்தின் சொருப மாகும்  
ஆகையுடன் நான்கு நான்கு வினாடி கொண்டு  
அப்படே திணந் தினமுமே ஏறினுக்கால்  
விசியே யோக மப்பா வசமு மாகும்  
வினம்புகின்றேன் ஒரு தீண்டி முடிந்து தானுல்  
நாசமாய் ஜூகமாய் கை தொலைந்து போகும்  
நான் சொன்னேன் உண்ணமயினை வெளியாய்த் தானே.

**பொருள் :** ஒரு தீண்டி முடிந்தாலே உலக பிரசம அற்றுப் போகும். வாசியும் வசமாகும்.

208. வெளியாகும் கல்மனில் மன்செடி பூடெல்லாம்  
வினம்புவேன் மேகுபோல் தங்கமாகும்  
விழி யிரண்டும் பட்ட இடமெல்லாந் தானும்  
ஈசனது கைலைபோல் வினங்கு மப்பா  
சுனுவாக இரு வினைக்கும் அவிழ்தந் தானும்  
ஞுட்டினேன் இக்கற்பம் நாட்டிட்டு உளார்க்கு  
வெளியாக ஞானமது வாய்க்கும் பாரு  
விருப்பமுடன் பெரியோர்க்கும் தெய்வ மாவான்.

**பொருள் :** இக் கற்ப மருந்தால் கல்லும் தங்கமாகும். கண்கள் பட்ட இடம் கைலாயம்போல் வினங்கும். உலகத் தோர்க்கு மனமிறங்கி இக் கற்பத்தைச் சொன்னேன். ஞானம், செல்லும் உண்டாகி பெரியோர் என்று உலகோர் சொல்வர். அவர்களுக்கு தெய்வமாய் வினங்குவான்.

209. ஆவான் பார் வெளி தோன்றும் இப்பேற் கொத்த  
அந்தரங்க ரகசியத்தை யினுக் கிணுக்காய்  
நாமேதான் புலத்தியனே பிரித்துவக்கு  
நன்றாகச் சொல்லி விட்டேன் இனிமேல் தானும்

சாவகற்றும் பூரணத்தின் முறையைச் சொல்வேன்  
சார்ந்து பார் அரனுடைய கிருபை பெற்றால்  
தோன்றும் பார் அன்பத்தோ ரஷரத்தோடு  
விங்கமுடன் சடாசூரமும் தோன்றும் பாரே.

**பொருள் :** புலத்தியனே, அந்தரங்கத்தை வெளியாய்ச் சொன்னேன். பூரணத்தின் மகிழையினால் சாவு அகற்றும் வழி சொல்கிறேன். இனி விங்கம், சடாட்சரம் ஜம்பத்தோ ரட்சரத்தின் உண்மைப் பொருள் விளங்கும்.

**210.** பாரப்பா உலகத்தில் அனேகர் தாழும்  
பகருகிறேன் திரிந்தலீந்து ஒன்று தாழும்  
நேரப்பா கிடையாமல் கருண்டு போனார்  
நிச்சயமாய் நீயப்பா தேசமோடு  
கூறுகின்றேன் திரிந்தலீயாமற் ரூஜும்  
குறிப்புடனே திகைகளும் செய்து தாழும்  
சாரப்பா வாசியினால் தாவர தன்னில்  
சாற்றுகின்றேன் நேசித்து இருப்பாய் நீயே.

**பொருள் .** புலத்தியனே! உலகத்தோர் போல் அங்கு  
மிங்கும் அலைந்து நிரியாடே. குறிப்புடன் நான் சொல்லும்  
திட்சைகளை முடித்துக் கொண்டு முன்னேறு.

**211.** இருபதுமே விரண்டான்டில் காலை தன்னில்  
இங்பமுடன் காரமது உண்டா வப்பா  
அருந்தவத்தால் மாலைதனில் மதிதான் மாறி  
அப்பனே ஈராண்டும் சென்று தாழும்  
கருவேற சுழிமுனையும் முத்து யெய்தும்  
உண்மையுடன் யீராண்டில் ரேசித்தாலே  
அருந் தவத்தால் சத்தி சிவம் ஒருமித்துதான்  
அப்பனே உடல்தனிலே நெஞ்சி நேரே.

**பொருள் :** இரண்டான்டில் காலையில் காரமென்ற சத்தி  
தன்னை உண்ணவும், மதியெண்ணும் வாசி மாறி சுழிமையில்  
சேரும். சத்தியும் சிவமும் சேர்ந்து உடலையும் உயிரையும்  
ஒன்று சேர்க்கும்.

**212.** நெஞ்சி நேர் நடு மைய துவாரந் தன்னில்  
நேர்மையுட நாடி நின்ற நாதஜுந்தால்  
கொஞ்சகின்ற குழந்தை போல் ஆடுவார்பார்  
கூறுகின்றேன் கற்பங்கள் கொண்டு தாழும்  
அஞ்சாமல் வருகின்ற காலை தன்னில்  
அய்யனே கப மதுவும் கட்டினுக்கால்  
நெஞ்ச தணை சத்தி செய்வாய் சொல்லினிட்டேல்  
நேரத்தில் காரமது வாங்கிடாயே

**பொருள் :** இப்படி கற்பம் சாதிக்கும் காலத்தில் நெஞ்சில் கபம் கட்டினால் அக் கபந்தை அகற்று. காரத்தினால் சுத்தி செய்வதும். நெஞ்சின் நடு மையத் துவாரத்தில் நாதன் முந்தை போல் ஆடுகிறான். இதைக் கவனி.

### கபசுத்தி மூலகுத்தி செய்யும் முறை

213. காரமது வாராமல் போகு மாயின்  
கருணையுடன் மூலமதைச் சுத்தி செய்வாய்  
தீர்மாய் இந்தமுறை புலத்தியனே ஜூயா  
தீர்க்கமுடன் பூரண குத்திரத்தில் சொல்ளேன்.  
வீரமுடன் அவ்வாறு செய்து தாழும்  
விளம்புகின்றேன் வழிலைசுத்தி மூலகுத்தி  
குணமுடனே செய்தாலோ நன்றாக பாரே.

**பொருள் :** காரத்தினால் கப சுத்தி யாகாவிடில் மூலகுத்தி செய்யவும். இச் சுத்தி முறைகளை பூரண குத்திரத்தில் சொல்லி யுள்ளேன். அதன்படி செய்.

**குறிப்பு :** அமூரியும் பசு நெய்யும் சேர்த்து பக்குவமாய்க் காய்ச்சிக் கொண்டு காலையில் தொண்டையிலும் அண்ணுக் கிழும் தடவி கபந்தை எடுக்க வேண்டும். அமூரியையும் வளக் கெண்ணையும் சம எடை சேர்த்துக் காய்ச்சி வைத்துக் கொண்டு மூலகுத்துக்குன் தடவி மலைத்தி செய்யவேண்டும். இவ்விதமான சுத்தி செய்யவேண்டு மென்று சித்தர்கள் தவகள் நூல்களில் சொல்கின்றனர்.

214. நன்றினிமேல் ரசக்குளிகை முறையைச் சொல்லேன்,  
நாட்டமுடன் ஓராண்டு அமூரி யுண்டு  
அண்டகுட நயவினால் பங்கமின்றி  
அண்பனே சாதித்தால் இரண்டா மாண்டில்  
சௌங்கு போல் விந்ததுவும் குளிலையாக  
சேர்த்துமே திரண்டு போம் அண்ணுன் கொண்டு  
குக்கியே துரும்பான விந்த தேகம்  
கூறுவேன் தூணுகும் இன்னங்கேளு.

**பொருள் :** இனி ரசகுளிகையைப் பற்றிச் சொல்கிறேன். ஓராண்டு அமூரி உண்டு முடிந்ததும் இரண்டாம் ஆண்டில் கூக்கியும் குளிலையாகக் கட்டிப்போகும். துரும்பான தேகம் கல்தூணுகும்.

215. இங்கூம்கேள் சொல்துகிறேன் நாள்கா மாண்டில்  
இங்பழும்ன கார சார மிரண்டினுவே  
ஏங்கூக் காக்கெல்லாம் கட்டும் கட்டும்

கொண்டுமே வருகுமோ புலத்தியா சொல்  
கூறுவேன் அமுரி யாண்டு உண்டா லப்பா  
சொன்னபடி கேட்கு மப்பா இன்னுங் கேளு  
குட்சமுடன் இருதிகை பசைந்த மன்னே.

பொருள் : காரசார மகிழையினால் வாசி நம்முடைய  
ஆக்கிரீயில் நிற்கும்.

### 21600 சுவாச மடங்கிய விதம்

216. பசைந்த மன் நீர் இருதிகை யுண்ட தோடு  
பாரப்பா சொல்லுகிறேன் ரூன்று மாண்டில்  
அசை யிருபத்தோருயிரத்து அறுநூரென்ற  
அசைவான சுவாச மெல்லாம் அடியில் சேர்ந்து  
சுவாச மப்பா அடங்கியே வசமதாகும்  
அப்படியே ஒருயிரத்து அறுநூரென்ற  
பசுபாசச் சுவாச மெல்லாம் ரூலந் தன்னில்  
பாரப்பா ஒடுங்கியே அடங்கிப்போமே.

பொருள் : மன், நீர் என்ற நாதவிந்து பொருள்களினால்  
21,600 சுவாசங்களும் கட்டுப்பட்டு ஒடுங்கி மூலத்தில் அடங்கிப்  
போகும்.

217. அடங்கினால் கடலூயிரும் ஒன்றாய்ப் போகும்  
அப்படே ரவி மதியும் ஒருமித்துப் போம்  
துடங்கி யந்த காலத்தில் தினங்கள் தோறும்  
நூரிதமுடன் வாசித்தீர் யூதித் தாலும்  
விஷமான அமிர் தத்தை யுண்ணல் வேண்டும்  
விளம்புவேணிந்த சிவயோகந் தாலும்  
திடமுடனே யறிந்தாக்கால் ஞானியாகும்  
தீபமது காணலாம் நித்தம் தானே.

பொருள் : இப்படி அடங்கிபோது கடலூம் கயிரும்  
ஒன்றாக இரண்டாக போகும். வாசியின் உண்மைப் பொருளை  
அறிந்தால் ஞானியாவான்.

218. நித்தியமும் கண்டவனே சித்தன் ஆவான்  
நிச்சயமாய் இனிதிடங் கூறச் சொல்வேன்  
புத்தியடன் சதாகாலம் தன்னைத் தாலும்  
புலத்தியனே மறவாதே கண்கள் தாலும்  
சித்தமாய் சிவந்துமே போகு மப்பா  
சிறப்புடனே அது தன்யும் பார்த்தே நீ  
பத்தியடன் தச திங்கள் தாலுமானால்  
பகருகிறேன் அமுரதமாம் மதிப்பாய்க் கொள்ளே.

**பொருள் :** பத்து திங்கள் அழுரியை சாதித்தால் கண்கள் செய்வதறி போலாகும்.

219. கொன்டாகோ வருகின்ற கள்ளி தன்னை  
கூறுகிறேன் பாராதே புத்தியனே அய்யா  
தொண்டனுப் பூழி அறிந்த பின்பு நீதான்  
சொல்லுகிறேன் சித்தந்தான்மீயிந்த கர்மச்  
சண்டாள துர்மஸக் கூட்டைத் தாலும்  
சாந்துகிறேன் நீ சுத்தப் படுத்து அப்பா  
அங்குடனே மணமொத்து தீ தான் கொன்னு  
அங்பான பொருளே பின் கார சாரம்.

**பொருள் :** இவ்வுடலிலுள்ள சண்டாள மஸக்கட்டை  
வெளியே நள்ளு. அதன் பின் கார சாரந்தைச் சேவி.

### ஒட்டியன பந்தம் ஆடுஞ்சன அங்குட்டி அறிய

220. பின் கார சகரமாம் சொல்லக் கேடு  
புகழான அக்கார சாரத்துக்கு  
நன்றான ஏழுவகும் நிகருமாமோ  
நல்லுகிறேன் உத்தி தனில் வாசிப்பட்டி  
சென்றதின் மேஜ் அங்குட்டி மாட்டி தாலும்  
சிறப்புடனே யோகத்து விருப்பா யப்பா  
கண்ட தொரு மகந்துகளும் விண்ட நிலை  
கருணையுடன் கற்பத்தின் கருத்தைத் தானே.

**பொருள் :** இந்த காரசாரத்துக்கு ஏழுவகும் நிகராகானு.  
இதனுல் வாசியயம், யோகத்து கூட்டாகுமென்க.

221. கருத்துத்தனை அறிந்தவர்கள் ஆகுமிக்கீல்  
கருணையுடன் உலக மெல்லாம் ஆராய்ந்தாலும்  
தெரிந்தவர்கள் கிடைப்பதுவே யரிதாம் பாரு  
தேங்கடல் சூழ அகிலமெல்லாம் மாதர் மயனின்  
சிறப்புடனே விழுத்து அரவங் கடத்து தாலும்  
சொல்லுகிறேன் மாண்பட்டுவார் அகையும் நீயும்  
உறுதியுடன் விவக்கி விடு மாதர் பாம்பு  
உல்லாசத்துடன் கடிக்க அதற்குத் தானே.

**பொருள் :** மதி ரவி யிரண்டு பொருள்களையும் சேவிப்  
பதினால் நெஞ்சு புண்ணுகினிடும். தீர்நாற்றமுள்ள மலத்தை  
அகையகள் கழித்துத் தன்னினிடும். முத்தி சித்தி எய்தும். விடு  
முன்ன பாம்பாகிய பெண் மையவில் சிக்கிக் கொண்டாடுத்.

222. சித்தியாம் இக் கற்பம் அற்ப மென்றும்  
சொல்லியே உவகுதவில் அலைவதாலே  
முத்திக்கு யென்ன வதுவாய்க்கு மப்பா  
உரைக்கிறேன் இன்னங்கேள் என்னவென்றால்  
சத்தியமாய் இந்த வேதாந்த கற்பம்  
சார்புடனே கொள்ளு மப்போ சுற்றுத்தாரை  
புத்தியுடன் தள்ளிவிடு பராபத்தை  
புகலுகிறேன் நினைத்துக் கொண்டிருப்பா யப்பா.

**பொருள் :** இந்த கற்பம் அற்பமான தல்ல, உலகத்தோர்  
இதை அற்பப் பொருளாகக் கருதித்தன்னி விடுவர். சத்தியமாய்  
சொல்கிறேன். இது முக்கிதிதாத் தரக்கூடியது. இக்கற்பத்தைக்  
கொள்ளும்போது பராபரத்தை தியானம் செய்து கொண்டிரு.  
பெண்டு, பிள்ளை, சுற்றுத்தாரை விலக்கிவிடு.

223. பகுதி மதி யிரண்டுமே பழகிஞாக்கால்  
பக்குகிறேன் நெஞ்சு புண்ணுகு மப்பா  
இருக்கின்ற மும்மலமும் நூர் மலத்தை  
இங்பழுடன் போக விடும் அடிமூலம் தான்  
உறுதியாய் சத்தியாம் ஆனுவப்பா  
உண்மையுடன் முத்தி சித்தி யெய்தும் பாரு  
அருளான முனைதாலும் ஞான மெய்தும்  
அப்பனே காயமது சித்தியாமே.

**பொருள் :** மதி ரவி யிரண்டு பொருள்களையும் சேவிப்  
பதினால் நெஞ்சு புண்ணுவிவிடும். நூர் நாற்றமுன்ன மலத்தை  
அவைகள் கழித்துத் தள்ளிவிடும். முத்தி சித்தி எய்தும்.

224. இருக்கின்ற காலத்தில் மாதர் தன்னை  
இயல்புடனே சொல்லுகிறேன் கண்ணவில் கண்டால்  
உறுதியுடன் பார்க்காகே புத்தி கற்பம்  
ஒராண்டு கொண்டிட்டால் பிறகு தாலும்  
அருந்தவத்தால் வந்திருக்கும் ஞானகற்பம்  
அப்பனே மூலாண்டு கொள்வதற்கு  
பிரித்துமே முன்னமே சொல்லி விட்டேன்  
பிரியமுடன் அந்தபடி கொண்டிடாயே.

**பொருள் :** மாதர்களின் வலையில் சிக்காதே. முன்சொன்ன  
படி மூலாண்டு கற்பங் கொள்.

225. கொண்டு வந்தால் பிரம்மலபி தள்ளிப் போகும்  
உறுகிறேன் கருவியல்லாம் மாண்டு போகும்  
அண்டரூட் தயவினால் கசடுமற்று  
அப்பனே வழைம் பொன் மயமேயாகி

உண்ணிதமாம் உதயமாம் சந்திரன் போலே  
உண்ணமயடன் தேவமது ஒளியே வீசும்  
நன்றாகப் பத்தியத்தில் பழுது வந்தால்  
தலைதுவிடுதேன் கொன்று அஜீரணத்தாலே.

**பெருள் :** இப்படி சுற்பம் கொன்றதினால் உடலிலுள்ள  
சுடு அற்ற சந்திரன்போல் கேகம் ஒளி வீசும். பத்தியத்தில்  
பழுது நெரிட்டால் அசிரணமுண்டாகும். பிரம்ம வபி தன்னிப்  
போகும்.

### கற்ப வேகியம் (பேதி நிறுத்த)

226. அசிரணத்தால் பேதியது யெப்தும் பாரு  
அஞ்சான்டில் கார சாரம் யெப்தினுக்கால்.  
உசிதமுடன் பேதியா மதற்குத் தாலும்  
உத்தமனே கற்ப வேகியத்தைச் சொன்னேன்  
சுசிகரமாய் அதைத் தின்றால் பேதி நிற்கும்  
சொல்லுவிடுதேன் இவிகற்ப வேகியத்தை  
சுசித்தாவந்தன் கிருபையால் நன்றாய்க் கேளு  
சார்புடனே பாண்டத்தை அடுப்பில் வையே.

**பொருள் :** அவ்வித அசிரணத்தால் பேதி உண்டாகும்.  
அவ்வித பேதியை திறுத்த கற்ப வேகியத்தை உண்ணவேண்டும்.  
அதைப்பற்றி சொல்லுவிடுதேன் கேள்.

227. அடுப்பில் வைத்து கட்டபின் விந்து விட்டு (அமுரி)  
அப்பவே கொதித்த பின்பு சொல்லக் கேளு  
தட்டுவிய ஆகியத்தம் குரணித்து  
துரிதமுடன் அதில் கொட்டி கிண்டி தாலும்  
திடமுடனே போன் நிறமாய் பதத்தில் தானே  
தீர்க்கமுடன் வேகியம் போன் செப்து கொண்டு  
உடனேதான் பேதியது ஆகும்போது  
உறுதியுடன் உட்கொண்டால் ஹ்ரி திற்கும்.

**பொருள் :** பாண்டத்தை அடுப்பிலேற்றி விந்து வென்ற  
அமுரியை விட்டு ஆகியத்தக்கைப் பொடிசெய்து வைத்துக்  
கொண்டு கொதி வந்ததும் குரணத்தைக் கொட்டிக் கிண்டி  
வேகிய பதத்தில் எடுத்துக் கொண்டு பேதி ஆகும்போது  
உண்டால் பேதி நிற்கும். (ஆதி அந்தமென்ற பொருள்களை  
குருமுகமாய் அறிதல் வேண்டும்.)

### அண்ட மீழுகு

228. நிற்கு மந்த வேகியத்தை அஞ்சாமான்டு  
நிச்சயமாம் முழுதுமே கொண்டா வப்பா  
அற்புதமாய் தேகம் வந்து காயமாகும்  
அஞ்சான்டில் பேதியது ஆகாவிட்டால்

உற்பணமாய் வேகியத்தான் செய்வதைச்  
உச்சிதமாய் தானிருத்தி சொல்லக் கேளு  
சொற் பெரிய அண்டத்தில் சாரம் விட்டு  
கக்ம் பெறவே பிசைந்து நன்றாய் ரவியில் வையே.

**பொருள் :** ஜந்தாமாண்டு ஷி. வேகியத்தை சாப்பிடின்  
தேகம் வஜ்ஜிரகாயமாகும். பேதியாகாவிட்டால் அதை  
நிறுத்தி காரமென்ற அண்டத்தில் சார ஜூயநீர் விட்டு  
பிசைந்து ரவியில் காய வைக்கவும்.

**229.** ரவியில் வைத்தால் மெழுகாகும் அதிலே கேளு  
நேர்மையுடன் அண்டச்சுவண்ணம் கூட்டித் தாலும்  
புவிதனிலே பதினேறு மாண்டு மட்டும்  
புக்குடனே கொள்ளவே வேண்டு மப்பா  
தவிக்கவே அஞ்சாண்மல் பேதியானால்  
தன்மையுடன் புலத்தியனே முன்னே சொன்ன  
தவமாகும் கற்ப வேகியந்தான் செய்து  
தாரகத்தில் மகம் நாட்டி சொல்லக் கேளே.

**பொருள் :** ரவியில் உவரிந்தால் மெழுகாகும். அதில்  
அண்ட சுள்ளும் கலத்து பதினேறு ஆண்டு சாப்பிட  
வேண்டும். அதனுள் பேதியானால் கற்ப வேகியத்தைச்  
சாப்பிடவும்.

**230.** சொல்லக்கேன் ஜந்தாண்டு முழுதும் கொள்ள  
க்குடனே பேதி திங்கு தேகந்தாலும்  
விள்ளக் கேள் வஜ்ரம் போல் பளபளக்கும்  
விருப்பமுடன் ஆருண்டு முதல்கொண்டு  
நன்றாய்க் கேள் பதினேற்று வரைக்குத் தாலும்  
நாட்டமுடன் முன்சொன்ன அண்ட மெழுகை  
தொல்லுங்கில் செய்து கொண்டு சொல்லக் கேளு  
ஒரிதமுடன் கொண்டாலும் கொள்ளவாரே.

**பொருள் :** ஜந்தாண்டு முழுவதும் ஷி. வேகியம் கொள்ள  
வும். ஆருண்டு முதல் பதினேற்றுன்று வரையிலும் முன்  
சொன்ன அண்ட மெழுகை சாப்பிடுதல் வேண்டும்.

**231.** ஆமேதான் இவ்வாவிட்டால் முன்னே சொன்ன  
அப்பனே கற்ப வேகியம் கொண்டாலும்  
ஆமேதான் கொள்ளவாம் ஆலும் கேளு  
உத்தமனே இருவகை தனிலே தாலும்  
நலமேதான் சொன்ன அண்டச்சுவண்ணம் கூட்டி  
நலமுடனே உட்கொள்ள வேண்டு மப்பா  
ஆமேதான் நான்காண்டு முதல்தான் கொண்டு  
அப்பனே குளிகை சித்தி வாத சித்தி.

**பொது:** வேங்குமோனும் ஏற்ப வேலியத்தையும் கட்டி வரையில் சாப்பிடவாம். ஆனால் அந்த வேலியத்தில் அண்ட கள்ளைம் கூந்து கொள்ளவேண்டும். பிறகு குளிகை சித்தி. வாத சித்தி. மறைவு சித்தியைச் செய்.

**332.** வாத சித்தி மகாறவு சித்தி பள்ளுவு பள்ளுவு  
அனுஞ்சலே யீர்த்துசீர் தினங்க தாலுவும்  
சாதகத்தால் முடிந்த பின்பு தாலுவும்  
சாத்துகிறேன் அன்னம்பால் கொள்வதீரை  
யீதமுடல் நிறுத்தி விட்டு கற்பவரைதான்  
யீருப்பழுடன் சமாதி தனில் இருந்து பாரு  
ஜோதியித்தக் கற்பத்தைக் கொள்ளும் போது  
சொல்லுகிறேன் சமாதி கட்டு வகையைக் கொள்.

**பொருள்:** அது முடிந்தபின் பாலன்னத்தை நிறுத்தி விட்டு இக்கற்பத்தைக் கொள்ளும்போது சமாதியில் இருக்கவேண்டும்.

### சமாதிக்கு பூமிக்குள்ளிருந்து சீசபம்

**233.** வகையென்ற பூமிக்கிழ் அறை யொன்றாகும்  
அப்பனே பூமி மேல் அறை ரெண்டாகும்  
தகைமயுடன் தான் கட்டி சாத்து பூசி  
நன்மையுடன் சாம்பிராணி புகையும் போட்டு  
வகையென்ற முதலாண்டு வரைக்குந் தாலுவும்  
வகைமயும் மேல் அறையில் இரு தீயப்பா  
அகமகிழ் அதன் பின்பு பூமிக் கிழே  
அப்பனே இருக்கின்ற அறையிற் செல்லு.

**பொருள்:** கற்பம் சாப்பிடும்போது சமாதி நிலையாலது பூமிக்குள் ஓர் அறையும். மேலே இரண்டு அறைகளும் கட்டவும்.

**234.** அறைதனிலே ரெண்டாண்டு முதல் தான் கொண்டு  
அப்பனே பதினேஞ்சு வரைக்கும் தாலுவும்  
உரைக்குறேன் யிருந்தாலும் பகல்கள் தன் நிலை  
உத்தமனே மேலறையில் இருக்க வேண்டும்  
அறைகிறேன் ராத்திரியில் சொல்லக்கொள்  
அப்பனே கீழறையில் இருக்க வேண்டும்  
சரசமுடன் இப்படியே நீ யிருந்து  
சார்புடனே கற்பமதை சாதிப்பாயே.

**பொருள்:** இரண்டாம் ஆண்டிலிருந்து பதினேஞ்சு ஆண்டு எண்ணில் பகலில் மேல் அறையிலும் இரண்டில் கீழ் அறையிலும்

### துரிசு சண்னம்

235. சாதித்தால் சிந்தியாம் அப்பா கேளு  
சாற்றுவேன் இவிவாத முறைகள் தன்மை  
ஆகி தன்னி ரெண்டு தன்னி நாலா மாண்டில்  
அப்பனே தூரித்தீரை நா கீரிக  
யீநூடன் நாலூட்டி ரவியில் வைந்து  
விருப்பமுடன் தான் பார்க்க ஜாமம் நாவில்  
ஜோதியாய் களிம்பற்று சண்ணமாகும்  
சொல்லுகிறேன் சூத்ததைக் கட்டும் சண்ணந்தானே.

**பொருள் :** இனி ரசவாத முறை சொல்லுகிறேன் கேள்.  
துருசை நாதநிரில் துவைந்து ரவியில் வைக்க நால்கு சாமத்தில்  
களிம்பற்று சொதியாய் சண்ணமாகும். இந்த சண்ணம்  
சூத்ததைக் கட்டும்.

236. சூத்ததால் நவலோகம் தங்கமாகும்  
சொல்லுவேன் புலத்தியனே இந்த கற்பம்  
அண்டர் பிரான் தயனினால் ஸ்ரூஷ்ரூஷ்டு உண்டால்  
அறுபத்து நால் சரக்கு எல்லாம் சாகும்  
நன்னிதமாய் கற்ப சாதனை யில்லாமல்  
நவிலுவேன் கணகமது செய்வாரில்லை.  
பண்டான காரத்தைவிட முத்தி தாலும்  
பாரப்பா உலகுதனில் ஏது சொல்லேன்.

**பொருள் :** இந்த சண்ணம் நவலோகத்தைத் தங்கமாக்கும்.  
கற்பமே முக்கியமாக கவனிக்கவேண்டும். காரத்தைவிட்டால்  
சித்தி கிட்டாது.

### நங்கும் விந்தும் ஏயமாகும்

237. சொல்லுகிறேன் புலத்தியனே நன்றாய்க் கேளு  
குமாள் ஆவலினந் தன்னைத் தாலும்  
நல்குவேன் ஆண்டொன்று உண்டா வப்பா  
நலங் கெட்டு நமனுமே யிறந்து போவான்  
தொல்லுலகில் வாத விந்தை யாவதென்ன  
சொல்லுவேன் அழுர்த்ததால் உண்டாம் பாரு  
விள்ளுவேன் நாதமும் விந்துவுங் கூடி  
உலகுதனிலே நவலோகம் பொன்னதாமே.

**பொருள் :** ஆவகால விழுமானிய அழுரியை உண்டால் எமன்  
இறந்து போவான். நாதமும் விந்துவும் கூடினால் நவலோகமும்  
பொன்னுகும்.

238. பொன்னதாம் அவ்வள்ளும் ஆகுஞ்சோதி  
 புலத்தியனே யாரறிலார் இந்த மார்க்கம்  
 அன்னவனின் செய்ப்படிக்கு மூலகற்பம்  
 ஆண்டு பத்தும் சமாதிதனில் இருந்து தேறு  
 உன்னிதமாய் அஞ்சாண்டு கடந்து தானும்  
 உத்தமனே ஆரூண்டு முதல்தான் கொண்டு  
 நன்றாக ஆகாரம் தன்னிலே தான்  
 நன்றாக நவிதூவேங் பஞ்சகர்த்தான் ஜோதி தானே.

**பொருள் :** சமாதி தனிவிருந்து கொண்டு பத்து ஆண்டு  
 கற்பத்தை உண்டு தேறு. ஆரூண்டு முதல் பஞ்ச கர்த்தாக்கள்  
 ஜோதியைப் பார்க்கலாம்.

### நசவங்க மீழாகு

239. ஜோதி கேள் பஞ்சகர்த்தான் கண்ணில் காண்பாரி  
 பூகத்தோகன் ஏனுட கார்க் தன்னை  
 வீதமுடன் வாலைதுனில் தயிலம் வாங்கி  
 விருப்பமுடன் கைதலத்தில் பாளம் வீட்டு  
 சாத்துரோம் மிக்கவே குழப்பிக் கேளு  
 சாற்றுவேங் முன் அண்டச் சுண்ணாம் தன்னை  
 சேதி யப்பா இதில் போட்டு சொல்லக் கேளு  
 துரிதமுடன் சாக்குகளில் சுருக்குப் போடு

**பொருள் :** காரத்தை வாலையில் தயிலம் இறக்கி அமுரிவிட்டு  
 குழப்பி அண்டச் சுண்ணம் சேர்த்து வைத்துக்கொண்டு சரக்கு  
 களில் சுருக்குத் தாக்கவும்.

### குண்டலியின் மார்க்கம்

240. சரக்குகளை ரவியிலிட்டு சுருக்கு ஏற்ற  
 சாற்றுகிறேன் வாதமிதில் கோடி யாகும்  
 திறமுடனே சொல்லி வீட்டேன் புலத்தியனே ஜூயா  
 தீர்க்கமுடன் இனிஞான வெற்றி சொல்வேங்  
 உறுதியுடன் புத்தியது மயங்காமற்றான்  
 உத்தமனே நாத விந்தினுலே தானும்  
 அறியப்பா சித்தியாஞ் சிந்தனுவாய்  
 அப்பனே குண்டலியாம் வாசி கொண்டே.

**பொருள் :** சரக்குகளை ரவியில் வைத்து சுருக்குத் தாக்க

## முதலாண்டில் கற்பம் கொள்ளும்போது சாதனை வேண்டாமென்பது

241. வாசிகொண்டு இரண்டாண்டு முதல்தான் நோக்கி  
வண்ணமயுடன் சாதனைகள் செய்து வா நீ  
ஆசையுடன் முதலாண்டில் சொல்லக் கேளு  
அனுவேதமும் சாதனைகள் செய்ய வேண்டாம்  
பாசமுடன் புத்திய ஞேகருத்தை மாத்திரம்  
பாரப்பா பார்தனிலே செலுத்தி இருப்பாய்  
பூசையாம் அம்பரம் வெளியில் நின்று  
புகழாக சுக்கிலத்தின் கரோணிதத்தால் நில்லே.

**பொருள் :** கற்பம் கொள்ளும்போது முதல் ஆசையுடன்  
எவ்வித சாதனையும் செய்யவேண்டாம். பராபரத்தின் நினைப்பு  
இருந்தால் போதும். சுக்கிலம் கரோணிதம் என்னும் நாத  
எந்தை உடனில் சேர்ப்படுத் தமிழ்மான பூசையாம்.

242. சுக்கிலத்தின் கரோணிதத்தால் சொல்லக் கேளு  
சுகமாக தன்னுசெய்கை செயிந்துத் தானும்  
பக்குவமாய் காமணையும் நீராய் ஆக்கி  
பக்குகிறேன் மாதருட வினைக்குத் தானும்  
வக்கமுடன் அமுரியை ஸ்திரந்தான் கொண்டு  
பக்குவத்தால் தான் வெட்டி சொல்லக் கேளு  
முக்கியமாய் விழிமடவார் ஆசை தன்னை  
முழுதுமே தான் நுலித்து உறவின் முறையை.

**பொருள் :** அமுரி ஓர் அஸ்திரம். விழிமடவார் ஆசையைத்  
தன்னு. தன்னுசெய்கை செயிக்கலாம். உறவின் முறை  
சுற்றத்தார் ஆசை நீக்கு.

243. உறவின் முறை சுற்றத்தார் உலகிலுள்ளோர்  
உத்தமனே உற்றுர் பெற்றுர் பெண்டிர் ஆசை  
திறமுடனே இவை அனைத்தும் அகலத் தன்னி  
தீர்க்கமுடன் கார சாரத்தைத் தானே  
சரசமுடன் நான் சொன்ன பிரகாரந் தான்  
சங்கை தன்னி பாகமாய் கொண்டா லப்பா  
சிரமமெல்லாம் முதலாண்டில் தானே யுண்டாம்  
சிறப்புடனே அது முடிந்தால் சொல்லக் கேளு.

**பொருள் :** உற்றுர் பெற்றுர் சுற்றத்தார் ஆசையைத் தன்னி  
கார சாரத்தை நான் சொன்னபடி சேவித்து வரலும். சிரம  
மெல்லாம் முதலாண்டில்தான் அதிகம்.

244. சொல்லக் கேள் தச திணூ முடிந்த தென்று  
 தகமுடனே நினையப்பா முதலாம் திணூ  
 அல்லவற்று அது தாழும் முடிந்துதானுல்  
 அப்பனே தெகமது சித்தியாகி  
 தொல்லீயாம் திவினைகள் ஒழிந்து போகும்  
 குஷமாய் அந்தரங்க திணூ தன்னை  
 நல்லாய்க் கேள் காப்பு முதல் கடை வளர்க்கும்  
 நவிலுகிறேன் தான் பார்த்தால் திணூ போக்கை

**பொருள் :** இந் நூலில் காப்புமுதல் கடை வளர்க்கும் ஜன்றிப் பார்க்கவும். இங்கு மங்கும் சில பாடங்களைப் பார்த்து விட்டு கீழ்மா இருந்து விடாதே.

245. திணூ யொன்றே யுறை போக்கும் சகல சித்தும்  
 தீர்க்கமுடன் தாணைய்தும் நாள்கள் தோறும்  
 ஆகோபனை அகற்றி காய கற்பம்  
 அலுசரித்தால் நீலே வாழலாகும்  
 கோட்பாடில்லாமல் ஆண்டொன்றில் தான்  
 கூறுகிறேன் அமுரியால் தேகந் தாழும்  
 சாக்ஷியார் சுத்தியாய் பிரகாசிக்கும்  
 சந்திரலூம் குரியலூம் என்னவாமே.

**பொருள் :** சந்தேகமின்றி கற்பம் சாதித்தால் நீலே வாழலாம். அமுரியால் தேகம் சுத்தியாகி சந்திர குரியனைப் போல் பிரகாசிக்கும்.

### முப்பு சுருக்கம்

246. என்னவாம் புலத்தியனே யீன்னங்கேணு  
 இதுதன்னிலி இரண்டாண்டு முதல் தான் கொண்டு  
 அன்னவளின் செயல்படிக்கு கற்பம் சித்தி  
 அப்பனே முதல் திணூ முடிந்து தானுல்  
 நன்றான பத்தரை மாத்துத் தங்கம் போலே  
 நவிலுகிறேன் தேகமடா முன்றுமான்றில்  
 பண்டான புளியினிலே பாணிதான் பட்டால்  
 பாரப்பா சொல்லுகிறேன் பூர்க்கும் முப்பே.

**பொருள் :** புளி என்றாலும் காரத்தில் பாணிபட்டால் முப்பு பூர்க்கும். முதல் திணூ முடிந்ததும் உடல் பத்தரை மாத்து தங்கம் போலாகும்.

274. முப்பாள் முப்பாள் இதுதான் மைந்தா  
உகந்ததோர் இதையிட்டு பூநீர் வாரி  
தப்பகரயாய் பணியில் வைத்தால் பூர்க்குமோ சொல்  
தன்னமையுடன் பதினேறு ஆண்டிற்குள்தாலும்  
அப்பாள் கார சாரம் மாறிப் போகும்  
அப்பனே வஞ்சிரமாய் தேகமாகும்  
இப்படியே நடக்கின்ற மார்க்கந் தன்மை  
இயம்புகிறேன் உலகுதல்லில் மவுனமாய் நில்.

**பொருள் :** முப்பாள் முப்புவும் இதுதான். உகந்ததோர்  
இதையிட்டு பூநீர் வாரி பணியில் வைத்தால் என்ன பூர்க்கும்?  
ஒன்றும் பூக்காது. பதினேறு ஆண்டுக்குள் கார சாரந்தால்  
தேகம் வஞ்சிர காயமாகும்.

### சட்டை கழுவும் மர்க்கம்

248. மவுனமாய் நின்று கற்பம் சாதித்தாக்கால்  
மகிழ்ச்சியுடன் சொல்லுகிறேன் முதலா மாண்டிடு  
தவந்தாலே யோரு சட்டை யுரியும் பாரு  
தன்னமையுடன் யிரண்டான்டிடல் நூல்று போகும்  
அவையட்கிக் குழந்தை வொன்று கழுன்று போகும்  
அப்பனே குழந்தை சட்டை கழுன்று போகும்  
இவற்றுக்கு வயது சொல்ல முடியா தென்று  
என் குருவும் எந்தலுக்கு உரைந்தார் தானே.

**பொருள் :** கற்பம் சாதிக்கும் போது முதலா மாண்டிடு ஒரு  
சட்டை போகும். இரண்டா மாண்டிடல் இரண்டு சட்டை  
போகும். முன்றுமான்று முன்று சட்டை கழுவும். அதன்  
பிறகு ஆயுனுக்கு முடிவேயில்லை.

### எட்டு ரெண்டு அறியவும்

249. உரைந்தால் புலத்தியனே உலக்குச் சொல்லுமே  
உண்ணமையுடன் எட்டு ரெண்டு மென்ற வார்த்தை  
அரைகிறேன் தசதிளை யாரு மப்பா  
அப்பனே யினை யறியார்க் கென்ன வாய்க்கும்  
உரைக்கிறேன் இந்த எட்டு ரெண்டு தன்மை  
உந்தமனே நல்லுக யறிந்தா யானுல்  
அரைகிறேன் புலத்தியனே என்னைப் போலே  
அந்தமான் கொடியுகம் வாழுவாமே.

**பொருள் :** எட்டு ரெண்டும் சேர்ப்படே தசதிளையென்பதாம். இதையறிந்தால் கொடியுகம் வாழுவாம்.

250. வாழுவாம் நீ யிந்த கற்பங் கோண்டால்  
அனரவிதேன் கணகம் உள்ளுன் வினோயும் பாகு  
வீழுவே மாங்கைதலை வேண்டா மென்று  
விருப்பமுடன் இந்தப்படி எனக்குத் தானும்  
வாழுவே கோடியுகம் ஜூடத்தி ஒப்பா  
வாதமது ஆகு மென்று அரலுவுஞ் சொன்னார்  
கோணதுவே வாராது நாத கற்பம்  
கோண்டவரிகன் பரவெணவே பரலுவுஞ் சொன்னார்.

**பொருள் :** இந்த கற்பங்கோண்டால் உள்ளுன்னே கணகம் வினோயும். கோடியுகம் வாழுவாம்.

251. சொன்னதால்யினி யோக ஜூபந்தான் சொல்வேன்  
சுகமான வெதாந்த கற்பந்தானை  
நங்னிதமாய் துரியத்து அநிதந் தங்னில்  
நவிதுவேன் அறியலாம் புவத்தியனே அய்யா  
சொன்ன இந்த யோக ஜூபம் ஆங்கோணுக்  
சுகமாக நான் வாய்க்கும் அப்பா கேடு  
வன்னமுள்ள மூலமணி பூரகந்தான்  
அப்பனே அனுகதமாம் விகத்தியோடே.

**பொருள் :** இவ்வித கற்பம் சாதித்தால் துரியம், துரியா  
திதம் வெவியாகும்.

252. விகத்தி துறை ஆக்கினையின் கட்டுந் தாண்டி  
விளம்புவேன் மேல் வரையில் தாண்டி யப்பால்  
அசுவமதாய் யியாணையும் பூட்டி யப்பா  
அதில் கூரமண்ணறும் ஜீவிதங்குறும் மாட்டி  
பகவாக தங்குஷெயனை அங்கு மடியாக்கி  
பக்குவேன் வாஸிபதந் நோழுது தானும்  
விகவாக வாசிதவில் ஏறியப்பா  
விருப்பமுடன் மதியமுரதம் உள்ளு உள்ளே.

**பொருள் :** மதியமுரதம் உண்ண மணிபூரகம், அனுகதம்,  
விகத்திமுதனிய கட்டர்களைத் தாண்டி வாசி மேலேறும்.

253. உண்டாலோ விந்தப்படி யோராண்டில் தான்  
உத்தமனே நூல் உடம் குஷமாகும்  
நங்குன மேனி துய்ய நிறம தாகும்  
நவிதுவேன் ஓராண்டில் நோய்கள் எய்தும்  
சென்றுட்டம் குடு கனல் தாப சோபம்  
சொல்லுகிறேன் மெத்தமாம் காமந்தன்னு  
உண்டாகும் உறக்கமலை மாற்று மாற்று  
உத்தமனே குமட்டியே கூக்கும் பாகு.

**பொருள் :** இப்படி ஒரு வருடங்கொன்று நூல் உடல் குடும்பங்கும். உடலில் மாறுபாடுகள் உண்டால் நூல் உடலாகும். உறக்கம் கடாது. கோபம், தாபம், காமம், இவைகளைத் தன்னுடைய பந்ததால் குமட்டதும் சுப்பும் விளையும்.

**254.** குமட்டி சுக்கிள்ரதுவே கற்கண்டாகும்  
கூறுவேன் இக் கற்பம் சொற்ப மென்றும்  
அசடாக எண்ணுமல் ஹாணிக் கொண்டால்  
அப்பனே விழைகள் தணை போக்கு மப்பா  
குமம் யெலுவே நினையாமல் பதனமாய் வாழ  
சொல்லுவேன் மூவாஸ்டில் முன்று மாதம்  
தம்தேகம் தம தலை பேறி யெய்தும்  
தண்ணையுடன் நாலு போய் ஜூந்திற் கேளே.

**பொருள் :** சுப்புதால் கற்கள்ரு. அசடாக எண்ணுமல் இக்கற்பம் சாதித்தால் விழைகள் எல்லாம் ஒழியும்.

**255.** அஞ்சிலும் அடங்காது பேதி யப்பா  
அரஞ்சுடன் நஞ்சுக்கு மேலாம் நஞ்சு  
நஞ்சியே சொல்லுகிறேன் திங்கள் ஆறில்  
நுரிதமுடன் அரோசிக்கும் சத்தி யெய்தும்  
பஞ்சபோல் ஆகுமப்பா திங்கள் சழில்  
பக்குவேன் பெரும்பாடு அதுபோல் தாலும்  
அஞ்சவார் உதிரமது இறங்கு மப்பா  
அறைகிறேன் எட்டால் திங்கள் கேளே.

**பொருள் :** ஆறு திங்களில் பேதி கண்டு உடல் பஞ்சபோல் ஆகும். ஏழு திங்களில் பெரும்பாடு போல் உதிரம் இறங்கும்.

**256.** திங்கள் தனில் சிதனமும் காலூர் மப்பா  
சொல்லுகிறேன் ஒன்பதாற் துங்கள் தன்னில்  
அங்கமது வாடுமப்பா பேதியோடு  
அப்பனே சிதகரம் வாந்தி யெய்தி  
சங்கட்ட நோய்க்குட வேகங் காலூரும்  
சாற்றுவேன் உறுமாறிப் போகு மப்பா  
பங்கமது வாராது திஜும் தாகும்  
பக்குவேன் அச்சமில்லை பயப்படாதே.

**பொருள் :** எட்டாம் திங்களில் சிதனம் காலூரும். ஒன்பதாற் திங்களில் பேதியோடு உடல் வாடும். சங்கடமான நோய்கள் காலூரும். பயப்படாதே; பங்கம் ஒன்றும் வாராது.

257 பயமகற்றி சுவாசத்தால் சொல்லக் கேளு  
பகருவேன் நவவாசல் தண்ணைக் கட்டி  
தயவுடனே கம்பத்தின் நுணியில் வேறி  
தண்மையுடன் பரஞ்சுடனரை போற்றித் தானும்  
பக்குவமாய் கருவிகளை சுட்டறுத்து  
மகா பஞ்சாக்ஷரமாம் பிரணவத்தை  
வலவ நடு மூடியிடு புதுத்தியனே அப்பா  
வரைகிறேன் மதியழுத்தம் அழியாமே.

பொருள் : நவ வாசலும் கட்டுக் கடங்கி விடும். மதியமிருத  
மென்பது அழுரிதான்.

### சுருகு எதுவம்

258. அழுரியது சாரையாம் புளியைக் கேளு  
அப்பனே மலரோத்தும் சவ்வாதாகும்  
சமுதமாய்ப் புழுகாகும் உரமுமாகும்  
சாற்றினேன் பேர்மாத்திரம் அறிந்து கொண்டு  
அழுரியாம் கற்ப சாதணையின் போக்கு  
அப்பனே மூன்றுண்டு சென்ற பின்பு  
சமுதாவில் சருகெடுத்து உலர்த்தித் தானும்  
சாற்றவேன் தயிலமது வாங்கிடாயே.

பொருள் : அழுரியை, சாரை, புளி, புழுகு, மலர், உரம்  
என்ற பரிபாஷைகளால் சொல்லப்பட்டுள்ளன. மூன்றுண்டு  
சென்ற பின்பு சருகெடுத்து உலர்த்தி தயிலம் வாங்கவும்.

259. வாங்கியே கெந்தகத்தைச் சூரணித்து  
வைக்கவே தயிலமதில் குழழுத்து உண்டால் தேகம்  
சாங்கமாய் சூரியனின் ஒளிபோல் வீசும்  
சார்ந்துபார் ஆனந்தம் கண்ணில் காட்டும்  
பாங்கிந்த தயிலத்தில் சகல சிற்றும்  
பகருவேன் தானுகும் கெண்டாந் தண்ணில்  
தாங்கியே ழுதி விடு வாசியாலே  
தண்ணில் அதுவே தாண்டியே பாயு மப்பா.

பொருள் : கெந்தகத்தை சூரணித்து, ஷட் எதுவத்தை விட்டு  
குழழுத்து உண்டால் தேகம் ஒளி போல் வீசும். இந்த  
எதுவத்தில் சகல சிற்றும் உண்டாம்.

260. பாய்ந்தாலோ வொளி பிரகாசத்தின்  
பரஞ்சுடைய தெரிசனமாம் அறியா வித்தை  
ஆப்ந்துமே கருவாளி யானுவப்பா  
அண்புடனே மணமதுவும் ஒருமித்தே தாள்

சார்ந்துமே வைராக்கியத்துடன் தானும்  
சாதிக்க சிலம் பொலியின் ஒரை கானும்  
கார்ந்துமே பார்த்தாலோ பராபரந் தான்  
குறிப்புடன் காக்கியது கொடுக்கும் பாரு.

**பொருள் :** வைராக்கியத்துடன் கற்பத்தை சாதிக்க பரா  
பரத்தின் குறிப்புத் தோன்றும்.

### இருபத் தேராயிரத்து அறுஞாறின் குறிப்பு

261. பாரப்பா இருபத் தேராயித்து அறுநாறு என்ற  
பாழாகும் கவாச மெல்லாம் மூலம் தன்னில்  
நேரப்பா இருத்தி ஒங்காரம் நாடி  
நிலைவாசி வீடுவதும் வாங்கும் மார்க்கம்  
சாரப்பா உள்ளே தான் சாதித்துப் பார்  
சத்தி சிவரூப மங்கே கானுஞ் சொன்னேன்  
நேரப்பா இதுவேதான் பரமதாகும்  
தெகுந்தனிலே வென்னாட்டி பயங்கராமே.

**பொருள் :** 21,600 கவாசமும் அதன் உற்பத்தி ஸ்தானத்தில்  
ஒடுங்குவதற்கு சத்தி சிவமே தழீர வெளிர்நுமின்ஸி. இதை  
யறியாமல் செகந்தனிலே வென்னாட்டிப் பயல்கள் ஏதேதோ  
செய்கின்றனர்.

262. என்லோகும் இங்ஞாலீக் கண்டா ஜப்பா  
இகழ்ச்சி செய்வார் குருடரப்பா இதன் கருத்தை  
என்னானவும் காணவே மாட்டார் மாட்டார்  
இங்ஞாலீச் சிவ யோகி கண்டால் கேளு  
சொல்லுவேன் உயிர் போல பாரப்பா ஜப்பா  
ககம் பெறவே பழுத்தன்றே வருகா வண்ணம்  
தொல்லவற தசதிகூட மார்க்கந் தன்னை  
சொல்லுவேன் உலகுதன்னில் பழிப்பாராகில்.

**பொருள் :** அறியா மக்கள் இந் நூலை அற்பமாய் எண்ணுவர்.  
ஆனால் சிவயோகி இதை உயிர்போல் பாரப்பான்.

263 பழித்தாலோ ஜீவனது இருக்கு மட்டும்  
பாரப்பா விழைகள் வந்து குழந்து கானும்  
ஆழ்ந்து எழுநரகில் விழுவா ரப்பா  
அங்பனே உலகத்தில் ஆரை தன்னில்

உழன்றிடுவார்க் கெய்தாது ஒன்றுமப்பா  
உண்ணமயுட நன்கை நன்கைத்து மிலு மிலுக்கி  
விழி சிமிட்டி மோகமது பண்ணுகின்ற  
விழி மடவார் மாயத்தில் விழுந்தாராகில்.

பொருள் : உலக ஆசாபாசங்களில் உலகோர் உழன்று எழு  
நரகில் விழுவர்.

### வேதாந்திக்கு சுக்கி

264. விழுந்துமே மிகவேதான் திரிந்தாராகில்  
விளம்புவேன் ஒன்றுதான் வராமல் தான்  
ஒழிந்துமே வியாதியினில் சவமாய்ப் போவார்  
உத்தமனே அனித்தியமாம் உலக வாழ்க்கை  
முழுதுமே நம்பாத்த சொல்லிவிட்டேன்  
முக்கியமா யின் ஞானில் சொன்ன வார்த்தை  
அழும்பெண்வே யென்று நீ என்ன வேண்டாம்  
அப்பனே வேத யென்றே விரும்பிப் பாரே.

பொருள் : பெண்கள் மாயத்தில் விழுந்தாராகில் பல நோய்  
வாய்ப்பட்டு சவமாய்ப் போவார். உலகம் அநித்திய சியன்  
பறை அறியவும்.

### கர சீர்த்தின் அளவு—நூல்தோற்று

265. விழும்பெப்பார் இந்த நூல் தனிப்பே தானும் தோற்றுவதோற்று  
விளம்பி நின்ற பாடங்களும் எந்த விதமாய் தோற்றுவதோற்று  
விழுந்தாலும் பார்ராதே கருத்தைப் பாரு தோற்றுவதோற்று  
எந்தாலும் விழுப்பதற்கு வழிதான் சொல்லும் தோற்றுவதோற்று  
உறுதியுடல் ஜினிருப்பு முடிந்தால் சொல்வேன் தோற்றுவதோற்று  
உத்தமப்பே குரு முன்றுண் கும் கடந்த பின்பு தோற்றுவதோற்று  
அருந்தவத்தால் வந்ததொரு மதி நாலுக்கு தோற்றுவதோற்று  
அப்பனே வொன்றுதான் காரஞ் சேரு. தோற்றுவதோற்று

பொருள் : மதி நாலுக்கு காரம் ஒன்று சேர்க்கவும்.

### முப்பு (ஆதி—அந்தம் சேர்ந்தது)

266. சேர்த்து தான் கரைத்து தான் மூன்று நாள்தான் பால்கூப்பு  
சென்ற பின்பு தெளி வறுத்தி காய்ச்சி யப்பா பால்கூப்பு  
பார்த்துமே கொஞ்ச ஜூஸ் கொண்டிறக்கி பால்கூப்பு : சிரிச்சூப்பு  
டக்குகிறேன் பீங்காளில் வழித்து வைத்து பால்கூப்பு : சூப்பு  
(பால்கூப்பு) பால்கூப்பு

நேரத்தியாய் ஒருவாரம் ரவியில் வைத்தால்  
நீரூமற் காயுமடா காயக் காய  
பாரத்துமே கந்தி கொள்ளு கீறி விட்டால்  
பகருகிறேன் காணவிலே பூத்துக் காயுமே.

**பொருள் :** இரண்டையும் கரைத்து மூன்று நாள் மூடி  
வைத்து பிறகு தெளிவிறுத்துக் காய்ச்சவும் கொள்ளப்  
ஜூலமிருக்கும் போதே இறக்கி பீங்கானில் வழித்து வைத்து ஒரு  
வாரம் ரவியில் வைத்தால் நீரூமற் காயும். கந்தியால் கீறிக்  
கீறி விடவும், காணவிலே பூத்துக் காயும்.

267. காய்ந்துமே மூப்புவாய் இதற்குத் தானும்  
கனிவுடனே பேர் மாத்திரம் சொல்லக் கேணு  
ஆய்ந்துமே அட்டுப்பு என்று தானும்  
அப்பனே ஒட்டுப்பு என்று தானும்  
கூர்ந்து பார் கம்பி உப்பு என்று தானும்  
கூறுகிறேன் பாறையுப்பு என்று தானும்  
சேர்ந்துமே சித்தர்களும் கூடித் தானும்  
சிறப்புடனே பேர் மாத்திரம் வைத்தார் தானே.

**பொருள் :** இதற்குத்தான் மூப்பு என்ற பெயராம். ஆனால்  
இதைப் பல பெயர்களால் அழைக்கின்றனர். அட்டுப்பு-கம்பி  
உப்பு, ஒட்டுப்பு, பாறையுப்பு என்று பல பரிபாணங்களில் பெயர்  
களை சித்தர்கள் கொடுத்துண்ணனர்.

### உப்புச் சுண்ணலம்

268. வைத்து அந்த உப்பு சந்திர மெலைக்கு மேலாம்  
அப்பனே ஆதி அந்த உப்புவுக்கு  
பக்தியுடன் சமன் வீரம் கூட்டித் தானும்  
பகருகிறேன் அமூரதத்தால் அரைத்துக் தானும்  
புத்தியுடன் வில்லைத்தடி காயவைத்து  
புகழாக அகவில் வைத்து மூடிதானும்  
சித்திபெற சிலை மன் செய்துவர்த்தி  
செப்புகிறேன் புடம் போடச் சுண்ணமாகும்.

**பொருள் :** மேற்படி மூப்புவுடன் சம எடை வீரங்கூட்டி  
அமிரதத்தால் அரைத்து வில்லை தட்டிக் காயவைத்து சிலையன்  
செய்து மூழப்புட மிடச் சுண்ணமாரம்.

**வைவிக்க :**—இங்கு வீரம் என்பது கடை சரக்கல்ல. வீரப்  
என்பது காரம். அதுவே அமூரி.

பிரதிபூர்வகால அடி மீட்டர் மீட்டர் மீட்டர்.

மூழப்புட மூழப்புட மூழப்புட.

269 சண்னமாம் இது வல்லோ முப்புச் சண்னம்  
ககமான இச்சண்ணம் விட்டுத்தானும்  
உண்ணிதமாய் முப்புவுந் தேடித் தேடி  
உவகமதில் அலைந்தலெந்து யிர் துறந்தோர் தானும்  
உண்ணமயாய் கோடான் கோடி யப்பா  
உத்தமனே முப்புவின் சண்ணத்தாலே  
அண்டருட தயவினால் தொந்தம் கேளு  
அப்பனே முப்பு விடை குதஞ் சேரே

பொருள் : இந்த சண்னத்து விடை குதம் சேர.

### ரச சண்னம்

270. சேர்த்துமே அழுரதமது விட்டு ஆட்டி  
சிறப்பாக வில்லை செய்து காய்ந்த பின்பு  
பார்த்துமே அகவில் வைத்து மேலும் மூடி  
பக்ருகிறேன் சிலை மன்ற செய்து தானும்  
நேர்த்தியாய் முழப்புடத்தில் போடச் சண்னம்  
நினைவாக சண்னத்தில் கழுஞ்சி நூக்கி  
பறத்தியாய் பானத்தால் மத்தித்தப்பா  
புகழாக துரிசிக்கு யூசிடாயே.

பொருள் : சேர்த்து அமிர்தம் விட்டு ஆட்டி வில்லை செய்து  
காய்ந்தபின்பு அகவில் வைத்து மேல் மூடி சிலைமன் செய்து  
முழப்புடத்தில் போட ரசம் சண்னமாகும். இந்தச் சண்னத்தில்  
கழுஞ்சி எடுத்து அமிர்தம் விட்டு குழப்பி துருக்கு யூசவும்.

குறிப்பு :—அமிர்தம்—அழுரி.

### துருகு சண்னம்

271. புசியே யதற்கு மேல் காரத்தாலே  
புசுதுகிறேன் கவசமது செய்து தானும்  
ஆசித்து மூன்று மன்றை சிலை செய்து  
அப்பனே புடம் போட தூரிக்க சண்னம்  
வாசித்த சண்னத்தால் சரக் கெல்லாந்தான்  
அங்பனே சண்னமாஞ் சண்னத்தாலே  
வீசினினால் தொந்தமது கோடி கோடி  
விளம்புகிறேன் துறை கோடி கோடிதானே.

பொருள் : புசி காரத்தால் கவசம் செய்து அகவில் வைத்து  
மேல் அகல் மூடி மூன்று மன்றை சிலை செய்து புடம் போட, துருகு  
சண்னமாகும். அதனால் சரக் கெல்லாம் சண்னமாகும்.  
இதனால் பல துறைகளில் வெற்றி பெறலாம். எந்த லோகத்தில்  
வீசிகாலும் சணக மாம்.

272. கோடி யென்றால் எத்தனையோ கோடி காலும்  
கருதுகிறன் அதிலந்த பரிசு வேகத  
ஆடினால் அதைத் தொட்டு கோடா கோடி  
அப்பனே புலத்தியனே யாடும் ஆட்டை  
பாடினிட்டேன் ரெண்டாயிரத்தில் பாரு  
பார்க்க வென்றால் அதைக் குறுக்கி பாரீர் காப்பு  
ஆடியோ சொன்ன சாஸ்திரங்கள் கேளு  
சுகமான சகல கலைக்கியான மொன்றே.

பொருள் : இதில் வேகத் தொல்லி முடியாது நான் பாடிய  
இரண்டாயிரத்தைப் பாரு.

273. ஒன்றால் சௌமிய சாகரந்தா ஜென்று  
உத்தமனே பெருநால் பூரணந்தா ஜென்று  
நன்றாயோக பூரணந்தா ஜென்று  
நாட்டினேன் பூரண சூத்திரந்தா ஜென்று  
பண்டான காவியத்தில் நாலுஞ் சொன்னேன்  
பாரப்பா ஜயாயிர மாவிரிகும் சொன்னேன்  
அய்யகுட தயலினால் என்னுாறு ஒன்று  
அப்பனே இவ்வளவு குறுக்கித் தானே.

பொருள் : சௌமியசாகரம், பெருநால் பூரணம், யோக  
பூரணம், பூரணகுத்திரம் என்னுாறு முதலிய பல சாஸ்திரங்கள்  
தொல்லியுள்ளன. அவைகளையும் பார்க்கவும்.

274. குறுக்கியே பனிரெண்டாயிரத்தைத் தாழும்  
குறிப்புடனே முஞ்சுமே யீராறு காப்பும்  
குருக்கமாய் பாடி வைத்தேன் அதுகள் தன்னில்  
சொன்னதொரு வித்தையெல்லாம் யின்னூல் தன்னில்  
குருக்கமுடன் முன் சொன்ன முப்புவாலே  
உத்தமனே ஆடிடுவாய் தொழில்க ளெல்லாம்  
திறமுடனே பனிரெண்டு காப்புதானும்  
தீர்க்கமுடன் கிடைக்காவிட்டால் கிடைத்த

மட்டும் பாரே

பொருள் : பனிரெண்டாயிரத்தைப் பாரு. பனிரெண்டு  
காப்பையும் பாரு.

275. கிடைத்த மட்டும் அதில் சொன்ன தொழில்கள்  
கோடான கோடி தொந்தம் ஆடலாகும்  
அடக்கியப்பா அதிலதிலே முப்பு மார்க்கம்  
அன்பனே மறைத்து வைத்தேன் ஆகையாலே

பார்த்தால்

படப்படப் பாகவே யின்னூல் தன்னில்  
பதறிவிட்டேன் பாலமென்றே யென்னி யானும்  
கிடைப்பதும் இன்னூல் தான் அருமையாகும்  
கிடைத்தாலோ புதுதியனே சித்தஞ்ஜான் பாரே.

**பொருள் :** அந்த நூல்களிலெல்லாம் மூப்பு மார்க்கத்தை  
மகற்றி வைத்தேன். இந் நூலில் வெளியாய்ச் சொல்லி  
யுள்ளன.

### வாசி யோகம் ராஜாங்க யோகம்

276. சித்தஞ்சயாவதற்கு கண்ட மதனில்  
சிறப்புடனே வங் கென்று வினாடி யெட்டு  
புத்தியுடன் சுதாவிட்டு மூலம்விட்டு  
புகழாக மேல் வளரயில் வாசி யோட்டி  
புத்தியுடன் சிங் கென்று வினாடி யெட்டு  
பாரப்பா சுதா நவத்துவார மெல்லாம்  
கொத்தேடே தாண்டங்கும் சுழினைதானும்  
கூறு மூலாக்கினைகள் தன்னில் கேளுகேளே.

**பொருள் :** வங், சிங் என்று சொல்லி வாசியைப் பட்ட  
நவத்துவார மெல்லாம் அடங்கும்.

277. கௌப்பா கணைகளொரு வழியே பாயும்  
கேண்மையுடன் இப்படியே தேறு தேறு  
கௌப்பா நாத விந்து சுற்றி நின்ற  
கெடியான காயத்தில் சிவமுன் சத்தி  
வாழ்ந்திருப்பார் இக் கற்பம் கொண்டோர்க்கு  
அருளுகிறேன் சாயுச்சு பதவி யெற்றும்  
கௌப்பா ஆண்டிலொரு விந்தினுமே  
இருபையுடன் ஒந்தானில் அழுதங் கொண்டே.

**பொருள் :** நாதவிந்து உடலில் சுற்றி நின்றால் சாயுச்சு பதவி  
எய்தும்.

278. கொண்டால் கேள் ஜெகத் குருவு மிவனே யாவான்  
கூறுகிறேன் இந்த பொக்கிலுத்தைத் தானும்  
விண்டுமே வெளிவிட்டால் சொல்லக் கேளு  
விளம்பினேன் சாபமது என்ன வெங்குல்  
அண்டயிடி விழுந்து தலை தெறித்துப் போகும்  
அப்பனே முதலாண்டில் காயந் தன்னில்  
புண்டுபோல் அநேக கோடி நோய்கள் தானும்  
பழப்போலே துளைத்துமே கணலாய் வீசும்.

**பொருள் :** நாத விந்தை அறிந்து கொண்டால் அவச் சூக்க  
குரு என்ற பதவி பெறுவான். ஆனால் அதை வெளியிட்டால்  
இடம் விழுந்து தலை தெறித்துப் போகும்.

**279.** வீசுவதும் போதாமல் குறடு கொண்டு  
வெடுக்கேளவே பிடுக்குவது போலாம் தேகம்  
நீச சொறி குட்டம் போல் காஞ்சும் பாரு  
நீயப்பா அஞ்சாமல் அதையே பாரு  
பாசமது ஞானமதை கண்டால் போலும்  
பாலுகண்ட பணிபொலும் பறக்கும் நோய்கள்  
ஆசையுடன் முன் ஜெனை பலத்தினுடே  
அப்பனே இக்கற்பம் கிடைக்க வேணும்.

**பொருள் :** முன் ஜென்ம பலத்தினால் இக் கற்பம் கிட்டும்.  
இட கற்பம் சொன்னாலும்போது உடலெல்லாம் சொறி குட்டம்  
போல் காஞ்சும். ஆனால் பயப்படாதே அதையே தொடர்ந்து  
சேவி.

**280.** கிடைத்தாலே மனதுதான் ஒருமை பண்ணி  
கிருபையுடன் ஓராண்டு அழுரியுண்டு  
உடலுவும் புலத்தியனே வேற் கூருவால்  
உண்ணமயுடன் தசதீகை முடியும் பாரு  
ஜெடலமது சித்தியாம் யோகவானும்  
சிறப்புடனே ஸுவாண்டு கழிந்துதானும்  
திடமுடனே யுகமது யிறங்கும் பாரு  
தீர்க்கமுடன் உடலுக்கு அழிவோ யிள்ளை.

**பொருள் :** ஓராண்டு அழுரியுண்டால் உடற்கூறு மாறி தச  
தீகை முடிந்து விடும். சடம் சித்தியாம். யோகவானும்.  
ஸுவாண்டு கழிந்தால் உடலுக்கு அழிவேயிள்ளை.

**281.** அழிவில்லை ஜூடம் வஜ்ஜீர காயமாகும்  
அப்பனே சித்தர்களில் இவனெனுருத்தன்  
அழிவில்லை சாகாமல் இருக்கலாகும்  
அப்பனே விளையில்லை தீகையாலே  
அழிவில்லை சாவதும் வாராதப்பா  
அப்பனே கார சாரத்தினுலே  
சுழலுகின்ற சரக்கு அறுபத்தி நாலும்  
சொல்லுகிறேன் நவலோகம் இன்னங் கேளே.

**பொருள் :** கார சாரத்தினால் சித்தர்களில் ஒருவனுவாய்.  
சாவதுவும் வாராது. 64 சரக்குகளும் கார சாரத்தால் சுழன்று  
மடியும்.

282 இன்னங்கேள் நவரத்தின முதலாயுள்ள  
அனேகமோடி இனங்களெல்லாம் வெள்ளீருகும்  
நன்றிதமாய் செந்துரம் மெழுகு கூட  
நவிழுகிறேன் காரசாரந் தண்ணுலாகும்  
பண்ணதொரு சித்தகுட ஆட்ட மெல்லாம்  
பாரப்பா காரசார ஆட்டமாகும்  
வின்னமாய் நூல்களிலே மறைந்த தெல்லாம்  
விளம்பினேன் புலத்தியனே வெளியாய்த் தானே.

**பொருள் :** இந்த காரசார த்தினங்களும் நீறிப் போகும். சித்தர்களின் ஆட்டமெல்லாம் இந்த நாத விந்தாலேயாம்.

283. வெளியான பாணத்தை யுண்டீர் தானும்  
விருப்பமுடன் கலகுதனில் உண்டோ வப்பா  
வெளியான காரத்தை யுண்ண உண்ண  
விளம்புகிறேன் முப்புரத்தைச் சுட்டுப் போடும்  
வெளியாகச் சொல்லுகிறேன் காலனில்லை  
விள்ளுகிறேன் ஆதியந்த அமுர்தத்திற்கு  
வெளியான மதனப்பால் என்றும் பேரு  
வீரமுன்ன அவனை யென்றும் பேரேயாமே.

**பொருள் :** அமுர்த ரசத்தை உண்ண உண்ண காலன் மாண்டு போவான். இதற்கு மதனப் பாலேன்ற பெயருமுண்டு.

284. என்றுமே யழுரி யுண்டால் அநேக நோய்கள்  
என் மகனே புலத்தியனே வீரிட்டோடும்  
அண்டருட தயலினால் இக்கற்பத்தை  
அண்பனே உணக்காக வெளியில் விட்டேன்  
நன்றான வாஸியாம் பருவம் தண்ணில்  
நாட்டினால் கற்பமது வசமதாகும்  
பண்டான வயது சென்றால் வசமாகாது  
பகருகிறேன் அண்டமெல்லாம் கத்திப்பாரே.

**பொருள்:** அமுரியை சாதிப்பதினால் அநேக நோய்கள் வீரிட்டோடும். பருவத்தில் வாஸியை அறைகினால் கற்பம் வசமாகும்.

### சீராப குளிகை

285. பார்க்கவே குளிகை சொல்வேன் பின்னுலப்பா  
பாரினிலே திராவகத்தின் போக்கைக் கேளு  
நேரத்தியாய் நவச்சாரம் மேனி ழுலீர்  
நெடுஞ் கம்பி உப்போடு வெங்காரந் தான்

சிரபடிகம் பாறையுடன் யுருவி பண்ணை  
சிறப்பான பச்சை கற்பூரத்தோடு  
உர்பத்து உப்பதுவும் வகைக்குத் தாழும்  
உத்தமனே சொல்லுகிறேன் பலந்தான் அஞ்சே.

**பொருள் :** குளிகை ஒன்று சொல்லுகிறேன் கேன். தவாச் சாரம், குப்பைமேனி, உப்பு, ஓ நீர், வெடியுப்பு, கல்லுப்பு, வெங்காரம், படிகாரம், பாறையுப்பு, நாயுருவி உப்பு, பச்சை கற்பூரம், இந்த பத்து உப்புகளும் வகைக்கு ஜந்து பலம் எடுத்துக்கொள்ளவும்.

286. அஞ்சாமல் சொல்லுகிறேன் அமூர்தந் தாழும்  
அப்பனே நாலுபத்து படியில் தாழும்  
அஞ்சாமல் காரத்தை சூரணந்தான் செய்து  
அன்பனே படியதுவும் அதிலே கொட்டி  
அஞ்சாமல் கரைத்துமே சொல்லக் கேனு  
அப்பனே மூன்று நான் வைத்து தாழும்  
அஞ்சாமல் தெளியிறுத்து சாலில் வார்த்து  
அரிதாரம் வீரமுடன் கெளரி வென்னொயாமே.

**பொருள் :** மூன் சொன்ன உப்புக்களை எடுத்து பதினான்கு படி அமூரியில் கொட்டி கரைத்து மூன்று நாட்கள் வைத்து தெளியிறுத்து ஒரு பாணையிலிடவும்.

287. வென்னொயுடன் பூரம் லிங்கம் சிலையிலேடு  
வென்னை சிங்கி ரசம் கெந்தி துரிசி யோடே  
விள்ளுகிறேன் வகைக்கு பலமெடுத்து ஒன்றுய்  
விருப்பமுடன் சிலைதன்னில் கிளியா யப்பா  
நல்லாய் கேள் பொட்டனமாய் கட்டித்தாழும்  
நல்லுகிறேன் மூன்சாலில் தொங்க விட்டு  
சன்னையில்லா சாலுதனை அடுப்பில் வைத்து  
சாற்றுகிறேன் கமலாக்கினியாய் வன்னி போடே.

**பொருள் :** அரிதாரம், கெளரி, வென்னை பாஷாணம், ரசம் கெந்தி, பூரம், லிங்கம், மலேசீஸ், துருசு இவைகளை வகைக்கு ஒரு பலமெடுத்து அரைத்து சிலையில் மூடிந்து கிழிக்கட்டி மூன் சொன்ன பாணையில் தொங்கலிட்டு பாணைய அடுப்பிலேற்றி கமலாக்கினியாய் நெருப்பைக் கொடு.

288. வன்னியிட்டு புளைய துவும் வாருமல் மூன்  
வருகின்ற நுரையகற்றி பொங்கா வண்ணம்  
நல்விதமாய் சரக்குதுவும் கரையாமற்றுன்  
நலமுடனே கணக்கு சென்று தீயை யாத்தி

உண்மையுடன் இறக்கியே கணல் மட்டிட்டால்  
உறுதியுடன் எடுத்துப் பார் சரக்கெல்லாந் தான்  
வண்மையுடன் கட்டி யிருக்கும் பாரு  
வகையுடனே யதுகளைல்லாம் பீங்கான் தன்னில்

**பொருள் :** கிளியை தண்ணீரில் படாமல் (அழுரி) வைத்து எரிக்கவும். அழுரி பொங்கி வராது பார்த்துக் கொள். அனல் இறத்தி எடுத்துப் பார்க்க சரக்கு கட்டி இருக்கும்.

289. பீங்காவில் இட்டுமே ரவியில் வைத்து  
பிலமாக காய்ந்த பின்பு சரக்கு தன்னை  
ஆங்காலும் சூரணமாய் செய்து தாழும்  
அப்படேன முன்பத்து உப்பு தன்னை  
சாங்கமாய் சூரணித்து சொல்லக் கேளு  
சாற்றுகிறேன் இருவகையும் தொந்தம் பண்ணி  
பாங்கு பெற வாலை குடம் தன்னிலிட்டு  
பகருகிறேன் செம்பாலே செய்த வாலையாமே.

**பொருள் :** எடுத்து பீங்கானிலிட்டு கன ரவியில் வைக்கவும். எடுத்து பொடி செய்துகொள். முன் சொன்ன பத்து உப்பும் பாணையில் உறைந்திருக்கும். அதையும் எடுத்து பாங்காணங்களையும் ஒருமிக்கச் சேர்த்து அரைத்து பாணையிலிடவும். தாம்பரத்தில் ஒரு வாலை செய்து கொள்ளவும்.

290. செய்ததொரு வாலை குடம் மேலே மூடி  
செப்புகிறேன் உளுந்துமா கொண்டு வந்து  
உய்தமுடன் வெண் கருவால் அரைத்துத் தாழும்  
உத்தமனே சீலைதனில் தடவி நீயும்  
அய்யனே புலத்தியனே கவசம் செய்து  
அங்புடனே வாலுகையை அடுப்பிலேத்தி  
ஒய்யார மாகவே வண்ணி மூட்டி.  
உறுதியுடன் எரித்திடுவாய் உகந்து கேளு.

**பொருள் :** வாலையை குடத்தின்மேல் மூடி உளுந்து மாகவை வெண் கரு விட்டறைத்து சீலை செய்து வாலையை அடுப்பிலேற்றி எரித்திடுவாய்.

291. உகந்துமே வாலையதின் வாயில் தாழும்  
உத்தமனே குப்பிதனை சாய்த்து வைத்தால்  
ஜூகமகிழ திராவகந்தான் இறங்கும் பாரு  
செப்புகிறேன் ரத்தவரணம் போலிருக்கும்

அகமமிழு கமலாக்கினியால் எரிக்க  
அப்பனே தசனூழி சுருக்கு ஏத்து  
புகலுகிறேன் சூதமது சுட்டிப் போகும்  
புகழான காரத்தில் சாரம் விட்டே.

**பொருள் :** குப்பியை சாய்த்து வைத்து திராவகத்தை  
பிடித்துக் கொள்ளு. அந்த திராவகம் ரத்த வர்ணம் போலில்  
ருக்கும். இத் திராவகத்தை சூதத்திற்கு சுருக்குக் கொடுக்க சூதம்  
சுட்டிப் போகும்.

292. விட்டரத்து சூதமணி தனக்குத் தானும்  
விருப்பமுடன் கவசமது செய்து அப்பா  
இட்ட புடம் ஒரெருவில் முதல் புடந்தான்  
இன்பமுடன் மறுபடியும் இரண்டு தன்னில்  
சட்டமாய் பிறகு மூன்று எருவில்பபா  
சாற்றுகிறேன் மறுபடியும் நாலுவாகும்  
திட்டமுடன் பிறகு ஐந்தெருவில்வப்பா  
திரும் இந்தப்படியே தான் காரத்தாலே.

**பொருள் :** பிறகு காரசாரத்தை அவரத்து மணிக்கு கவசம்  
செய்து ஒரெருவில் புடம் போடவும். பிறகு மூன்று, நான்கு,  
ஐந்து எருவில் புடம் போடவும்.

293. காரத்தால் கவசமது செய்து தானும்  
காட்டுகிறேன் புடத்திற்கு புடந்தான் மைந்தா  
தீரமுடன் எருவேத்தி புடந்தான் ஐந்து  
தீரத்தாலோ குளிகைக்கு பஞ்ச தீக்கூ  
வீரமுடன் செய்ததினால் இதன் வேகத்தை  
விளம்ப அது என்ன சொல்லேன் வாசி தன்னை  
தீரமுடன் தாவிமுத்து குளிகை தன்னை  
தீர்க்கமுடன் வாயிலிட்டால் ஜடத்தைத் தூக்கும்.

**பொருள் :** இப்படி ஐந்து புடமிட மணிக்கு ஐந்து தீட்கை  
முடிந்ததாம். இதன் வேகத்தை சொல்லி முடியாது. வாயிலிட்டால் ஜடத்தைத் தூக்கும்.

294. தூக்குமிந்த முறை பதினெண் பேர் கருத்துத் தானும்  
துரிதமுடன் பரிசுத்தேன் புலத்தியனே அய்யா  
நோக்கி இந்த திராவகத்தால் நவலோகங்கள்  
தொடிக்கு முன்னே தான் பழக்கும் நவ ரத்தினங்கள்  
வாக்கு மணம் கொள்ளாத சத்துமாகும்  
வாய்த்த தொரு திராவகத்தை பதனம் பண்ணு  
தாக்கினுஷ் சவங்கள்கூட எழுந்திருக்கும்  
தன்மையற்று ஜெடஞ் சாத்யமானுல் தானே.

பொருள் : இந்த முறை பரீஸ்தித்துப் பார்த்தது. திராவகத்தை ஜாக்கிரதையாய் பதனம் பண்ணுவு. அதனால் நவலோகங்கள் நொடிக்குள் பழுக்கும் நவரத்தனங்கள் நறும். சத்தும் எடுக்கலாம். இதை உள்ளுக்குத் தாக்கினால் சவம்கூட எழுந்திருக்கும்

295. ஆனால் கூடெழுந்திருக்கும் யிதுதான்னிற  
அப்பனே உசுகத்தில் சித்து முண்டோ  
மாணு கேள் தாம்பரந்தான் பத்துக் கொன்று  
மாட்டினால் தைவமது மாத்துப் பத்தாம்  
வினே தான் தீரியாமல் இந்த வண்ணம்  
இத்தயிலம் தவலோகம் நன்னியாமல்  
ஆமேதான் மாத்து பத்தறையே காணும்  
அங்பனே நீ இந்தப்படியே பாரே.

பொருள் : மேற்படி தைவத்தை தாம்பரத்தில் பத்துக் கொண்டு தாக்கினால் மாத்து பத்தறையாகும்.

### சீராபு குளிகை

296. பாரப்பா சொல்லுகிறேன் இன்னங்கேணு  
வாலீர ரசம் ஒட்டில் விட்டு அடுப்பில் வைத்து  
நேரப்பா ஒரு மரத்தின் கொம்பால் தீ தான்  
நிச்சயமாய் போட்டுமே கடிளக வைத்து  
பாரப்பா திராவகந்தான் சுருக்கு ஏத்த  
பக்குகிறேன் நன்றாகக் கட்டிப் போகும்  
நேரப்பா காரமென்ற கவசந் தானும்  
நிச்சயமாய் சொல்லுகிறேன் அஞ்சஞ்சு குட்டே

பொருள் : வாலீர ரசத்தை ஒட்டில் கூற்றி அடுப்பில் வைத்து திராவகத்தை கருக்குக் கொடுத்துக் கொண்டு ஒரு ஜானி விறகால் ஏற்றுவர எட்டும்.

297. குட்டியே முன்போலே புடந்தான் அஞ்ச  
சொல்லுகிறேன் போட்டெடுக்க ஜெட்டத்தைத் தூக்கும்  
நாட்டமுடன் இப்படியே புடந்தனக்கு  
நவிலுகிறேன் ஒவ்வொன்றும் விராட்டி யேத்து  
குட்டிவாய் நூறுதரம் சாரணைதான் தீர்த்து  
சுகமாக வங்கமது சேருக்கி  
போட்டிடவேயக் குளிகை நீர்தான் வாங்கும்  
புகலுகிறேன் அந்த வங்கம் பத்து மாத்தாம்.

பொருள் : கட்டிய குத்தை முன் சொன்னபடி கவசம் கட்டி புடம் போட்டு வாய்விட ஜடத்தைத் தூக்கும். நூறு புடம் போட, அதாவது ஒவ்வொரு விராட்டி ஏற்றி புடமிட, விரியமான மணியாம். ஒரு சேர் வங்கத்தை உருக்கி ஷி குளிகையை அதில் போட வங்கம் பத்துமாத்தாகும்.

298. மாற்றுஷ இக் குளிகை பாலிலிட்டால்  
மனம்னென நீரெல்லாம் குடித்துப் போடும்  
போற்றியே இதை நாவில் அடக்கம் பண்ணி  
புகழாக அங் என்று வாசி தண்ணே  
பார்த்திபனே தானிமுத்து சாதித்தாக் கால்  
பகருகிறேன் ஒரு நொடியில் அண்ட மெல்லாம்  
காத்து போல் தான் சுற்றி வரலாம் மைந்தா  
காணப்பா இது சொருப குளிகைதானே.

**பொருள் :** இக் குளிகையை பாலிலிட்டால் மனம்னென  
நீரைக் குடித்துவிடும். இதை நாவில் அடக்கி அங் என்று  
வாசியை இழுக்க ஒரு நொடியில் அண்டமெல்லாம் காற்று  
போல் சுற்றி வரலாம். இதுவே சொருப குளிகை.

299. தானென்ற இரும்பதனை நங்குயக் காய்ச்சி  
தப்பாமல் திராவகத்தில் அஜூவு குத்த  
பானென்ற செம்பாகும் குடவன் தன்னில்  
பாச்சடா நூத்துக்கு ஒன்று தானும்  
கொனென்ற வங்கத்தில் நூத்துக் கொன்று  
கொடுத்துப் பார் வயது சரஞ்சாம் பாரு  
தெனென்ற திராவகத்தில் குன்றி மாத்திரம்  
அமுரியில் தான் ஜட்டி இரண்டு வேளைதானே.

**பொருள் :** இரும்பை பழுக்கக் காய்ச்சி மேற்படி திராவ  
கத்தை அஜூவனவு இட இரும்பு செம்பாகும். பித்தனையில்  
நூற்றுக்கொன்றும். வங்கத்தில் நூற்றுக்கொன்றும் கொடுத்  
தால் பத்து மாத்தாகும்.

300. இரு வேளை மண்டவந்தான் கொண்டா யானுல்  
இன்பமுடன் நலை நிறைகள் அந்துப் போகும்  
நரம்புகளும் இறுகி நங்குயக் கட்டும் கட்டும்  
நவிதுகிறேன் திராவகத்தால் ஆகும் வேதை  
கரைவில்லை துறையில்லை தொந்தம் கோடி  
கருணையுடன் நாலாண்டில் குளிகை தண்ணே  
உறுதியுடன் முடித்துக் கொண்டு சொல்லக் கேடு  
உத்தமனே நினைத்த இடம் போய் பாரே.

**பொருள் :** ஷி திராவகத்தை குன்றியனவு அமுரியில் விட்டு  
காலை, மாலை இருவேளை ஒரு மண்டலம் கொண்ட நலை  
நிறைகள் போகும். நரம்புகளும் முறுக்கேறி பலக்கும்.

## பஞ்ச குண தீக்காஷ்ட போதுமென்பது

301. பாரப்பா தசதீக்கா முடித்தால் நன்று  
 பாலகனே யில்லா விட்டால் சொல்லக் கேளு  
 நேரப்பா பஞ்ச க ஈ தீக்கா போதும்  
 நிச்சயமாய் இந்த கற்பம் கொள்ளும் போது  
 சாரப்பா பத்தியந்தான் சொல்லக் கேளு  
 சாற்றுகிறேன் ஆவிச் பால் அன்னமாகும்  
 பேரான் காரமதில் சாரம் விட்டு  
 புலத்தியனே கரைத்துமே தெளிந்த பிச்பே.

**பொருள் :** தசதீக்கா முடிந்தால் நன்று. இவ்வாவிடில் ஆந்து தீட்சைகள் போதும். இந்த கற்பம் கொள்ளும்போது ஆவிச்பால் அன்னமொன்றே சாப்பிட வேண்டும்.

302. தெளிந்த நீர் தவியே சரக்கை யெல்லாம்  
 திறமுடனே தோனேத்திரம் கட்டித்தானும்  
 வெளிதனியே நீராழி யெரித்திட்டாக்கால்  
 விதமுடனே கட்டியே சித்தி யாகும்  
 வெளியாக அந்தரங்க சத்தி பூஜை  
 விளம்பினேன் உள்கு அப்பா உலகு தன்னில்  
 தெளிந்து பார் ஒருவருந்தான் கானுர் கானுர்  
 தீர்க்கமுடன் தச வருஷம் நீரதானப்பா.

**பொருள் :** காரமும் சாரமும் கலக்கி தெளிந்த நீரதனிலே எந்த சரக்கையும் கிழி கட்டி ஏரிக்க சத்தியாகும்.

303. அப்பனே கற்பத்தை சாதிப்பாய் நீ  
 அரைகிறேன் அங்கமதில் காரசாரம்  
 தப்பிதங்கள் இவ்வாமல் கண்டலப்பா  
 சாற்றுகிறேன் இயமன் இறந்து போவான் பாரு  
 ஒப்பாக சண்டனையும் செயிப்பதற்கு  
 உத்தமனே அமுரிதனை யன்றிதானும்  
 செப்புதற்கு அகிலமதில் வேறென்று உஸ்டோ  
 சித்தர்களும் உரைத்த விதி முப்பு தானே.

**பொருள் :** அங்கத்தில் காரசாரம் செருவதால் எமன் இறந்து போவான். அமுரிக்கு நிகர் ஒன்றுமில்லை. சித்தர்கள் சொன்ன முப்பு இதுதான்.

304. முப்புவால் வைத்த நூல்கள் என்னாம்  
 கோசமது வராது இன்ன விதமென்று  
 அப்புவெல் ஆதியாமல் மாந்த ரெல்லாம்  
 அப்பனே புலத்தியனே மாண்டு போனுர்

முப்புவே சத்தி சிவம் நாத விந்தாம்  
உரைக்கிறேன் காரசார மதுவே யாகும்  
ஒப்பாக மேல் கீழா யிருக்கும்  
உண்ணமைத்தே சித்தரெல்லாம் மறைத்து உரைத்தார்.

**பொருள் :** முப்பு இன்னதேன அறியாமல் மாந்தரெல்லாம் மாண்டு போனார்கள். முப்புவே சத்தி சிவம், நாத விந்தாம். அதுவே கார சாரம். அவை கீழ் மேலுமா யிருக்கும்.

305. மறைத்து வைத்த செய்திதே பிரித்து உள்கு மன மகிழ்ந்து சொல்லுகிறேன் இன்னங்கேளு துரியத்தை தான் கடந்து துரியா தீதம் துரிதமுடன் தான் ஏறி அங் கென்றுந் தான் உரைக்கிறேன் வாசித்தே ரேசித்து அப்பா உண்ணமயுடன் நாசிதனில் வாசிதானும் பரவியே நடவாமல் வாதி யப்பா பகருகிறேன் மதி கொண்டு தானும்.

**பொருள் :** வாசினை வயப்படுத்திக் கொள்.

306. கொண்டுமே மூன்றுண்டில் அரன் பாதத்தை குறிப்புடனே தெரிசித்து வாசி தன்னை நன்றாக குழிமுனியில் சொல்லக் கேளு நாட்டமுடன் கும்பித்து ரேசித்தப்பா அண்டருட தயவுணுல் பூரகத்தில் அண்பனே விளக்கீர்தி தெரிசித்தப்பா சண்டன்யும் ஜெபிப்பதற்கு முதலாண்டில் தான் சார்ந்திருந்த கற்பத்தை சாதிப்பாயே.

**பொருள் :** முதலாண்டில் சொன்ன கற்பத்தை சாதிக்கவும்.

307. சாதித்து திங்கள் ஐந்து சென்றுவப்பா சாற்றுகிறேன் அரவமது தீண்டினுக்கால் ஆதியாய் அனுக்கு உண் விஷந்தான் ஏறி அண்பனே மாண்டு போம் மேலும் கேளு சாதித்து வரும்போது உந்தன் சாயல் சாற்றுகிறேன் அரவத்தின் மேல் பட்டாக்கால் தீதான் சர்ப்பமது சாகுஞ் சொன்னேன். நிருவான உண் நிழல் தான் முதலாண்டப்பா.

**பொருள் :** ஐந்து திங்கள் கற்பத்தை சாப்பிட்டு முடித்த பிறரு பாம்பு உண்ணீக் கடித்தான் அதற்கு உண் விஷம் ஏறி மாண்டு போகும். தொடர்ந்து சாப்பட்டாக்கால் உண் நிழல் பட்டாலும் பாம்பு மடிந்துவிடும்.

308. முதலாண்டில் மாத்திரந்தான் இருக்கும் சாயம்  
முக்கியமாய் இரண்டு முதல் தூரப் போகும்  
விதமுடனே ஜந்து திங்கள் போன பின்பு  
வளம்புகிறேன் கார்கோடன் ஆகிலுந்தான்  
முதலாண்டில் தான் கடித்தால் அதுதான் சாகும்  
முக்கியமாய் இக் கற்பம் சாதித்து அப்பால்  
விதமுடனே நாபி நஞ்ச பாஷாணங்கள்  
வளம்புகிறேன் உண்டா லும் ஒன்றுமில்லை.

பொருள் : கார்கோடன் கடித்தாலும் அதுதான் சாகும்.  
நஞ்ச பாஷாணங்கள் உண்டா லும் ஒன்றும் செய்யாது

309. ஒன்றுமில்லை சங்கடங்கள் வாராதப்பா  
உறுதியுடன் எந்த லிதமாகி லுந் தான்  
நன்றாக ஓர் தீவாசி பெற்ற பின்பு  
நான் சொன்னபடி யெல்லாம் சாகி பாரு  
விண்டதொரு என் மொழியை உவகந் தங்கில்  
விஞாகப் பழித்தாலோ சொல்லக் கேனு  
அண்ட யிடி விழுந்து தலை தெரித்துச் சாவார்  
அம்புவியில் அவர்க்கு விளை அதிக மாகும்.

பொருள் : இந்நாலைப் பழித்தால் தலை தெரித்துப் போகும்.

### உண்மை வெளியிட்டவர்களுக்கு சாபம் கூறல்

310. அதிகமாய் வருமப்பா இன்னைக் கேளு  
அரைகிறேன் நாத வற்றதை வெளியிட்டோர்கள்  
அதிகமாய் எழுபிறப்பும் கழுதையாகி  
அப்பனே எழு நகரம் சேரவார் பாரு  
விதமுடன் இந்த கற்பம் கொள்ளுதற்கு  
விளம்புகிறேன் காட்டிலென்ன மீண்டிலென்ன  
விடப்பா எவ்விடத்தி விருந்தாவிலுங்க நான்  
விருப்பமுடன் சாதித்தால் தலைவற்றுமே.

பொருள் : இக்கற்பம் சாதிக்க காட்டுக்கும் மலைக்கும் போக  
வேண்டாம். வட்டிவிருந்தபடியே சாதிக்கலாம். இந்த நாத  
விருது கற்பத்தை வெளியிடுவார்கள் எழுபிறப்பும் கழுதை  
யாகு எழு நகரம் சேருவாரே.

311. தலைவற்று ஆணபின்பு சமாதி மூட்டு  
தண்மையுடன் சகலசித்து ஆண்டு சென்று  
பலமுடனே தான் வருகும் எல்லாந் தன்னுள்  
பகருவேன் இருந்துபார் அறிவார் பாரு

தலைமையாய் இன்னுள்ளின் வரலாறு சொல்லேன்  
தலைமையுடன் நான் சொன்ன காப்பில் வகும்  
பலமான கோடி ரூத்திரமும் பார்த்து  
பாரப்பா நாதாந்த ரகசியத்தைப் பாரே.

பொருள் : ஒரு வருடத்திற்குப் பின் சகல சித்தும் கிட்டும்.

### அகந்தியர் கோபத்தால் ஏடுகளைக் கூவிவிட்டது

312. ரகசியத்தை இன்னுள்ளின் சத்தியமாக  
அண்வோரும் தான்றிய வெளியாய்ச் சொன்னேன்  
அகமகிழு சொன்னதினால் சித்தரெல்லாம்  
அப்பனோ திரளாகக் கூட்டங் கூடி  
பகை கொண்டு எந்தன்மேல் கோபித்துப்பா  
பாரெல்லாம் தான் நடுங்க பொதிகை வந்து  
ரகசியமாய் எங்கள் நூல் கோளைச் சொல்ல  
அய்யனே பண்பிதுவோ வென்று கேட்டார்.

பொருள் : இந்நூலில் சத்தியமாக அண்வோரும் அறிய  
வெளியாய்ச் சொன்னதினால் சித்தரெல்லாம் கூடிக்கொண்டு  
என்மேல் கோபித்தார்கள்.

313. கேட்டவுடன் எந்தனுக்கு கோபம் வந்து  
கிருபையுடன் பாடி வைத்த இந்த நூலை  
நாட்டமுடன் நானெடுத்து யுருவி யன்றே  
நானிலத்தில் காற்றதனில் நூலை விட்டேன்  
நாட்டமுடன் அவர்களைத்தச் சேர்த் தெடுத்து  
நன்றாக தான் பார்க்கும் போதிலே தான்  
போட்டதொரு ஏடெல்லாம் பின் முன்னுக  
போய்விடவே கலந்துப்பா பிறகுதானே.

பொருள் : நான் கோபம் கொண்டு ஏட்டைப் பிரித்து  
உற்றி தூவிவிட்டேன். அதை அவர்களைடுத்துப் பார்க்கும்  
போது ஏடெல்லாம் பின் முன்னுக போய் விட்டது.

314. பிறகு எந்தனிடம் கொண்டு தானும்  
பிரியமுடன் தான் பணிந்து கொடுக்க அங்றே  
திறமுடனே பாஸத யந்தப்படியே தானும்  
தீர்க்கமுடன் புத்தகமாய் சேர்த்து கட்டி  
உறுதியுடன் கண்டு நான் நேர் படுத்தி  
உத்தமனே பார்க்கும் வழியெல்லாம் சொல்லி  
திறமான சித்தரிகளை போய்வா வென்று  
தீர்க்கமுடன் உத்தாரம் தந்திட்டேனே.

பொருள் : அதை நான் சேர்த்து ஒரு புத்தகமாகக் கட்டி விட்டேன்.

315. தந்திட்டேன் ஆதலால் இந்த ரூலீஸ்  
தண்மையுடன் கடையில் ஒருமுடிவிருக்கும்  
விந்தையாய் முடியிலொரு முடிவிருக்கும்  
வித விதமா யடை யினையிலுமே முடிவிருக்கும்  
இந்த விதம் பல வித மாயிருக்கு மப்பா  
இந்த ரூல் உலகத்தில் கிடைத்தாலும்நான்  
சந்தயமோ பலன்துவந் தெரியா தப்பா  
சற்குருவால் வகை சொல்ல வேண்டும் நானே.

பொருள் : சூகலே இந்துலிஸ் முன் பின்னாக பல பாடல்கள்  
அனைமற்றுள்ளன. இது உலகத்தோர்க்குக் கிடைத்தாலும்  
உண்மைப் பொருளை குரு முகமாகத்தான் அறிய வேண்டும்.

316. வேண்டுமென்றால் உலகில் இன்னூல் கிடையாதப்பா  
விதியிலுட பயனுவே கிடைத்தாலும் நான்  
ழுண்டு நான் சொல்லுகிறேன் கோடி தண்ணில்  
புகழாக ஒருவனிடம் இருக்கு மப்பா  
மீண்டுமே இருந்தாலும் கொடார்கள் சொன்னேன்  
முக்கியமாய் பெருநூலின் அதை யெல்லாம்  
ழுண்டுமே யின்னூலில் காணலாகும்  
புலத்தியனே நான் சொன்ன ஆறு வகைமாமே.

பொருள் : வேண்டுமென்றால் இன்னூல் கிடைக்காதப்பா.  
வந்தியிலுடன்டய பயனுவேதான் கிட்டும் கட்டினும் பிறருக்கு  
அதைக் கொடுக்க மாட்டார்கள்.

317. ஆறு வகைம் குறுக்கியே பாதி சொன்னேன்.  
அப்பனே அதைக் குறுக்கியே பொதிகை தன்னில்  
தீரமுடன் இருகாண்டம் சொல்லி வைத்தேன்  
தீர்க்கமுடன் அதைக் குறுக்கியே புலத்தியனே கேள்  
வீரமுடன் பணிரெண்டாயிரம் நான் சொன்னேன்  
விபரமுடன் அதைக் குறுக்கி சொன்னதைக் கேள்  
சாரமுள்ள சௌமிய சாகரத்திலே  
சாற்றுகிறேன் அழுர்த கலைக்யானந் நானே.

318. தண்ணேடு பூரணமும் மதி வெண்பாலும்  
சாற்றுகிறேன் பத்தியாய் பூரணத்தினேடு  
உண்ணிதமாய் பரிபாகை பெரு நூல் ஞானம்  
உத்தமனே தீணால் விதி தசமாங் காண்டம்

நன்னிதமாய் பூரண குத்திரத்தி ஞேடு  
நவின்ற தொரு சாஸ் நிரங்கன் சொல்லி வைத்தேன்  
பண்டு போல் இதை யெல்லாம் பார்த்துப் பார்த்து  
பண்புடனே ஒல்வொன்றாய் பாடல் தானே.

**பொருள் :** (317-318) இவ்விரு செய்யுள்களிலும் அகத்தியர்  
செய்த சில முக்கியமான நூல்களைக் குறிப்பிடப்பட்டுள்ளது.

319. பாடல் தான் ஒல்வொன்றாய் பார்த்துப் பார்த்து  
பகருகிறேன் இந்த அந்தரங்க தீசாவிதி  
பாடல் சிலதிலே யிருந்த வண்ணம்  
பார்த் தெடுத்துக் கோர்த்து வைத்தேன் இதைபோல்  
தானும்  
நாடதனில் ஒரு நூறும் சொல்லா தப்பா  
ஆனாலும் பிரம்ம குல வள்ளுவன் தான்  
நாடதனில் இதைப் பார்த்து பார்த்துத் தேடி  
நாடிதான் ஞான மென்ற பாதை யொன்றே.

**பொருள் :** இந்த நூலில் ஆங்காங்குள்ள பாடல்களை  
கோர்த்து அந்தரங்க தீசாவிதியென்ற பெயரைச் சூட்டினேன்

320. பாதையிலும் சிலது மொழி மறைவாய்ச் சொன்னேன்  
பகருகிறேன் சித்தரெல்லாம் யிந்த நூலை  
சிறையென்றும் தங்களுடைய ஜீவனைப் போல்  
சிறப்புடனே குகையில் வைத்து அடக்கம் பண்ணுல்  
போதமிந்த சாஸ்திரந்தான் கொடுக்கப் போனால்  
புலத்தியனே எல் வண்ணம் சித்தி செய்வார்  
ஓரதிமேல் ஆணையப்பா சுகல நூலில்  
சொல்லியே மறைந்த தெல்லாம் வெளியாய்ச் சொன்னேன்.

**பொருள் :** பல நூல்களில் மறைந்துச் சொன்னதையெல்லாம்  
இந்தாலில் வெளியாய்ச் சொல்லினிட்டேன். ஜோதியின் மேல்  
ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.

### பிண்ட வரலாறு

321. சொன்னேன யினி பிண்ட வரலாறு கேளு  
க்கழுடன் சுகல சாஸ்திரங்கள் தன்னில்  
நன்றாக பிண்ட மொன்றே சொன்னதைக் கேள்  
நாட்டழுடன் இரண்டான் ஆண்டுதனில்  
கெள்ளு ஜுந்தாம் நிப்கன் தனில் வரும் புளிக்கு  
சிறப்புடனே முதற் பிண்டமென்று பேராய்  
உண்ணிதமா யிருக்கும் இரண்டாம் பிண்டம்  
உத்தமனே ஏழுக்கும் மூன்றாய் பிண்டமாமே.

பொருள் : ஜந்தாம் திங்கள் வரும் புளிக்கு முதற்பிண்ட மென்றும் ஏழாம் திங்களில் வரும் புளிக்கு இரண்டாம் பிண்டம் மூன்றும் பிண்டமென்று பெயர்.

322. பிண்டமது எட்டுக்கு நாலாம் பிண்டம்  
பிரித்துரைப்பேன் ஒன்பதுக்கும் ஜந்தாம் பிண்டம்  
நன்றாக பத்துக்கு ஆறும் பிண்டம்  
நாட்டுகிறேன் ஆறஞ்சிக் கோழாம் பிண்டம்  
விண்டாலே ஏற்றுக்கு எட்டாம் பிண்டம்  
விருப்பமுடன் ஏழாறுக் கொஷ்பதாகும்  
அண்டருட தயவினால் ஏழே மூக்கு  
அப்பனே பத்தான் பிண்ட மொன்றே.

பொருள் : எட்டுக்கு நாலாம் பிண்டம், ஒன்பதுக்கு ஜந்தாம் பிண்டம், பத்துக்கு ஆறும் பிண்டம், ஆறஞ்சிக்கு ஏழாம் பிண்டம், பனிரெண்டுக்கு எட்டாம் பிண்டம், ஒன்பதாகும், நாற்பத்தொன்பதுக்கு பத்தான் பிண்டமாகே.

323. என்றுமே நூல்களிலே சொன்னவாறு  
இயம்பி விட்டேன் இது பிண்ட வரலாறு மாகும்  
நன்றான் பிண்டத்துக்கு அண்ட மென்றும்  
நவின்றதொரு அண்டமே பிண்ட மென்றும்  
விண்டார்கள் கால் தலையாய் தலையே காலாய்  
இருப்பதால் சாகாத தலீஸ் தானென்றும்  
உன்னமயுட வேகாத கால் தானென்றும்  
உத்தமனே வேகாத தலீஸ் தானென்றே.

பொருள் : பிண்டத்துக்கு அண்டபென்றும், அண்டத்துக்கு பிண்டமென்றும், சாகாத்தலீஸ், வேகாக்கால், வேகாத்தலீஸயன்று தலைகிழாய் சித்தர்கள் சொல்லிவிட்டனர்.

324. ஒன்றுமே சாகாக்கால் என்று பேராம்  
என் மகனே பாகௌயெல்லாம் சித்தரெல்லாம்  
நன்றாக மறைத்து வைத்தார் சொல்லிவிட்டேன்  
நாட்டுவேன் இனி யோக நிலையைக் கேளே  
என்றுமே வயதமிலங் கேன்றுந்தான்  
என் பிள்ளாய் புலத்தியனே ஹதிது தானும்  
குஞ்சிலுறை திருவடியை தெரிசனம் பார்  
கூறுகிறேன் சிங் கென் சாதனை தான் செய்யே.

பொருள் : வயதமில் என்ற பஞ்சஷுதங்களை மறவாதே.

### சாதனை

325. தான்தனில் இனமுநி நாசி நுளி மேல்  
தன்மையுடன் நடன மென்றே சார்வை காணும்  
தானேதான் அதிலுங் கேள் உள்ளுக்குள்ளே  
தனதாக ரேசித்துக் கும்பித் தாது  
தான்தனில் ஆதியாய் சோதி காணும்  
அப்போது அகஸ்ட வெளிதனிலே சேர்க்கும்  
நான் தனில் இருபத்தொருயிரத்து அறுநாறெண்ற  
தகுவான் சுவாசத்திலே சோல்லக் கேளே.

**பொருள் :** சுழிமுனையில் மனதை வைத்து யோகஞ் செய்ய  
இருபத்தொருயிரத்து அறுநாறு சுவாசங்களும் கட்டுண்ணும்.

326. சோல்லக் கேள் ஒவ்வொரு கலையாய் வாங்கி  
கக்குடனே தேய்பினை தானில்லா வண்ணம்  
நல்லாக் கட்டினால் காணும் காக்கி  
நவிலுவேன் அதன் பெருமை அதேகழுங்டாம்  
வின்னுவேன் வாசிதனைக் கொண்டு தாணும்  
யிருப்பழுடன் சிவயநம் வென்று மைந்தா  
உல்லாச மாகவே நாடி பந்து  
உறுதியுடன் நாசி நுளி பணிந்திடாயே.

**பொருள் :** அவ்வித வாசிப் பயிற்சி தசநாசிலோயும் உறுதிப்  
படுத்தும்.

**குறிபு :** சிவ தீட்சையெண்பதே வாசிப்பயிற்சி (364-ஆம்  
பாடல் பார்க்கவும்.)

327. பணிந்துமே நமசிவய வென்று தாணும்  
பற்றுகின்ற நாட்டத்தில் மனந்தான் கொண்டு  
அனுகினால் அவ்வும், உவ்வும் சித்தியாகும்  
அப்படே நாரைதனில் வாசி கொண்டு  
கணிந்தாதி ரேசித்து பூரித்தன்றே  
கருணையுடன் குப்பித்து நின்றிட்டாக்கால்  
துணை யிருப்பார் பரமப்போதே கோா  
துரிதமுடன் ஒங்காரம் கொண்டுதானே.

**பொருள் :** ஒங்காரம் என்னும் மூலப்பொருளிலிருந்து  
அவ்வும், உவ்வும் உண்டாயிற்றிறைண்பதை நீ அறிந்து  
கொள்வாய். அவைகளால் வாசி எய்ப்படும்.

328. கொண்டுமே வாசியது கிழே பாய  
 ஈறுகிறேன் ஆகாரந் தண்ணில் தாழும்  
 நன்றானதே அதனை பேசுவார்கள்  
 நல்லுவேங் காய்சித்தி வீட்டிலுந்கால்  
 செண்டு போல் வாசி கொண்டு சூதினுக்கால்  
 சிறப்புடனே குருநாதன் நீயுந் தாழும்  
 இன்பமுடன் இருவராய் இருப்பா யப்பா  
 இன்பம் வளர் அமுரியினால் ஆண்டுக்குள்ளே.

**பொருள் :** காய் சித்திபெற்ற உடலுள் வாசி வயப்பட்டு குருநாதன் என்ற பெயரை எடுப்பாய். ஓர் ஆண்டு அமுரி சேவிகை இரண்டு கலைகளும் ஒருமிக்கும்.

329. ஆண்டுக்குள் தூவ உடல் குஷ மாகும்  
 அப்பனே துவாத சாந்த வெளியுங் காணும்  
 பூண்டுமே வாவிபத்தில் கற்பஸ் கொண்டால்  
 புக்குகிறேன் மேனி வற்றிர காயமாகும்  
 வெண்டினால் பூஜையது கார சாரம்  
 விருப்பமுடன் ஞானமறு வேண்டினுக்கால்  
 ஆண்டுமே பான முண்டு பழகிலன்றே  
 அப்பனே உறக்கமது அற்றுப் போமே.

**பொருள் :** ஒரு வருடம் அமுரி கொண்டால் தூய உடல் குட்சமமாகும். கற்பத்தை வாவிபத்தில் கொண்டால் உடல் வந்திர காயமாகும். உறக்கம் போகும். அதற்கு காரசார பிசை வேண்டும்.

330. அற்றுமே உறக்கமது போனால் அப்பா  
 அண்டுடனே நீயப்பா எக் காலத்தும்  
 பத்தியுடன் யோகத்தில் இருக்க வேண்டும்  
 புக்குகிறேன் யோகத்தின் விதியைக் கேளு  
 பக்தியுடன் உடலுயிரும் பிலக்கத் தாழும்  
 பானத்தை ஆண்டு உண்டால் சாக்காடிலில்  
 முத்தி பெற பான மோர் ஆண்டு உண்டு  
 முக்கியமாய் ஜடலமதை வலுக்கச் செய்யே.

**பொருள் :** யோகமென்பது உடலும் உயிரும் ஒருமிக்க இனைப்பது. ஓராண்டு அமிர்த பானத்தைச் சாப்பிட உடல் வலுக்கும்

331. செய்துமே காரமும் இரண்டு ஆண்டிற்குள்  
 ஜெயத்தோடு காலையோடு மாலை யுண்டு  
 மெய்யாக வருடமது மூன்றாம் போனால்  
 மேன்னமொயாய் உதகமது பாயும் பாயும்

உய்யவே வகாரமும் ஆகு மப்பா  
உறுதியுடன் திணூ பெற்ற யோகிகட்கு  
மெய்யாக சொல்லுகிறேன் எக்காலத்தும்  
மேன்மை பெற்ற புலத்தியனே அழிவே வில்லீஸ்

**பொருள் :** இரண்டு ஆண்டுகள் காலை, மாலை சாதித்து  
வருதல் வேண்டும், மூன்றும் ஆண்டு உள்ளிருக்கும் உதகம்  
பாயும்.

332. அழிவில்லீஸ் சரிகை யது முதலாம் திணூ  
அப்பனே கிரிகை யது இரண்டாம் திணூ  
அழிவில்லீஸ் யோகமது மூன்றும் திணூ  
அப்பனே ஞான மது நாலாம் திணூ  
சுழி காலையும் நாலு திணூ முடிந்தாலப்பா  
சிவன் இவனும் பேதமில்லீஸ் சொருப சித்தி  
உழவாதே யோனி யுட ஆஸத் தியில்  
விழுவதை நீ மறந்துவிடு உறுதியாக.

**பொருள் :** ஷி கற்ப திணூகள் முடிந்தால் அதுவே சரியை,  
கிரியை, யோகம், ஞானம், கற்பத்தை விட்டால் இதெல்லாம்  
கிடையாது.

333 உறுதியாய் தாரை கொண்டு ஊதினுக்கால்  
யோக சாதனை யப்பா நிலைத்துப் போகும்  
திறமதாய் ஆண்டப்பா முப் பாழுந்தான்  
தீர்க்கமுடன் பாழுதாம் பானங் கொள்ளு  
வரவரடை கைப்பதுவும் மாறிப் போகும்  
அப்பனே நாளுக்கு நாள் தேகந் தாலையும்  
உனர்கிறேன் காந்தியாம் உலகந் தன்னில்  
முக்கியமாய் தசதிணூ தன்னில் தாலையும்.

**பொருள் :** பானத்தைக் கொள்ள உடவிலுள்ள கைப்பு  
மாறிப்போகும். உடல் காந்தியாகும்.

### கற்பம் துவக்குங் கஙலம்

334. தசதிணூ தன்னிலொரு திணூ யென்றால்  
சாக்காடு தவறிப் போம் கற்பந் தாலையும்  
துகல் கட்டி துவக்கவன்றே வேண்டுமானால்  
சொல்லுகிறேன் துவாமாதம் துவக்க வேண்டும்  
உதிதமுடன் பின்னெந்த மாதந்தாலையும்  
உத்தமனே கூடாது உப்புனுவே  
நகக்கியே கூட்டு விட்டு கருவிதன்னை  
நகவதுவும் பிரியால் தினமுந்தானே.

**பொருள் :** கற்பம் துவக்குவது ஜப்பசி மாதமாகும்.

335 தினம் தினமும் வாசித்தினக் கட்டு அப்பா  
 தீர்க்கமுடன் ஆண்டொன்றில் வாசி யெல்லாம்  
 தணதாச அடங்கிப் போம் சுழினை மாத்திரம்  
 தண்ணுக்குள் நடக்குமடா வெளி வராது  
 சினந்தனக்கு இன்னமது அடிக்கடிக்கி  
 சொல்லுவிடேன் ஆகாது மூன்று மாண்டில்  
 இனமாக வாசி கொண்டு உள்ளே ஊத  
 இன்பமுடன் கீழிருந்து மேறும் பாயும்  
 பொருள் : ஆண்டொன்றில் வாசி அடங்கும்

336. மேறும் பாயும் கீழும் பாயும் சொல்லிலிட்டேன்  
 மேன்மையாய் முதலாண்டில் கற்பமுன்ன  
 தேர்வாசி அடங்கிப் போம் அடங்கிடங்க  
 தேகமது சுத்தியாம் சொல்லி லிட்டேன்  
 பாள வை துவாரக் குழி தங்கில் தாழும்  
 பகருவிடேன் கவாசமது ஒடாதப்பா  
 நீள் புவியில் ஆதி பொருள் லிட்டுக் கள்ளே  
 நிகழ்த்துகின்ற அழுக்கெல்லாம் முறியுந்தானே.

பொருள் : முதலாண்டில் கற்பமுன்ன தேகம் சுத்தியாக  
 கவாசமது ஒடாது.

337. முநிந்துமே என்னொயதைம் கழுன்று போகும்  
 முதலாண்டில் மூழை வயிரத் தேகமாகும்  
 அறிந்து பார் ரேண்டாண்டில் வயிர முக்கால்  
 அப்பனே மூவாண்டில் காரம் பாரு  
 உறுதியுடன் மூவாண்டு முடிந்தா லப்பா  
 உரைக்கிடேன் தேவரேனப் பெயரு மாகும்  
 திறழுடனே கற்பமது முடியும்பும்  
 தீக்கழுடன் அரைவயிறு சாதமாமே.

பொருள் : உடலிலுள்ள எண்ணெயெல்லாம் கழுன்று  
 போகும். மூன்று ஆண்டுகள் உண்ணை தேவனென்ற பெயருள்ள  
 டாகும். கற்பம் முடியும்வரை அன்றை வயிறு சாதமே  
 உட்கொள்ள வேண்டும்.

338 ஆமப்பா அதற்கு ஆகாது சொன்னேன்  
 அப்பனே அறுவு மொரு வெளியாகும்  
 போமப்பா உந்தனுட மலங்க ஸெல்லாம்  
 போகுலோ முதலாண்டில் வர்ண மற்று  
 ஆமப்பா உனது ஜூடம் ஆதித்தன் தான்  
 அப்பனே தங்கமயமாகியன்றே  
 போமப்பா உதங்கமது அதறுப் போகும்  
 புகழான அமுரியினுல் சொல்லக் கேளே.

**பொருள் :** அதிலும் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிட வேண்டும். அழுரியினால் ஒரு வருடத்தில் உறங்கம் அற்று ஜடம் குரியன் போல் ஓளி விசும்.

**339.** சொல்லக்கேள் கருவு தொண்ணுாத்தாரைச் சுட்டால் சுகமாக தேகமதில் இருக்கா நின்ற நல்லான சுவாசங்கள் ஒன்பதுந்தான் நலிலுவேண் ஓளித்துப் போய் சுழினை மாத்திரம் விள்ளாக் கேள் நடக்கு மப்பா இவ் வண்ணந்தான் விளம்பு வேண் வெந்தண்ணலால் சித்தியான் இத்தேகம் அனலுக்கும் நீருக்குந் தான் அசையாது மூட்டினால் கற்பம் வரைதான்.

**பொருள் :** 96 தத்துவங்களும் பொசுங்கிப் போகும். சுவாசங்கள் சுழினையில் ஸ்தம்பித்து விடும். தேகம் அனலுக்கும் நீருக்கும் அசையாது.

**340.** கற்ப வரை சமாதியாஞ் சொல்லி விட்டேன் கருதி ரெண்டு கருவாகும் போலேதானும் உற்பணமாம் ஓராண்டில் புலத்தியனே அய்யா உரைக்கிறேன் இருபத் பேதாருயரித்து அறுநாலெற்ற சிற்றருக்கும் சுவாச மெல்லாம் ஒன்றுமாக்கி சுழினைதான் உள்ளுக்குள் நடக்கும் பாரு மாற்றி இனிமேல் அஞ்சனத்தின் முறையைக் கேறு பாரப்பா பூரண குத்திரத்தில் சொன்னேன்.

**பொருள் :** 21600 சுவாசங்கள் வசப்பட்டு சுழினை உள்ளுக்குள்ளே நடக்கும். ஓராண்டு கற்ப சாதனையில் இல்லிதம் ஆகுமென்க.

### அஞ்சனம்

**341.** சொன்ன தொரு மைதனிலே சொல்லக் கேளு சுகமான காரமது ஸதலம் வாங்கி வின்னங்கள் இல்லாமல் அதிலே விட்டு விளம்புவேண் மத்தித்து ஈகயில் போட்டால் அன்னவனின் செயல்படிக்குச் சொல்லக்கேணு அப்பனே கோடி வகைம் காதம் ஒடும் சொன்ன தொரு இத்தயினம் சேராவிட்டால் துரிதமுடன் அந்த அஞ்சன மோடாதே.

**பொருள் :** பரிபூரணத்தில் சொல்லப்பட்ட மையை செய்து கொண்டு காரத்திலிருந்து ஸதலம் ஏடுத்து அதை மையில் விட்டு மத்தித்து ஈகயில் போட்டால் கோடி வகைம் காதம் அன்னவனின் செயல்படிக்குப் போகும்.

### மறைப்பு மை

342. ஒடாது புலத்தியனே யினிமேல் தாறும்  
உண்மையுடன் மறைவு மை சொல்லக் கேளு  
நாடதனில் பெருநூல் பூரணத்தி லப்பா  
நான் சொல்லி வைத்த தொரு மறைவு மையில்  
ஆடவே சித்து அப்பா சொல்லக் கேளு  
அரைகிறேன் இரண்டாண்டில் ஜூந்தாம் பிண்டம்  
நாடதனில் தானெடுத்து தயிலம் வாங்கி  
நாட்டமுடன் தான் விட்டு மத்தித்தப்பா.

343. மத்தித்து திவதமிட தேகந்துன்னை  
மகிஞமயாய் ரூண்றுகும் காணுகுப்பா  
சித்தி பெற வேணு மென்றால் இந்நூல் தன்னில்,  
செப்பின தோர் மறைவு மையும் குளிகை பண்ணுவு  
புத்தியுடன் அதின் மேலே சொல்லக் கேளு  
புகழான அஞ்சனமும் வகாரம் பண்ணி  
எத்திக்குந்தான் எதிரிவாய் சித்துன் என்றே  
ஏதுபோ வென்று விட்டால் பிறப்பாய் நீயே.

**பொருள் :** நான் பெறு நூல் குக்கிரத்தில் சொல்லி வைத்த  
மறைவு மையில் ஜூந்தாம் பிண்டத்திலிருந்து வைதவம் வாங்கி ஷி  
மையில் மத்தித்துக் கொண்டு நெற்றியில் திவகமிட ரூண்றுகத்  
திலுள்ளோர்கள் “ உண்ணைக் காணமுடியாது. இந்த மறைவு  
மையினால் ரச குளிகையும் செய்யவும். இதில் ரசவாதமும்  
சித்திக்கும்.

### பிராணுயாம உண்மை

344. இறவாமல் இனி சொல்வேன் பிராணுயாமம்  
எல்லோரும் சொன்ன மொழி தப்போ யிள்ளை  
மறவாமல் நீ கேளு புலத்தியனே அய்யா  
மகத்தான யோகமடா வாசி யோகம்  
திறக்கவே யாருக்கும் வெளியாய்ச் சொல்வேன்  
ஜூகத்திலே இதையறித்தால் சித்தனுவான்  
பிறவாதே பிறப்பிக்கும் பூரணத்தி ஜூள்ளே  
பேரான பிராணுய பெருமை கேளே.

345. கௌப்பாசித்தருட சாஸ்திரங்கள் எல்லாம்  
கெடியான வாசியினால் பிராணுய மென்பர்  
நீறப்பா சில பேர்கள் மூலத் தீயில்  
வின்ஸ நின்றாது பிராணுய மென்பர்

தானப்பா சில பேர்கள் சக்கரத்தில்  
தாக்கியல்லோ வைத்த தொரு பிராணுய மென்பர்  
நானப்பா யிது வெல்லாம் நாடி சித்தி  
நலமான காயசித்தி யாகா வாரே.

346. வாருண பிராணுய வாசி கேளு  
வணக்யான பூரணமே முப்பத்தி ரெண்டு  
ஆருண கும்பகமே அறுபத்தினாலு  
அடவான ரேசுகமோ பதினாறப்பா  
கூருத மாத்திரையின் வணக்க ளெல்லாம்  
குறிப்பாக அறிந்து கொள்ளு மாத்திரையைச்

சொல்லவங்

தாரான தலை சுத்தி நொடிப்ப தப்பா  
சமுச்யங்கள் ஒன்றுமில்லை மாத்திரையு மொன்றே.

347. ஒன்றுண கடினக்கு மாத்திரையைக் கேளு  
உத்தமனே முந்நாத்தி அறுபதாச்ச  
நன்றுண பிராணுய மூன்றுஞ் செய்தால்  
நலமான கடினக்கேய ஆச்சதப்பா  
கள்ளுண பிராணுயம் சுக்திரயில் வாங்கு  
கலக்குயடா நாம்பிபல்லாம் திறுகும் சித்தி  
நன்றுண பிராணுயம் சித்தியாக  
நாட்டினேன் மூங்கலமே தீசுா பாரே.
348. பாருப்பா பிராணுய வணக்யைக் கேளு  
பரிவாக சில தீசுா பதினெண்றுந் தான்  
நேரப்பா வகுப்பத்தை நிறுத்து வாங்கு  
நேராகக் காலையிலே செய்வார் செய்வார்  
காரப்பா மாலையிலே சுத்தி தீசுா  
கலந்து பத்தும் வகுப்பத்தில் கலக்கச் செய்வார்  
ஈரப்பா இருந்தாலேன் காட்டில் வாழுந்தா லெங்க  
உத்தமனே சிலபொகி உரைத்துத் தேடு.

349. தேடியவர் பதம் போற்றி பிராணுயாமம்  
செய்யுமென்று அடி தொழுது செப்பக் கேட்டு  
நாடியவர் தகதீகூ பிராணுயாம்  
நாட்டி வைத்தால் அவனுக்கு பிராணுயாமம் சித்தி  
நீடி இதை விட்டு விட்டு உலகத்தோர்கள்  
நேரான பிராணுயாமம் செய்து செத்தார்  
கூடியிலை யறிந்தவனே ராஜ யோகி  
குருவறியான் பிராணுயக் குருதானே.

**பிராருள் :** தரதீசுா முடித்தவனுக்கே பிராணுயமம் சித்தி  
யாகும். அதை விட்டு உலகத்தோர்கள் நேரான பிராணுயாமம்  
செய்தால் செந்தே போவார்.

350. குருடாகப் போகாமல் தினைக்குள்ளே  
 கூடியல்லோ பிராணுயாமம் செய்யும் போது  
 அருளான அருள் வந்து தன்னிடத் தூக்கும்  
 அப்பவல்லோ காயசித்தி யாகும் தேகம்  
 மருளான மருளைப் போல் தினை விட்டால்  
 மன்னுச்ச பிராணுயம் ஒன்றுமில்லை  
 திருவான இப்பாடல் சித்த ரெங்காம்  
 திருட்டு வித்தை பிராணுயம் செப்பினுரே.
351. செப்புகிறேன் பிராணுயம் சித்தியாக  
 சிவன் சொன்ன கற்ப முன்னே நின்றிட்டால் சித்தி  
 ஓப்புடனே கற்பத்தை விட்டு நீயும்  
 யுகம் வரைக்கும் பிராணுயம் பள்ளினுறும்  
 தப்புகிறேன் என்றல்லோ சிவன்தப்பிப் போகும்  
 சாதகமாய் கற்ப முன்டால் பலந்தூன் கேளு  
 முப்புகிறேன் முன்னூற்றி யறுபத்தி ரெண்டு  
 முதன்ட ருத்திறர் போலிருக்கும் பாரே.

**பொருள் :** பிராணுயாமம் என்று பலர் கீழும் மேலும் மூச்சை இழுப்பர். பலர் பல விதமான மார்க்கங்களைச் சொல்வர். சக்கரமென்பர். அட்சரமென்பர். இவைகளைவிடவாம் விண். உயிர் தப்பிப்போகும். கற்பத்தை விட்டு யுகம் வரைக்கும் பிராணுயாமம் செய்தாறும் சிவன் தப்பிப்போகும். பிராணுயாமம் குருடைப்போல் நான் சொன்ன மேற்படி தீட்சையை விட்டால் மன்னுச்ச. பிராணுயாமம் வேறு ஒன்றுமில்லை. தசதீநையேயே பிராணுயாமம் என்பதறிக்.

### ராசீ வகை கங்கை

352. பாரப்பா துவா மென்ற ராசியோர்க்கு  
 பகுவாகச் சித்திக்கும் தீநை யெல்லாம்  
 தேரப்பா கன்னி யென்ற ராசி யோர்க்கு  
 தேராக மன முரைத்தால் சித்தியாகும்  
 தீரப்பா பத்துரைத்த ராசிக் கெல்லாம்  
 சித்தியாம் மனமுரைக்க மாட்டார் மட்டார்  
 சாரப்பா தச தீநை வந்தோர் பாதம்  
 சாராட்டால் ஒன்றுமில்லை கண்டுதேறே.

**பொருள் :** துவா ராசியிற் பிறந்தோர்க்கு தீநையெல்லாம் சித்திக்கும். கன்னியா ராசியினருக்கு சொல்லிக் கொடுத்தால் சித்தியாகும். மற்ற பத்து ராசியுடைவர்க்கு மனதை வெளிப்படுத்த மாட்டார். தசதீநை பெற்றவர்களின் பாதங்களை அழுக வேண்டும்.

353. தேறவே பிரானுய கருவைச் சொல்லேஷ  
சதாசிவன் தான் எந்தனுக்கு உபதேசித்தார்  
ஆரவே முந்தி முந்தி அப்பியாசிக்க  
அடி தொடுத்து சொல்லுகிறேன் அப்பா கேளு  
கூறவே மூலத்து ஸ்வாசி கொண்டு  
வோழி முட்டை போலிருந்து முக்கோணத்தில்  
மாற்றவே யிடை பின்னும் ரெண்டும் ஒரும்  
மற்றென்று சுழிமுனைதான் மலிழ்ந்து கேளே.

354. கேளிந்த இடைக்கலையில் சிஸ் கென்று வாங்கி  
கெடியாக வங் கென்று கும்பித்து நில்லு  
நானிந்தப்படி நீ தான் பழக்கம் பண்ணுவு  
நலமான மூலத்தின் மேலே சாடி  
தானிந்த தாது வெல்லாம் சாந்தியாகே  
சாதகமாய் யிரண் டொன்றில் தானே தானும்  
ஆளிந்த வாசிக்கு அவ்வளவே சித்தி  
அப்பியாச மார்க்கத்துக்கு கடினக பண்ணுவு.

பொருள் : பிரானுயாம் என்பது சரப் பயிற்சியாகும்.  
அதைப் பார்க்கும் வழியறிந்து பழக்கம் செய்துகொள்.

355. பண்ணவே பிரானுய பலத்தைக் கேளு  
பார்க்கவே ரோம மெஸ்லாம் வேர்வையாகும்  
அண்ணமயிலே சில தீண்டு ரெண்டி ஹாதி  
அதற்குள்ளே பிரானுயம் பண்ணும் போது  
கண்ணமயிலே ஜெட்திலுள்ள தோஷமெல்லாம்  
க்குமட்டா நெய் போலே கண்டு பாரு  
தன்னணியிலே மூன்றில் நின்று வருத்தம் தானும்  
சதாசிவன் போல் பிரானுயம் பண்ணவித் தேரே.

பொருள் : மேற்சொன்னபடி சத்து சிவதீண்டு செய்ய  
ஜெட்திலுள்ள தோஷமெல்லாம் நெய் போலே க்கும்.  
பிரானுயப் பார்ப்பதே பிரானுயாம்.

356. கேளப்பா சட்டை யொன்று திரண்டு போகும்  
கெடியான சிலதீண்டு நாலில் நின்று  
நீரப்பா ஜெட்திலுள்ள நேர்ந்து நின்றுவு  
நிலையற்ற நோயெல்லாம் நீராய்ப் போகும்.  
ஆளப்பா சில தீண்டு அஞ்சித்துவுள்ளே.  
அடுத்து நின்ற பிரானுயம் பண்ணப் பண்ண  
நானப்பா சட்டை தள்ளிப் போகும் போகும்  
நலமான தேவை சிகப்பு மாமே.

**பொருள் :** சிவதீக்ஷை செய்யச் செய்ய சட்டை கழன்று தேகம் சிவப்பாகும். உடலிலுள்ள நோய்களெல்லாம் பொசிந்து போகும்.

357. சிகப்பாகும் கண்கள் ரெண்டும் இறுக்கும் தேகம் சிவசிலா சக்கரங்கள் ஆறுங் காலூரும் உகப்பாகும் பஞ்சகர்த்தாள் ஜூவருந்தாள் வந்து உதவுவார் கேட்ட தெல்லாம் உதவி செய்வார் தவப்பாகும் நிறுவாணி யேலல் கேட்பாள் சகல முதல் வாத மெல்லாம் தானே சித்தி ஒகப்பாகும் குளிகை யிட்டால் ஒடும் யேகம் ஒங்கி நின்ற அஞ்ச வித தீக்ஷை யிட்டே.

**பொருள் :** கண்கள் ரெண்டும் மினுக்கும். வாதம் சித்தி யாகும். குளிகை சித்தியாகும். தேவர்கள் ஏவல் புரிவர்,

358. ஆட்டான சிவ தீக்ஷை ஆறில் நின்று அப்பனே பிராணையம் பண்ணு வோர்க்கு மூட்டான தாது விர்த்தி யெல்லாங் காலூரும் முதன்ட ஐடத்தி லொரு சட்டை போகும் கூட்டான விழைகளெல்லாம் கழன்று போகும் கூர்ந்து பார் சுழி மூண்மோ வெளியாய்க் காலூரும் கூட்டான ஜெடமெல்லாம் தெரிச்சிப் போகும் பொற் பதுமை போலவுந்தான் இருந்து பாரே.

**பொருள் :** சிவதீக்ஷை செய்ய தாது விருத்தியாகும். ஒரு சட்டை கழன்று போகும். ஜூடம் பொற் பதுமை போலாகும்.

359. பாரப்பா சிவ தீக்ஷை ஏழிலுள்ளே பாடுவேன் பிராணையம் செய்யும் போது நேரப்பா சட்டை யொன்று வெளுப்பாய் தன்னும் நிர்மலமாய் தீயினுட காந்தி தானும் சேரப்பா என் மகனே வாவா என்பாள் ஜெடமல்லோ விண்டது போல் துறந்து காலூரும் ஆரப்பா யிது வரைக்கும் தீக்ஷை சொல்வார் அவரவர்கள் செய்த தவத்தால் எய்துங் காலே.

**பொருள் :** அவரவர்கள் செய்த தவத்தால் ஷி தீக்ஷைகள் கிட்டுமென்க. ஏழு தீட்டையில் ஒரு சட்டை வெள்ளமயாய்க் கழன்றுவிடும்.

360. என்று மென்ற சிவ தீக்கூ யெட்டி ழுன்னே நின்று  
இதமாக பிராணையம் செய்வோர்க் கய்யா  
நய்யு மென்ற ஜூடந்தானும் நினைத்தபடி யப்பா  
நலமாக கூடு விட்டு கூடு பாயும்  
கையுமென்று அறிந்தவர்க்குப் பானமாகும்  
கன் திறக்க வொட்டாமல் லகிரி மீறும்  
கொய்யுமென்ற ழவேது வாம கேது  
குடினார் நாதாந்த குறியில் தானே.

பொருள் : கூடுவிட்டுக் கூடுபாயும் சித்தி வபிக்கும். கன் திறக்க வொட்டாமல் லகிரி மீறும்.

361. தானென்ற சிவ தீக்கூ ஒன்பதிலே நின்று  
சாதித்து பிராணையம் செய்வோர்க்கு அய்யா  
கோனென்ற ரவி போலே தேகமாகும்  
கூப்பிட்டால் தேவரெல்லாம் வணங்கி நிற்பார்  
ஷுண்டுற ஜூடம் போச்சு கயிலாய தேகம்  
உந்தனுக்கு ஆஷ்சுதா மைந்தா பாரு  
வானென்ற வெளி யெல்லாம் நீயாய் காணும்  
வார்த்தையினால் அஸ்டமா சித்தியாமே.

பொருள் : சிவதீக்கூ ஒன்பது ஆண்டு சேவிக்க ஸுடம் போய்  
கயிலாய தேகமாகும். அஸ்டமா சித்திகள் கைக்குள்ளாகும்.

362. சித்தியாம் சிவ தீக்கூ பத்தில் நின்று  
செய்வதற்கு பிராணையம் என்ன சொல்வேன்  
பக்தியாம் தீபம் போல் ஜூடமே காணும்  
பாங்கான கத்தியுமே நடுப்ப யோடும்  
அத்தியாம் கூட சிவனுக நிற்பார்  
அப்பனே யிருவல்லோ சொருப சித்தி  
முத்தியாம் இது வரைக்கும் சித்தனுட்டு  
முழுமொசம் குளிகை யென்று யேக்கிட்டாரே.

பொருள் : பத்து தீட்சையாகில் சொருப சித்தி கிடைக்கும்.  
கத்தியை உடலில் விசினுல் நடுவே ஒடும். உடல் தீபம் போல்  
காணும்.

### மீனனமென்ற ஏக திங்கு கேசி மார்க்கம்

363. உச்சிட்டார் சிவ தீக்கூ பத்தையுந் தாங்  
இதமாக மறைத் தல்லோ வாடி யென்றும் சொன்னார்  
மாச்சிட்டு குளிகை யென்றார் காய சித்தி யென்றார்  
மாய்கை போல் ஒளித்தல்லோ மாயஞ் செய்தார்

ஒச்சிட்ட நூல்களிலே தினை இல்லை  
உத்தமனே ரசவித்தை பாடினார்கள்  
வாச்சிட்ட தச தினை பெற்ற வினபு  
மென்ன மென்ற தினையைத்தான் மருவிக் கேளே.

**பொருள் :** வாசியென்று சொன்ன தெல்லாம் தசதினையாம். அதாவது எட்டிரண்<sup>④</sup> என்பதை உடலில் சேர்ப்பதாம்.

364. கேளப்பா அகண்டத்தில் மென்ன தினை  
கெடியான கேசரியாவ் காணும் காணும்  
நாளப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை  
தாளில்லை பால்ளை நாலைன்ப தில்லை  
குளப்பா அகண்ட வெளி கோடி பாலு  
கடர் கோடி காந்தியைப் போல தோற்றும் தோற்றும்  
வாளப்பா யிதுவல்லோ யென்ன தினை  
மகத்தான இந்நாலே மாட்டும் பாரே.

**பொருள் :** மென்ன தினையென்பது வாயை மூடிக்கொண்டு மூலமையாய் இருப்பதல்ல. கேசரியென்றும் மந்திரங்க வெள்றும் சொல்லவதெல்லாம் பிறட்டு. தசதிட்டையே மென்ன திட்டை.

365. மாட்டினால் கண்டத்தில் வகித்துப் போசை  
மைந்தனே தானதுவும் அதுதான் ஆகும்  
மூட்டினால் கற்பவரை சமாதி யாக்கும்  
மூதண்ட ரிக்திகளுக்கு அடுத்தவாறு  
கூட்டினால்மனம் வேறே பிரியொட்டாது  
கூடிப்போய் பூரணத்தில் கூர்ந்து நிற்கும்  
கூட்டினால் யென்ன மென்ற தினை யாச்ச  
உத்தமனே பதினெண்று முடிந்தவாறே.

**பொருள் :** பதினெண்று திட்டையும் முடிந்தால் கற்பவரை சமாதியாக்கும்.

366. வாருண வுக்கந்தில் விட்டகுறை யோர்க்கு  
வந்துதென்றால் தச தினை மைந்தா கேளு  
மாருண சிவ சத்தி பூசை தங்கே  
மெச்சியல்லோ அர்சித்து சித்தி செய்து  
கூருண வாத சிறதி பார்த்துக் கொண்டிருப்பாய்  
கூறினால் பதினெண்றுங் கூரூர்  
மாருண பாபங்கள் ஒன்றுஞ் சொல்லார்  
வந்தபேர் உலகத்தில் வாய் பேசாரே.

**பொருள் :** விட்ட குறையோர்க்கு தசதினை வாய்க்கும். சிவக்கூடி சேர்த்து சிற்பு செய்து, வாதசித்தி காய்சித்தி செய்வதே திட்டையாய்.

367. பேசாதே யிருந்து கொண்டு சமாதி பார்த்து  
பிரிவான வகுயித்தை தொட்டு தொட்டு  
பேசாத பிரானுயம் ஒத்தி யேத்தி  
இமுத்திமுத்து விடுவார்கள் மறவாமல் தான்  
ஒயாதே கற்ப முண்டு பிரானுயத்தை  
உணர்ந்து பார் கள்ளுக புலத்தியனே ஒயா  
வாசாதே தைக் வங்தோர் வாழ்ந்திருந்த மூரில்  
வகுகாது வருகாது வினைகள்தானே.

பொருள் : தீட்சையை ஸட்சியத்துடன் முடி. ஏற்றி ஏற்றி  
இமுத்திமுத்து பிரானுயாமம் என்று சொல்லி உலகத்தோர்  
மாய்வார்கள். தீணாவியை முடித்தவர்கள் வாசம் செய்யும்  
கணில் வினைகள் தாக்காது.

368. வினையில்லை அவரை நிதம் தரிசனமே செய்யிக்  
வேதாந்த சார்த்தே மனமும் தேறும்  
இனையில்லை யவர் மத்தை போற்றி நிற்க  
வேண்டியவர் மனது வந்து திரும்பி மட்டும்  
வினையில்லை யுண்மையிடத் தசதைகூ செய்யும்  
வேதாந்த சிரோண்மணியே யுண்ணைப் பார்த்தால்  
வினையில்லை என்னுடைய உடல் பொருளும் ஆவி  
வினங்கியதோர் உதகுத்தில் தாழைடுதே.

பொருள் : தைகூவியை முடித்தவர்களின் தரிசனம் பெற்றுக்  
விடாக்களரும். உதகுத்தில் அமுர்த ரசத்தில் நீ ரேசகம்  
செய்தால் வினையில்லை. தைகூவியை முடித்தவர்களின் தரிசனம்  
பெற்றுல் மனம் தேறும்.

369. சுதியவர் பதம் போற்றி தைகூ கேட்டு  
சுதி நிச்சர வகுயங்கள் நன்றாய்க் கேட்டு  
வாதியந்த வகுயத்தில் பிரானுயம் வைத்து  
வாங்கிய தோர் தைகூ வீதி தன்னிலேறி  
போற்றி யொன்று பிரானுய தைகூயொன்று  
பொருந்தி இருப்பார் ஆண்டொன்றில் இதுதான் சித்தி  
போற்றியிது பத்தாண்டும் தைகூ பத்தும்  
புகழாக செய்தவனே அருபி யாமே.

பொருள் : பத்து தீட்சையும் செய்து முடித்தவன் சொருப  
சித்தியை அடைவாண்க.

370. ஆமப்பா தலவருடம் ஆர்தான் செய்வார்  
ஆச்சரியம் ரில்லிசெய்வார் சித்தர் செய்வார்  
உமப்பா உலகத்தோர் செய்யார்  
உத்தமனே சொல்லி விட்டேன் இளவுக் கேளு

சோமப் பாலுண்டு ரெண்டாம் ஆண்டில்  
சுகமான காரத்தைய ந்தி சந்தி  
தாமப்பா ஜோல்லுகின்றோம் கொண்ட பின்பு  
நாட்டமுடன் மூன்றாண்டில் சிவமாஸ் கேளே.

பொருள் : சோமப்பாலை (அழுரியை) காலை மாலை  
ஒராண்டு கொள். காரமென்றும் புளியை ரெண்டாமான் டு  
காலை மாலை சாப்பிடவும்.

371. செய்துமே கேளப்பா இந்த வண்ணம்  
சிறப்புடனே கொண்டாலோ தாளா தப்பா  
உய்துமே அதனுலே மூன்னே தானும்  
உபாய மதாய் படிப்படியாய் ஏறத்தானும்  
முழுதுமே பதினெண்ரூம் தீங்கை மட்டும்  
முக்கியமாய் சொல்லி வைத்தேன் அந்த வண்ணம்  
எய்துமே கொண்டானும் கொள்ள வாரும்  
இவ்வண்ணம் கொண்டானுங் கொள்ளலாமே.

பொருள் : மேற்சொன்னபடி பதினாறு தீட்சையையும்  
முடிக்கவும். கற்ப தீங்கை செய்யும்போது உபாயமாய் படிப்  
படியாக ஏறவேண்டும்.

372. கொண்டுமே வருவதற்கு இந்த நாலில்  
குறிப்புடனே யிலூக்கு இனுக்காய் பிரித்து யானும்  
அண்டர் பிரான் தயவினால் சொல்லி வைத்தேன்  
அப்படனே யிந்த நால் கிடைத்தா வப்பா  
நன்றாக தீங்கைக்கு வழியும் காட்டும்  
நலமான பிரானையம் வழியும் காட்டும்.  
பண்டுடனே அதில் சொன்ன மார்க்க மெல்லாம்.  
பாரப்பா நாட்டத்தில் இருந்து பாரே.

பொருள் : இந்த தீட்சையின் விதிகளை குறிப்பு பார்த்து  
நடந்து கொள்ளலாய்.

373 நாட்டமென்ற பூரணத்தைக் காண வென்றால்  
நன்மையுள்ள சற்குருவால் காண வேண்டும்  
ஒட்டமென்ற ஒட்ட மெல்லாம் ஒடாதே நீ  
ஒரு மனதாய் சுழி முனையில் உகந்து நிலது  
ஆட்ட மென்ற திரு நடனம் அங்கே யுண்டாம்  
அங்பத்தோ ரெழுத்து முதல் எல்லா மூன்டு  
பாட்டை மிகப் பார்த்ததினால் என்ன உண்டு  
பக்தி முத்தி வைராக்யமாகப் பாரே.

பொருள் : பூரணம் என்றும் ஆதிவஸ்துவை நூல்களில்  
படித்து அறிய முடியாது. அது சற்குருவால் தொட்டுக்  
நாட்டவல்லதாம்

374. பாரப்பா உலகத்தில் ஞான மென்பார்  
பரத்தின் இருப்பிடத்தைப் பாரார் பாரார்  
ஶகப்பா உலகத்தில் யோகம் செய்வார்  
ஶார்க்கிருக்கும் பாஞ் சோதி தன்னைக் கானுர்  
ஊறப்பா குளிகை யென்றே உழவுவரசுகள்  
உத்தமனோ உள்ளுயிரை அறிய மாட்டார்  
நேரப்பா சிறைத் யென்பார் தன்னுக்குள்ளே  
நெருப்பாறும் திருக் கோயில் கண்டிலாரே.

பொருள் : உலகத்தில் ஞானம் யோகம் என்றெல்லாம் பிதற்றிக்கொண்டு நெருப்பாறும் சிவன் உள்ள இடத்தையும் அறியமாட்டார்கள். ரசகுளிகையைத் தேடி அலைவார்கள். ஆனால் தனக்குள் இருக்கும் உயிரை அறிய மாட்டார்கள்.

375. நெருப்பாறும் மயிர்ப் பாலம் கடந்தப்பாலே  
நிலையாத கங்கையடா நிறுத்திப் போகா  
இருப்பார்கள் அதுமயமாய் ஆடி யாடி  
இன்ப நலம் பற்றுகிறுர் ஆடி யோடி.  
குறிப்பாக கண்டவர்க்கே தெரியும் மார்க்கம்  
கோடி ரவி சுடர் காந்தி கொண்ட வாட்டம்  
வெறிப்பாகப் பூரணத்தை யறிவாய்ப் பார்க்க  
வெட்ட வெளி யாகுமடா மனத்தைத் தேற்றே.

பொருள் : நெருப்பாறு, மயிர்ப்பாலம் கடந்து கூழிமுனை யென்ற இடத்திலுள்ளது கெங்கை. குறிப்பாக அதைக் கண்டவர்களுக்கே உண்மை மார்க்கம் விளங்கும்.

376. மனமான பூரணத்தை யார் தான் காண்பார்  
மகத்தான குரு சொல்ல அறிய வேண்டும்  
இனமான வாசியைத் தான் யார் தான் காண்பார்  
இயல்பான யோகி சொல்ல அறிய வேண்டும்  
குணமான குண்டலியைக் கண்டால் மெந்தா  
குருவான பதிதலத்தில் கூடலாகும்  
கனமான கண்டத்தில் அங் கென்றெரட்டு  
கருத்துறவே குறியை மென்னக் கருதிப்பாரே.

பொருள் : பூரணம் என்னும் ஒங்காரத்தை தீட்டாசயை முடித்த யோகியின் மூலமே அறிய வேண்டும்.

377. பார்க்க வென்றால் தீப ஒளி பளிச் சென்றே தான்  
பண்பாகத் காணுமயப்போ கண்தான் ஈசும்  
மார்க்கமுடன் கண் கடுத்து குசிற்றுஞல்  
மருட் கொள்ள வுகுட்டியே குறியிலேறு

ஏற்கூ யினி யிப்படியே பழக்கமானுல்  
என்ன சொல்லேன் நந்தி பிரகாச மப்பா  
சேர்க்கையுடன் அகாரம் உகாரம் ரெண்டும்  
நினம் தொறும் செபித்தாலே சித்தனுமே.

**பொருள் :** அகர உகரஸ்களை நினந்தோறும் உடலில்  
சேர்ப்பவனே யோசி, அவனே சித்தன். அவனுக்கே நீப ஒளி  
பிரகாசிக்கும்.

**378.** சித்தனுய இருப்பதற்கு அகார தீக்கூ  
ஜெபித்திடுவாய் ஆண்டொன்று தலராமல் தாங்கு  
முத்தரையும் நினந்தோறும் பழக்கமானுல்  
மூலத்தின் அக்கிளிதான் முயன்று காணும்  
வரிகை தப்பி விடாதுபடி நின்றுயானுல்  
பாலக்கேள மூலவன்னி அகன்று போகும்  
அற்றுத்தா அசதி எல்லாம் கழன்று போகும்  
அறுச்சவயின் வீறெல்லாம் அகன்று போகும்.

**379.** போணபின்பு உகாரமதை மருவி யேறு  
புத்தியுடன் ஆண்டொன்று அதன் மேல் தானும்  
ஆணபின்பு நீர்க்குத்து வெட்டை மீறும்  
ஆசனத்தில் வாய்வு நின்று பித்தம் மீறும்  
கண்க்கவையில் மனம் வெறுத்து நினைத்துக் காட்டும்  
உத்தமனே யிப்படிதான் இருக்கு தென்று  
கோணருளைப் புலத்தியனே விட்டிடாதே  
கொஸ்டு மென்ன ஏத்திலிடு வினை நில்லாதே.

**பொருள் :** உகார தீட்சை செய்தல் வேண்டும். அகனுல்  
அறுச்சவயில் வெறுப்புக் காணும், கணல் மீறி நீர்க்குக்கும்.  
வெட்டை, பித்தம் மீறும். ஆசனத்தில் வாய்வு சேரும். ஆனால்  
பயப்படாது தொடர்ந்து அதை சேவிப்பாய்.

**380.** வினையான பிடையது பலத்த தானுல்  
வேண்டபடி காந்தக்கை விரும்பி பூட்டு  
குனையான குனையெல்லாம் ஓடிப்போகும்  
கந்தரங் போல உன் தேகம் தூலமங்கும் பாரு  
முனையான குழினை மேல் வாசி யேற்று  
மூலவகும் காணுதற்கு முனைமேல் நில்லு  
நுனையான என்றாலை தொழுது போற்று  
தொழுது கைவிட்டு தொழுதாக்கால் மனம் பேயாமோ.

**பொருள் :** ஒரு வேணை பிடை பலத்து விட்டால் காந்த செந்த  
நூரத்தை சாப்பிடு. உடலிலுள்ள குனைகள் கழன்றுபோகும்.

## அங்கியர் அந்தாங்க தீக்காலிதி

381. பேய் பிடித்து சாஸ்திரத்தை உலகத்தோர்கள்  
பேணியே படித்திடுவார் பொருளைக் காறூர்  
வாய் புழுத்து தாய் போலே உலகத்துள்ளே  
வல்லுகள் நெறி யறியாமல் மாண்டு போன்று  
நோய்பிழத்த சித்தர் தான் அனந்த முண்டு  
நோக்கியே யவர்களிடம் பேச வேண்டாம்  
தாயறியாப் பின்னை பிடம் பேச வேண்டாம்  
தன்மையுடன் பூரணத்தைக் காணலாமே.

**பொருள் :** உலகத்தோர்கள் பூரணத்தை அறியாமல் சாதி  
திரங்களைப் படித்து அலைவார்கள். அவர்கள் காலை அறிபாக  
மூடப்பின்னைகள் போலாவர். அப்படிப்பட்டவர்களிடம்  
பேசாதே. அவர்கள் நோய் பிடித்தவர்கள்.

382. காணப்பா ஆதியந்தம் பொருளைத் தானும்  
கருவாகத் தானாறிந்து கருவைப் பற்றி  
பூணப்பா ஒரு மனதாய்ப் பூஜை கூறு  
புத்தியுடன் ஆண்டதிலே பொரிகள் தோன்றும்  
தானப்பா தன்மையாய் நின்ற பொரிகள் தன்னில்  
சக்கரமும் அட்சரமும் தானே தோன்றும்  
தோன்னுமப்பா அமிர்தமென்ற அமிர்தத் தோன்றும்  
தெளிவான அமிர்தம் உண்டு தனி நீநு பாடே.

**பொருள் :** ஆதி அந்தங்களை அறிந்துகொள். அமிர்தத்தில்  
நிலையை உணர்ந்துகொள். பிறகு சக்கரம் ஆம் அட்சரங்களை  
ஏன்ன வென்பது புலப்படும்.

383. பார்க்கிலே அண்ட பகிரண்ட மெல்லாம்  
பண்பாக பூரணத்தில் உதிந்தவாறு  
கார்க்கையிலே பூரணத்தில் குருவி பாய்ந்து  
கலப்புற்று தாபரங்கள் பதிந்தாற் போலே  
சேர்க்கையிலே மதிதாலும் தெளிவாய் மைந்தா  
குரியவில் ஆரநியப் போருர் காண்பார்  
ஏற்கையுடன் அகாரமதில் உகாம் தோன்றில்  
இன்பழுடன் மகார மொடு விந்து நாலே.

**பொருள் :** அண்டபகிரண்ட மெல்லாம் ஓம் என்ற பூரணத்  
தில் உதிந்த தப்பா. அகரமதில் உகரம் தோன்றும். இவை  
இரண்டிலும் மகரம் தோன்றும்.

384. நாலான விந்து விலே யறந்தான் சோமன்  
நாட்டிப்பார் நிரோதி யோடு நாதாந்தான்  
மேலான உகாரமதில் சத்தி யோடு  
வியாபினியும் சமனை முதல் உன் மனதில் ஊனிப்பாற

சேவா கருணை தரும் வாம ரூபி  
 சேர்க்கையுள்ள அந்தம் முதல் அனுதியோடு  
 காலான அநாதி யோடு நாதந்தான்  
 கண்டு பார் சிவகலையை காட்டினாலும்.

பொருள் : விந்து சோமன். நாதம் சந்திரன். அவளே  
 சத்திவாமரூபி. அனுதியும் அந்தமும் சேர்ந்ததுதான் சிவகலை.

385. ஆமப்பா சோடசத்தின் கலையுள்ளாகி  
 அருள் தீபம் நோக்குதற்கு திறவுகோால் தான்  
 ஒமப்பா உகரந்தான் மின் போல் மின்ன  
 உறு மூல நாடியிலே முழுங்கி நிற்கும்  
 நாமப்பா அகாரந்தான் ஹிருதயத் துள்ளே  
 நாடியே அக்கினி போல் பிறையே வீசும்  
 தாமப்பா மகாரந்தான் கண்டத்துள்ளே  
 தயவான யதி கோடி காந்தியாலும்.

பொருள் : அகாரம் பிறை போலே இதயத்துள்ளே ஓளி  
 வீசும் உகாரம் மின்போல் மின்னும்.

386. காந்தியாம் விந்துவப்பா மின்போல் வீசி  
 கண்ட மேல் அங்குலம் போல் கடந்து காணும்  
 காந்தியாம் புருவதுடு சார்ந்த காலம்  
 சந்திரன் போல் வீசும் சம்பங் காணும்  
 பத்தியமாய் திணந்தோறும் பழக்கமானுல்  
 பார் மகனே கற்பூர தேகமாகும்  
 சேர்ந்து பார் இதற்கு மேல் அங்குலம் மூன்று  
 செப்புகிறேன் சோடசத்தின் கலைதானுமே.

பொருள் : அகாரமென்ற விந்து கண்டத்தின்மேல் ஓர்  
 அங்குலம் கடந்து காணும். பத்தியமாய் இதைச் சேவித்தால்  
 கற்பூர தேகமாகும்.

387. ஆமப்பா புகபோலே ரூபமாகும்  
 அதினாலும் சேர்ந்தாக்கால் உந்தன் தேகம்  
 போமப்பா கத்தி நழு அதற்கு மேலே  
 புகழாக மூன்று சீரால் கடந்தா யானால்  
 நாமப்பா நாற் கலை மானிக்கம் போல  
 ஓளி வீசும் கால் மாறி ஊனிப் பாரு  
 ஆமப்பா நாதாந்த உச்சி மீது  
 நாடுவாய் மின் கோடி ஓளியே யாமே.

பொருள் : சோடசத்தின் கலையின் ரூபத்தை சொல்லு  
 கின்றேன் கேள். அதன் ரூபம் புகை போலிருக்கும். அதை  
 உடலில் சேர்ந்தால் கோடி குரியப் பிரகாசமாகும்.

388. ஒளியாகும் மாத்திராதான் அரைக்கால் வைத்து  
வணிப்பார் பிடித்த விடம் பொய்யாய்ப் போகும்  
அழியாத பேரின்ப மோட்ச வீடு  
அது கடந்து அங்குலம் காஸ் அப்பாஸ் செல்ல  
கழியாத கத்திக் கலை ரவி போஸ் மின்னி  
கானுமடா மாகாணி மாத்திரா தான் வைக்க  
தனிர் வாய்ந்த கூர் போலே உந்தன் தேகம்  
தானுகும் சத்தி யடிமருவிக் கானே.

**பொருள் :** சத்தியை யடிபணித்தால் தனிர் போல உன் கேக  
மாரும். (வாசியின் அடக்கத்தை ஸ்தி நான்கு பாடல்களில்  
சொல்லப்பட்டுள்ளது).

389. மருவியே அங்குலம் நால் கடந்து பார்த்தால்  
மைந்தனே விபர் மனி யுன் கலை தாணின்று  
அருவே ஆதித்தக்ஞெனி போல் வீசம்  
அரைக் காணி மாத்திரா கான் அங்கே நீயும்  
மருவியே தோத்திரான் செய் மேளனத்தாலே  
மகத்தான் சித்தி முத்தி வருதந் தானே  
வருகுமடா சித்தி முத்தி பிரானுயத்தால்  
வாசியென்ற பிரானுயம் அறிந்தவனே சித்தன்.

**பொருள் :** வாசியென்ற பிரானுயத்தின் உட்பொருளை  
அறிந்தவனே சித்தன், சித்தன்.

### அமுரியின் அளவு

390. தானுள உச்சி வெளி கடந்தப் பாலே  
சமன் காண தழதழுத்து ரவிபோல் மின்னும்  
மானுண மாத்திராதான் கால்மாகாணி  
மனக் கண்ணால் தன் கண்ணை மருவிப்பாரு  
தேனுண தேகமப்பா ஒளி போல் கானும்  
திறமாக உன்மனையே மருவிப்பாரு  
கோனுள ரவி கோடி ஒளிபோல் வீசம்  
குணமாக அரைக் காணி மாத்திரா தான் ஓதே.

**பொருள் :** நீ சேவிக்கும் அளவு கால்மாகாணி. அதனால் உன்  
தேகம் ஒளிபோல் கானும்.

391. ஒதப்பா வொளிபோலே உந்தன் தேகம்  
ஒன்றுமில்லை பிடித்த விடம் பொய்யாய்ப் போகும்  
நாதப்பா அண்ட பகிரண்ட மெல்லாம்  
நாடலாம் ஒடலாம் அனேகஞ் சித்தி

நீ தப்பா ஆகாம் ஆறில் நின்றால்  
நிலைத் தப்பா தேகமது கல் போல் காணும்  
வாத மப்பா ரகசியமாய் வாசி யோகம்  
வரைந்தாக்கால் சமாதிக்குள் வழியுமாச்ச.

**பொருள் :** நாதத்தால் அநேக சித்திகள் உண்டாகுமென்க  
தேகமும் நிலைத்துக் கல்போல் காணும்.

392. ஆச்சப்பா இதிவொன்று தவறிவிட்டால்  
அரகரா எடுத்த சித்து பொய்யாய்ப் போகும்  
மாச்சப்பா போகாதே மைந்தா சொன்னேன்  
மந்திரந்தான் ஆரரிவார் மைந்தா கேளு  
மூச்சப்பா ஒங்காரம் அதனுன் விந்து  
மூட்டினால் இரி கோண முனையுங் காணும்  
காச்சப்பா மணிக்குளிகை முடிப்பிக்கும்  
கசடறவே ஆண்டொன்றில் அதுவுஞ் சித்தே.

**பொருள் :** நான் ரொன்ன பொருள் ஒன்றுகிழும் தவறி  
விட்டாயாகில் சித்து பொய்யாய்ப் போகும். மந்திரத்தின்  
பொருளை யாரரிவார். ஓங்காரத்தின் உண்ணிருக்கும் விந்து  
வால்லவோ குளினக்யை முடிக்க இயலும்.

393 சித்திக்கும் குரு முனியைச் சொல்லக் கேளு  
சிவயநம் அல்வோடே உவ்வுங் கூட்டி  
முத்திக்கும் பாதையிது மைந்தா சொன்னேன்  
முனை நடுவாய் கழினையிலே முத்தி கண்டேன்  
சத்திக்கு சல்வுண்டு சித்தியாகி  
சதூசிவமாய் யல்வுண்டு அமைந்த தப்பா  
புத்திக்கு மொழி போலே ஒன்றாய்க் காணும்  
பாங்கு பெற அஞ்செழுத்தும் பணிந்திடாயே.

**பொருள் :** அஞ்செழுத்கால் மூன்றெழுத்தை பாரு. அதுவே  
அகரம், உகரம், மகாம் எட்டெடுமுத்தென்பது அகரம். அதுவே  
கயம்பு விஸ்தம். ஐந்தெழுத்தில் ஒரெழுத்தாகிய அகரத்தைத்  
தாக்கினால் பஞ்ச டூதமாகிய ஐந்தெழுத்துக்கும் உயிர் வந்த  
தென்பதாம்.

394. பணிந்திட்ட அஞ்செழுத்தால் மூன்றெழுத்தைப் பாரு  
பாங்கான எட்டெடுமுத்தும் வாலையாச்ச  
கணிந்திட்ட எட்டெடுமுத்தாய் மனதைப்பாரு  
கருவான கயம்பு விஸ்தம் கண்ணில் காணும்

தனிந்த திட்ட அஞ்செழுத்தை பிடித்து வாங்கி  
தலையான ஒரெழுத்தைத் தாக்கிப் பார்த்தால்  
அனிந்திட்ட அஞ்செழுத்துக்கு உயிரே யொன்று  
அரகரா ஒரெழுத்தை யார் காண்பாரே.

பொருள் : சிவாயநம் வென்னும் மந்திரம் அகாரமாகும்.  
அதுவே உகாரமாகும்.

395. காணுதே எவராலும் மூல குஷம்  
காண்பவரே சிவ யோசி ஜீவன் முத்தர்  
பூணுத யுவகத்தில் மாண்பர் கையால்  
போக்கோடே யேறுதற்கு பொருளைக் காணு  
தோணவே எவராலும் காணப் போமோ  
சுழி திறந்து மேலாகும் சுடர் விட்டாப் போல்  
பேணிரிது என் மகனே மனம் பேயாகும்  
பின்னரிந்து முன்னரிந்து குருவைக் காணே.

பொருள் : மூலகுட்சம் காண்பவரே சிவயோசி, சிவன்  
முக்கர், சுடரைப் போல் விளம்பும் அதை அறிந்து கொள்ள  
குருவைக் காணு.

396. காரப்பா களங்கமின்றி சுழினைக்குள்ளே  
கற்பர தீபத்தில் கருத்தோ டொந்து  
ஏறப்பா வாசி கொண்டு களைவத் தூண்டி  
என்மக்காள் நிராதாரம் கலைந்தப்பாலே  
சேரப்பா சுழினை பற்றி விட்டகாலிச்  
சேர்ந்தே தான் பாகம் விட்டு பார்த்துக் கொள்ளாய்  
நேரப்பா மனந்தனையும் நேரிராட்டாது  
நிலைத்தவனே சிவயோசி நீ தான் பாரே.

பொருள் : வாசியென்னும் தீக்ஷையினால் நிராதாரம் சுழினை  
சுடர்விட்டு விளங்கும்.

397. பாரப்பா வசிய வென்றும் வசி யென்றும்  
பண்பாக சிவய வென்றும் மூன்று திறமாற  
நேரப்பா பிராணுயம் ஒன்ற தாச்ச  
நேர்ந்தேதான் இரண்டு தான் நீர்த்தாயானுல்  
ஆரப்பா உன் திரேகம் பொன்னிறம் போல் காணும்  
அரகரா அமிர்தமது கசிந்து பாயும்  
கூறப்பா பிராணுயம் நேரம் யேமம்  
கூடியே யோசத்தில் குறிகண் நாட்டே.

பொருள் : அகர உகர தீக்ஷையை (சிவசத்தி) முடித்தால்,  
அதுவே பிராணுயம், அமிர்தம் கசிந்து பாயும்.

398. நாட்டியே யோகத்தில் குறிகள் நாட்டு  
நமயாக சூம்பமென்ற நாதத்துன்னே  
கூட்டலே ஓம்-ஆம்-ஈம் என்றே யோது  
குறிப்பாக உம்-அம்-ஒம் என்றே யோது  
ஆட்டலே அஷ்ட சித்தி எழுத்து இதாச்ச  
அஞ்செழுத்து இதனேடே அப்பா மாறு  
நீட்டலே எட்டெட்டு தொழிலு மாகும்  
நீ நினைத்து கேட்டதெல்லாம் தருகுந்தானே.

**பொருள் :** எல்லா மந்திரங்களும் பஞ்சாட்சரமும் ஓ-அ-ஏ.  
என்பதாம்.

399. தகுகுமப்பா சிவவாலீஸ் எழுத்துக் கூட்டி  
தாக்கினுள் அஷ்டகர்மந் தானே யாகும்  
வருமப்பா வாத சித்தி காய சித்தி  
அரிதான் யோக சித்தி கான் மெய்தும்  
உருகு மப்பா ஒங்கார மதவிற் பூட்ட  
ஒரு கோடி நூல்களிலே தெளிந்தார் சித்தர்  
பருகு மப்பா சிவவாலீஸ் எழுத்து மாறி  
பாடினார் சாஸ்திரங்கள் பார்த்துத் தேரே.

**பொருள் :** சிவவாலீஸ் என்பது அகரமாம். அதை ஒங்காரத்  
தில் சேர்க்க வாதசித்தி, காயசித்தி, யோகசித்தி வாய்க்கும்.

### அமிர்த சஞ்சீவி கற்பம்

400. தேறவே சத்தி சிவம் இன்னூல் காட்டும்  
ஜூகத்திலே இன்னூல் போல் செப்பாதப்பா  
நேரவே ஆயிரத் தெண் மலருக்குன்னே  
நிற்குமடா அமிர்த மங்கே நீதான் கொள்ளு  
கூறவென்றால் நாவேது பாரங்கேது  
கூடினால் வாசி சென்று வெளிபோல் காஜூம்  
ஆறவே சொல்லி வைத்தேன் அஷ்ட சித்தும்  
அய்யவே சொல்லாதத் தான் அருந்திப் பாரே.

**பொருள் :** சத்திசிவம் ஆயிரத்தெண் மலருக்குன்னே நிற்கும்.  
அதில் அமிர்தம் நிற்கும். அதைப்பொதான் நீ கொள்ளவேண்டும்.  
அங்கே வாசி வெட்டவெளிபோல் தோன்றும்.

## குரு முடிக்க இடம் பொருள் ஏவல் வேண்டு மென்பது

401. பாரப்பா குரு முறையைக் காண வேண்டுல்  
பாடு மெத்த பாடு மெத்த மைந்தா மைந்தா  
ஆரப்பா அறிவார்கள் குருமுறை தானப்பா  
அதற்குமொரு இடம் பொருள் ஏவல் வேண்டும்  
நேரப்பா பொருளதுவும் கிட்டித்தானுல்  
நேரவமயுடன் அடக்கமதா நீ யிருந்து  
தேறப்பா உகந்ததில் இருந்து தேறு  
ஜூக்த்தோர் காணுத முறை அறிவாய் தானே

**பொருள் :** குருமுறையை அறிந்து அதை முடிக்க இடம் பொருள் ஏவல் வேண்டும். உணக்கு அப்பெரும் பொருள் கிடைத்ததானுல் அடக்கமாயிரு ஜூக்த்தோர் அறியாது இருந்து தேறு.

402. தானென்ற நாத முறை அறிய வேண்டுல்  
தபிபாதே வெகு பாடு பாடு மெத்த  
கோணென்ற சற்குருவால் காட்ட வேண்டும்  
குறிப்பாக கைமுறையாய் அறிய வேண்டும்  
நெணென்ற இடம் வேண்டும் பொருள் தான் வேண்டும்  
சித்தம் மனது ஒன்றுண சிள்ளியன் வேண்டும்  
மாணொன்ற மனதுறுதி பழக்கத்தாலே  
மகந்தான நாமத்தை யறியலாமே

**பொருள் :** நாதமுறை அறிவதற்கு வெகுபாடு பட வேண்டும். சற்குருவால் காட்டப்பட வேண்டும். கைமுறைகள் குருவால் அறியவேண்டும். அதற்குப் பொருள் வேண்டும். மனமொத்த சிள்ளியன் வேண்டும். அவைகளைச் செய்து தெருவதியான இடம் வேண்டும்.

403. ஆமப்பா நாத விந்து செய்து காணுர்  
அரகரா குரு விடத்தில் காணலாகும்  
நாமப்பா விந்துவை நாத மென்றும்  
தயவான நாதத்தை போத மென்றும்  
நாமப்பா வென்று சொல நாதம் நாதம்  
நாட்டினேன் இன்னுரவால் நாத வாழ்வு  
ஆமப்பா சொல்வது போல் ஒரு நால் சொல்வா  
ஒழுக்க மென்ற இன்னுரல்தான் அந்தரங்கம்.

**பொருள் :** நாதவிந்துவை குருவின் துணியின்றி செய்ய முடியாது. விந்துவை நாதமென்றும், நாதத்தை விந்து வென்றும் சொல்வது சிந்தர்களுக்குப் பழக்கமாயுள்ளது.

404. இந்த நூல் அந்தரஸ்க திங்காக்குள்ளே  
இயம்பாத கருணை யோன்று இல்லை யப்பா  
சந்தரமே பரிபாலை தங்கினப்பாரு  
குட்டி வைத்த கருவெல்லம் ஆதியந்தம்  
சந்தயங்கள் தானேது சாக்ஷிதானும்  
சாத்தி வைத்த இந் நூலால் பாரு பாரு  
அந்தரங்க திங்காயடா அதிக குஞ்சம்  
அரிதரிது விளம்புவது கண்டு பாரே.

**பொருள் :** பல பெயர்களால் அழைக்கப்படுவ தெவ்வாம் ஆதி அந்தந்தான். அதை அறிய பரிபாலை நூலையும் பாரு.

405. பாரிப்பது தான் பருதியது சத்தியாகும்  
பரிவான மதியதுவும் சிவமதாகும்  
திங்கப்புடனே சொல்லுகிறேன் சடர் தான் அந்தம்  
சிவ சிவா இம் மூன்றும் தெளிந்து கேளு  
மூர்ப்புடைய சல்லியென்றும் சன்னுசி யென்றும்  
மொழிந்தார்கள் பெரியோர்கள் சித்த ரப்பா  
கவர்ப்புடைய சத்தியது பூமி காதல்  
குறியான சிவவிந்தத்தான் ரவக்குள்ளாச்சே.

**பொருள் :** சக்தி பருதியாகும். மதி சிவமதாகும். சடர் அந்தம். இதற்கு சல்லிவேர், சன்னுசியென்று பல பெயர்களைச் சித்தர்கள் குட்டினர். சக்தியென்பது பூமிநாதம்.

406. ஆச்சப்பா நாத விந்து கூடி யோன்றும்  
அனுங்கி நின்ற இடமது தான் சடந்தானப்பா  
மூச்சப்பா தான்டங்கி தியானம் செய்ய  
முளைமையொன்று சொல்லுகிறேன் சற்பக்கூடு  
நீச்சப்பா நிலையாக விந்து தன்னில்  
நிசமாகக் காலை சிவ பூசை பண்ணி  
பேச்சப்பா பேசாதநாத உப்பு  
பெலுமான சத்தி உப்பை பேணிக் கொள்ளே.

**பொருள் :** நாதவிந்து சேருமிடந்தான் ஆடம். விந்துவில் நாத உப்பை சேர்த்துக்கொள்.

407. கொள்ளடா மாலையிலே பூசை பண்ணி  
கொண்ட பிழைர் குருபதக்தில் கூர்க்கமயாக  
நில்லடா நினைவு கொண்ட சுடர்தான் அண்டம்  
விளைஞான சிவம் மடாப்பிராக்கியாகாரம்

அல்லடா அக்காரம் கொண்டு வந்து  
அதினேடே அமிர்த மென்ற பானங்கு சேர்த்து  
உண்ணடா உறவாக உறவு பண்ணி  
உத்தமனே அறிவில் நின்று பூசை பண்ணோ.

**பொருள் :** அன்டமென்ற சுடரும் பிண்டபென்ற பிரத்தியா  
காரமும் ஒன்றுசேர். காரமென்ற பூமிநாதத்தைக் கொண்டு  
வந்து அத்துடன் அமிர்தத்தைச் சேர்த்து உறவுபண்ணி  
உண்ணவும்.

408. பூசை பண்ண பூசை நாளை நாட்டுவன்க்கு  
பூரணமாய் முன்னரே சொல்லி விட்டேன்  
நேசம் வைத்து அப்படியே நீசாதிக்தால்  
நிறுமாகக் கோடி யுகம் பூரணமே யாதும்  
வாதமாம் ஞான முறை எல்லாம் சித்தி  
அப்பனே பூரணத்தில் ஏறிப் பாரு  
நாதமது உகாரமாம் புளியுமாகும்  
நாட்டினதை உவக மதில் அறியார் தானே.

**பொருள் :** பூசையென்பது என்ன வைங்பதைச் சொல்லியுள்ள  
வேண். (கற்பத்தை உடலில் சேர்ப்பது தான் பூசை). அந்தப்  
படியே சேவி. நாதமென்பது உகரமென்ற புள்.

409. அரிதாக இதனை நான் மறைத்த தேவையாம்  
அன்பனே மதுரசம் பொழிந்தேன் நூலில்  
குறியாகப் பாடி வைத்தேன் யிந்த நூலில்  
குறியேன் சகலமும் வெளியாய்க் கொண்ணேன்  
பெரிதாக பரவி விட்டு யிந்த நூல்  
பேரின்ப முத்தித்தனைப் பெறுவாய்ப் பாடி  
சிறிதாக வெளி யரங்கம் பண்ணுதே நீ  
தேசத்தில் வையடா யிந்த நூலே.

**பொருள் :** இந்நூலில் பலவித ரகசியங்களை வெளியாய்க்  
கொல்லிவிட்டேன்.

### பூரிசுக் காட்ட வேண்டாமென்பது

410. இங்கீல யென்று சொல்லி விடு இந் நூல் கேட்டால்  
எம் மகனே புலத்தியனே நீ தான்பபா  
புல்லென்ன புல்லரிடம் நூல் காட்டாதே  
பூரணத்தைப் பற்றி மன தறிலில் நின்று

கல்வென்ற மனதாக உறுதி கொண்டு  
கருவாக கருக்கள் எவ்வாம் எடுத்து ஆடு  
தோல்லை வரும் வெளியரங்கம் பண்ணவினாக்கால்  
சுகமாக மனதடங்கி அறிவில் சேரே.

பொருள் : புலத்தியனே ! இந்நாலை யாராவது கேட்டால்  
இங்கீலமென்று சொல்லியிடு. வெளியில் அரங்கம் செய்தால்  
தோல்லைகள் வந்து சேரும்.

411. அறிவாக மனதடங்கி மௌனமாக  
அப்பனே நூலெடுத்துப் பாரு பாரு  
குறியான குறிதனிலே குணமாய் நின்று  
குணமில்லாதார் இடம் கூடவேண்டாம்  
பரியான தங்கமடா பரப்பிரம்ம மாச்சு  
பாலகனே தங்க மென்றால் பூரணமே தங்கம்  
நெறியான பூரணத்னதத் தினமும் நோக்கு  
நேரான பராபரத்தில் சார்வாய் முற்றே.

பொருள் : தங்கமென்பது பூரணமேயாகும். அதுவே பரப்  
பிரம்மம்.

412. முற்றுன புலத்தியனே மா ரிஷியே கேளு  
முச்சடரும் ஆதியந்தம் நன்றாய்ப் பாரு  
சித்தான அந்தரங்க தீண்ட யிதுவப்பா  
தேசத்தில் கிடையாது திறமாய்க் கேளு  
பத்தான பதிதனக்கும் பத்தும் ஷுசி  
பரிவான வாசியது சித்தி யாகும்  
வித்தான வினை யறுக்கும் ஞான சித்தி  
வேதாந்த அந்தரங்க தீண்ட முற்றே.

பொருள் : ஆதியந்தம் முச்சடராச்சு. பத்து தீட்சைகள்  
முடிந்தால் ஞானசித்தி உண்டாம்.

**அந்தரங்க தீண்ட முற்றிற்று.**

